


சி உ ம ய ம்.

ஒளவையார்
திருவாய்மலர்ந்த சுறள்
மூலமும் - உரையும்.




இ ி னு

செஷ்ணை தொண்டைமண்டலர் கவலியாலை
பிரதம தமிழ்ப்புண்புண்பு
வித்வான். து. அப்பன்சேடீடியார் அரர்கள்
மாணக் கா

ம-ந-ந-ஸ்ரீ, மா. வடிவேலுமுதலியார்
எழுதிய

பொழிப்புரையும்,



பூ. சு. குப்புசாமி முதலியாரது

ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பித்தவர்.

உ - ம். பதயு.

இ. நன் லில்

காப்பி 1000. 1915

அண் 8

(Registered Copy Right)



உ

வேல்முருகன் துணை



ஓளவையார் திருவாய்மலர்ந்த குறள்

மு ல மு ம்-உ ர யு ம்.



வீ ட் டி நெ றி ப் பால்.

பிறப்பின் நிலைமை.



1. ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் தோதிய நூலின் பயன்.

(பதவுரை.) ஆதியாய்=(இந்தச்சரீரத்திற்கு) முதன்மையாய், நின்ற=இருந்த, அறிவு=அறிவானது, (எனக்கு இதைச்சொல்ல இடங்கொடுத்தது) முதல் எழுத்த=ஆதியட்சரமாகிய (பிரணவத்தை) ஒதிய=(முதலிலே) உச்சரிக்கின்ற, நூலின் வேதத்தின் பயன்=பிரயோசனமாகும். (எ-று.)

(கருத்துரை.) எனக்கு வேதங்களை முதலாகக்கொண்டு இந்த நூலை சொல்லுகின்றேன் என்பது கருத்து.

(விசேஷவுரை.) இந்தச் சரீரத்துக்கு அறிவு ஆதியாயுள்ள தென்பது அறிவென்று சொல்லப்படும் ஆன்மாதன்னுடைய வினையினளவுக்குத் தகவேறேரர் சரீரமெடுப்பதற்குக் காரணமாகப் பெறப்படுதலின், 'ஆதியாய்நின்றவறிவு' எனவும், வேதம் ஆரம்பத்

தில் உச்சரிப்பது பிரணவமே என்றும், அந்த வேதத்தையே ஆதாரமாகக் கொண்டு சொல்லப்பட்டது இந்நூலென்றுஞ் சொல்லுவார், 'முதலெழுத்தோதிய நூலின்பயன்' எனவுங்கூறிஞர்.

அறிவே ஆன்மாவென்றதை;

“ஓசையைச் செவியாலோர்ந்து முருவினைக் கண்ணலுற்று
நாசியாற் கந்தகுகொண்டு நாவிலு விரதந்தயத்தும்
பூசியதோலினாலே புலப்படப் பரிசுமுற்றும்
ஆசற வுடலினிற்கு மறிவுகா ணன்மாத் தானே” என்பதின
லறிக. (1)

2. பரமாய சத்தியுட் பஞ்சமா பூதத் தரமாறிற் றேன்றும் பிறப்பு.

(பதவுரை.) பரம்=பரம்பொருளிடத்தில், ஆய=உண்டான, சத்தியுள்=பராசத்தியிலடங்கிய, பஞ்சமாபூதம்=ஐந்துபெரியபூதங்களும், தரம்மாறில்=தகவளில் ஒன்றுடனென்றுமாறினால், பிறப்பு=ஜென்மமானது, தோன்றும்=உண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) பஞ்சபூதங்களின் பரிணாமமே தேகம் என்பது கருத்து.

பரமாயசத்தியுள் என்றதற்கு பரத்திலிருக்கும் மாயாசத்தியுள் என்று கொள்ளலுமாம்.

பஞ்சபூத பரிணாமமே தேகமென்பார், 'பஞ்சமாபூதத் தரமாறிற்றேன்றும் பிறப்பு' எனவும், அதுபராசத்தியினிகழ்வ தென்பார், 'பரமாயசத்தியுள்' எனவுங்கூறிஞர். (2)

3. ஓசை பரிசு முருவஞ் சுவைநாற்ற மாசை படுத்து மளறு.

(பதவுரை.) ஓசை=சத்தமும், பரிசம்=பரிசமும், உருவம்=ரூபமும், சுவை=ரசமும், நாற்றம்=கந்தமும், (ஆகிய பஞ்சதன்மாதிரிகளும்) ஆசைபடுத்தும்=ஆசையை உண்டாக்குகின்ற, அளவு=சேராகும். (எ-று.)

(கருத்துரை.) தன்மாத்திரைகள் ஐந்தும் ஆசையை உண்டாக்கி ஆன்மாவைக் கெடுப்பவைகளாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) பௌதாதிகாகங்காரத்தில் தோன்றுவதுடன் தமோ குணத்தினையு முடையவைகளாகையால் பஞ்சதன்மாதிரிகளை 'ஆசைப்படுத்து மளறு' என்று கூறினார். (3)

4. தருமம் பொருள்காமம் வீடெனு நான்கு முருவத்தா லாய பயன்.

(பதவுரை.) தருமம்=தருமம், பொருள்=பொருள், காமம்=ஆசை, வீடு=மோட்சம், என்னும் = என்று சொல்லப்படும், நான்கும்=புருஷார்த்தங்கள் நான்கும், உருவத்தால்=சரீரத்தால், ஆய=உண்டான, பயன்=பிரயோசனமாம். (எ-று.)

(கருத்துரை.) புருஷார்த்தங்கள் நான்கும் சரீரத்தின்பிரயோசனம் என்பது கருத்து.

(விசேஷவுரை.) புருஷார்த்தங்கள் மாணிடர் பிறவிக்கே முக்கியமாக சொல்லப்பட்டிருத்தலின், அவைநான்கும், உருவத்தாலாய பயன், எனக்கூறினார்.

தருமம் என்றது. முப்பத்திரண்டு தருமங்களை ஆன்றி, பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி இவர்கள் மூவர்க்கும் இவ்வறத்திலிருப்போன் செய்யவேண்டிய தருமம் எனினுமாம். இதனை,

“இவ்வாழ்வா நென்பா னியல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை.” என்பதினாலறிக.

பொருள் என்றது = செல்வப்பொருளினே. அது இல்லையா பின் தருமம் நிகழாதாகலின். அதுவும் நல்வழியில் தேடியதாயிரு த்தல்வேண்டும். இதனை,

“பொருளிலாரக் கிவ்வுலகரில்லை.” என்பதினாலறிக.

காமம் என்பது=ஆசை. வீடு என்பது=இம்முன்று தருமங்க ளையும் விட்டு விடுதல் இதனை;

“சதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங் காதலிருவர் கருத்தொருமித்—தாதரவு பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.” என்பதினாலறிக. (4)

5. நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே யுலவையிரண் டொன்று விண்.

(பதவுரை.) நிலம்=பிருதிவியானது, ஐந்த=ஐந்தாவதாகவும், நீர்=அப்புழுதமானது, நான்கு=நாலாவதாகவும், நீடு=நீண்ட, அங்கி- தேயுழுதமானது, மூன்று=மூன்றாவதாகவும், உலவை=வாயுழுதமா னது, இரண்டு = இரண்டாவதாகவும், விண்=ஆகாய பூதமானது, ஒன்று=முதலாவதாகவும் ஆகும். (எ-று.)

(கருத்துரை.) பஞ்சபூதங்களும் எண்ணலளவையால் இக்கண க்ருகளை யமையும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என் னும் பஞ்சபூதங்களும் வரிசைக்கிரமங்களால் மேற்சொன்ன எண் களையுடையவென்பார் இங்ஙனம் கூறினார். (5)

6. மர்யன்பிரம னுருத்திரன் மகேசனோ டாயுஞ் சிவமூர்த்தி யைந்து.

(பதவுரை.) மாயன்=விஷ்ணுவும், பிரமன்=பிரமனும், உருத் திரன்=ருத்திரனும், மகேசன்=மகேசனும், ஆயுள்=வேதத்திலாராயும், சிவமூர்த்தி = சநாசிவனுமாக, ஐந்து=பஞ்சமூர்த்தநகனாம். (எ-று.)

(கருத்துரை.) மூர்த்திகள் ஐவர் ஆவார்கள் என்பதுகருத்து.()

7. மாலயனங்கி யிரவி மதியுமையோ டேலுந் திகழ்சத்தி யாறு.

(பதவுரை.) ஏலும்=பொருந்திய, திகழ் = விளங்குகின்ற, சத்தி=சத்திகள், மால்=விஷ்ணு, அயன் = பிரமன், அங்கி = அக்கினியும். இரவி=சூரியனும், மதி=சந்திரனும், உமை = உமாதேவியும், (ஆக) ஆறு=அறுவாராம். (எ-று.)

(கருத்துரை.) சத்திகள் அறுவர்களாம் என்பது கருத்து, (7)

8. தொக்குதிரத் தோரீன் மூளை நிணமென்பு சுக்கிலந் தாதுக ளேழு.

(பதவுரை.) தொக்கு=சரீரம், உதிரம்=இரத்தம், ஊன்=மாமிசம், மூளை=மூளை, நிணம்=நிணம், என்பு=எலும்பு, சுக்கிலம்=சுக்கிலம், (ஆக) தாதுகள்எழு=எழுதாதுகளாகும். (எ-று.)

(கருத்துரை.) எழுதாதுகளாகும் என்பதுகருத்து. (8)

9. மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.

(பதவுரை.) மண்=பிருதிவி, நீர்=அப்பு, அங்கி, தேயு, மதி=சந்திரன், காற்று=வாயு, இரவி=சூரியன், விண்=ஆகாயம், எச்சமுர்த்தி=யாகதேவதை, (ஆக) எட்டு=எட்டுமூர்த்தநகனாவார்.

(கருநீதுரை.) எண்வகையான மூர்த்தங்களாவார்கள் என்பது கருத்து.

அஷ்டமூர்த்தங்களாவன;

“நிலநீர்நெருப்புயிர்நீள் விசம்புநிலாப்பகலோன்

புலனாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்

உலகேழெனத்திசைபத் தெனத்தானொருவனுமே

பலவாகிநின்றவாதோ ணைக்கமாடாமோ” என்று ஸ்ரீமந்

மாணிக்கவாசகர் கூறியதினாலறிக. (9)

10. இவையெல்லாங்கூடி யுடம்பாயவொன்றி னவையெல்லா மானது விந்து.

(பதவுரை) இவை எல்லாம்=மேலேசொல்லப்பட்டவைகளெல்லாம், கூடி=சேர்ந்து, உடம்புஆய=சரீரமான, ஒன்றின் = ஒருவஸ்துவில், நவை=குற்றங்கள், எல்லாம்=யாவும், ஆனது = உண்டானது, விந்து=சுக்கிலத்தாலாகும். (எ-று.)

(கருநீதுரை.) பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரைகள் நான்கு புருஷார்த்தங்கள், பஞ்சமூர்த்திகள், ஆறுசத்திகள், ஏழுதாதுக்கள், அஷ்டமூர்த்தங்கள் ஆகிய இவைகளெல்லாங்கூடி விந்துவின் காரணத்தால் சரீரமுண்டானது என்பது கருத்து. (10)



2. உடம்பின்பயன்.

1. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண்.

(பதவுரை.) உடம்பினே=சரீரத்தை, பெற்ற = அடைந்த, பயன் ஆவது எல்லாம்=பிரயோசனமாவது, உடம்பினில் = சரீரத்திலுள்ள, உத்தமனை=கடவுளை, காண்=தரிசிப்பதற்காகும். (எ-று.)

(கருத்துரை) சரீரத்தின்பயன் ஈஸ்வரனைக் காணுதல் என்பது கருத்தது.

(விசேஷவுரை.) சர்வேஸ்வரன் ஜீவான்மாக்களிடத்திலவியாபிசுதிருக்க வேண்டியது அவனுடைய கடைமையாகையால் 'உடம்பினி லுத்தமனைக்காண்' என்றார். (1)

2. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க வுணர்வுடையார்.

(பதவுரை.) உணர்வாவ=உணர்ச்சியாவன, எல்லாம்=யாவும், உடம்பின்=தேகத்தின், பயன்=பிரயோசனமாகும், (அதை) உணர்வு உடையார் = நல்லுணர்ச்சி யுள்ளவர்கள், உணர்க = அறிந்து கொள்ளக்கடவர், (எ-று.)

(கருத்துரை.) ஆன்மாக்களுக்கூண்டாயிருக்கின்ற உணர்ச்சி சரீரங்களின் பிரயோசனமேயாம் என்பது கருத்து.

சரீரங்களின் பிரகிருதிகளுக்குத்தகுந்த உணர்ச்சியையே ஆன்மாக்கள் அடைகின்றன வென்பார், 'உணர்வாவவெல்லா முடம்பின்பயனே' எனவும், இவ்விஷயத்தை உணர்ச்சி யுடையவர்களே அறிந்துகொள்ளக் கடவர்களென்பார். 'உணர்வுணர்வுடையார்' எனவும் கூறினார்.

சரீரத்தின் உணர்ச்சியே ஆன்மா அடையுமென்றதை;

"மாதாவுதரத்தில் மலமிகில்மந்தளும்" என்பதிலுலறிக. (2)

3. ஒருபயனாவ துடம்பின் பயனே தருபயனஞ் சங்கரனைச் சார்.

அ

ஒளவைக் குறள்

(பதவுரை.) ஒரு=ஒப்பற்ற, பயனுவது=பிரயோசன மாவது, உடம்பின்=சரீரத்தினது, பயனே=பிரயோசனமாகும், (அதாவது) தரு=கொடுக்கின்ற, பயனும்=பிரயோசனமாகிய, சங்கரணை=சிவ பெருமானை, சார்=அடைதலாம். (எ-று.)

(கருத்துரை.) சரீரத்தின் பயனுவது சிவபெருமானைச் சேர்தலாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) ஒருபயன் என்றது=வீட்டையடைதல். இத்தையடைய சங்கரணை சேரவேண்டுமென்பார், 'தருபயனஞ்சங்கரணைச்சார்' என்றுர். (3)

4. பிறப்பினாற் பெற்ற பயனுவ வெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.

(பதவுரை.) பிறப்பினால்=சந்மத்தினால், பெற்ற = அடைந்த, பயனுவ எல்லாம்=பிரயோசனங்களெல்லாம், தூநெறிக்கண்சென்று=உயர்ந்த மார்க்கத்திற்போய், துறப்பது ஆம் = சர்வ இன்பங்களையும் விட்டொழிவதாகும். (எ-று.)

(கருத்துரை) இந்தப்பிறவியினாலாகும் பயனுவது சர்வ இன்பங்களையுந் துறப்பதாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) பிறவிகளில் மானிடப்பிறவி விசேடித்ததாகலின், இப்பிறவியிலேயே ஈஸ்வரனை யடையவேண்டு மென்பார், 'துறப்பதாந் தூ நெறிக்கட் சென்று' என்றுகூறினார். (4)

5. உடம்பினு லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினு லுன்னியதே யாம்.

(பதவுரை.) உடம்பினால்=சரீரத்தினால், அன்றி = அல்லாமல் உணர்வுதான்=உணர்ச்சியானது; இல்லை=உண்டாவதில்லை, (ஆகை

யால் அங்வுணர்ச்சி) உடம்பினால்=சரீரத்தினால், உன்னியதேஜம்= நினைக்கப்பட்டதே யாகும். (எ-று)

(கருத்துரை.) உடம்பினால் உணர்ச்சியுண்டாவதேயன்றி வேறேதினாலு மன்று என்பது கருத்தது.

(விசேஷவுரை.) உணர்ச்சியானது உடம்பினு லுன்னப்பட்டதேயென்பார், 'உடம்பினாலுன்னியதேயாம்' எனக்கூறினார். (5)

6. மாசற்றுகொள்கை மனத்திலடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு.

(பதவுரை.) மாச அற்ற=குற்றம் நீங்கிய, கொள்கை = குணமானது, மனத்தில் = மனத்தில், அடைந்தக்கால்= உண்டானால், உடம்பு=சரீரமானது, ஈசனை=சர்வேஸ்வரனை. காட்டும் = உணர்விக்கும். (எ-று.)

(கருத்துரை.) உடம்பானது மனத்திலுள்ள மாசற்றவுடன் கடவுளை உணர்விக்கும் என்பது கருத்தது.

(விசேஷவுரை.) சரீரம் மாயா சம்பந்தப்பட்ட டிருப்ப தாகையால் அதுனுள்ளடங்கிய மனமானது சீக்கிரத்தில் சுத்தமடையாதென்பதை நோக்கி 'மாசற்றுகொள்கை மனத்திலடைந்தக்கால்' எனவும், அங்நனஞ் சுத்தமடைந்தால் அந்தச்சரீரத்தால் சர்வேஸ்வரனைக் காணலாகுமென்பார், 'ஈசனைக்காட்டும் உடம்பு' எனவுங்கூறினார். (6)

7. ஓசையுணர்வுக ளெல்லாந் தருவிக்கு தேசத்தா லாய வுடம்பு.

(பதவுரை.) ஓசை = சத்தம்முதலிய, உணர்வுகள் எல்லாம்= உணர்ச்சிகளை யெல்லாம், தேசத்தால்=பூநீபுருடர்களது விருப்பத்தால், ஆய=உண்டான, உடம்பு=சரீரமானது, தருவிக்கும் = உண்டாக்கும். (எ-று.)

)

ஒளவைக் குறள்

(கருநீதுரை.) பஞ்சதன்மாதிரைகளையும் சரீரமானது கொ
க்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) ஓசை என்று ஒன்றைச் சொல்லி யிருந்தாலும்
ஜினம்பற்றி மற்றைய பரிசும், ரூபம், ரசம், கந்தம் என்னும் நான்
செய்யுகொள்க. உடம்பின் தத்துவ அளவுப்படியே அறிவுகள்
ண்டானதென்பார், இங்ஙனங் கூறினர். (7)

8. உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு.

(பதவுரை.) உயிர்க்கு=ஆன்மாவுக்கு, உறுதி எல்லாம்=உறுதி
யைத்தருவது, உடம்பின்=சரீரத்தின், பயன் ஏ = பிரயோசனமே
பாகும், (ஆகையால்) அயிர்ப்பு ஆன்றி = சந்தேகமில்லாமல், ஆதி
யை=முதலவனை, நாடு=விருமபு. (எ-று)

(கருநீதுரை.) சரீரமானது உயிர்க்குறுதியைத் தருவதால்
அதை ஆதாரமாகக்கொண்டு சர்வேஸ்வரனை விரும்பு என்பது
கருத்து.

(விசேஷவுரை.) உடம்பில்லையானால் உயிர்க்குறுதிதேட இய
லாதென்பார். 'உயிர்க்குறுதியெல்லாம் உடம்பின்பயனே' என
வும், அதைக்கொண்டு இறைவனை நாடவேண்டுமென்பாரா, 'அயிர்
ப்பின்றியாதியை நாடு' எனவுங் கூறினர். (8)

9. உடம்பினுற் பெற்ற பயனாவ வெல்லாம் திடம்பட வீசனைத் தேடு.

(பதவுரை.) உடம்பினை=சரீரத்தை, பெற்ற=அடைந்த, பய
னாவ எல்லாம் = எல்லாப்பிரயோசனங்களும், திடம்பட = உறுதி
யாக, வீசனை=சர்வேஸ்வரனை, தேடு=ஆராய்வதாகும். (எ-று)

(கருத்துரை.) சரீரங் கிடைத்தபோது சர்வேஸ்வரனை ஆராய்ந்தறியவேண்டும். என்பது கருத்து.


(வச்சேஷுரை.) எல்லாப்பிறவிகளிலும் அரியதாகிய மானிடப்பிறவியை எடுத்துள்ளவர்கள் சர்வேஸ்வரனை யடையவேண்டியது கடைமையென்பார் இங்ஙனங்கூறினார். (9)

10. அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும்.

(பதவுரை.) அன்னத்தால் = போஜனத்தால், ஆய=உண்டான, உடம்பின்=சரீரத்தின், பயன் எல்லாம்=சர்வ பிரயோஜனமாவது, முன்னோனை=சர்வேஸ்வரனை, காட்டிவிடும் = உணர்த்து விக் கும். (எ-று.)

(கருத்துரை.) சரீரத்தின் பயனாவது சர்வேஸ்வரனை உணர்த்துவதாம் என்பது கருத்து.

(வச்சேஷுரை.) சரீரத்திற்கு அன்னமே ஆதாரமாக யுள்ளதென்பார், 'அன்னத்தாலாயவுடம்பின்' எனவும், ஆன்மாவுக்கு சரீரமில்லாவழி சிவபெருமானைக்காண வொண்ணாதென்பார், 'பயனெல்லா முன்னோனைக் காட்டிவிடும்' எனவுங்கூறினார். (10)



3. உள்ளுடம்பின் நிலைமை.



1. கற்கலாங்கேட்கலாங் கண்ணூரக்காணலா முற்றுடம்பா லாய வுணர்வு.

(பதவுரை.) உற்ற = பொருந்திய, உடம்பால் = உள்ளுடம்பினால், ஆய=உண்டான, உணர்வு=அறிவானது, கற்கலாம்=கற்பத

ந்குமாகும், கேட்கலாம்=கேட்பதற்குமாகும், கண்ணூர = கண்கள் நிரம்ப, காணலாம்=காண்பதற்கு மாகும். (எ-று.)

(கருத்துரை.) உள்ளடம்பிலுண்டான வுணர்ச்சியான துசகல காரியங்களுக்கும் அநுகூலமாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) குக்குமதேகமாகிய தத்துவதேகமான துஆன் மாவுக்கில்லை யாயின் எந்தக்காரியமும் நடவாதென்பார், 'கற்கலா நகேட்கலாந் கண்ணூரக்காணலா முற்றுடம்பாலாயவுணர்வு' எனக் கூறினார். (1)

2. வெள்ளிபொன் மேனிய தொக்கும்வினையு வுள்ளடம்பி னாய வெளி. [டைய

(பதவுரை.) வினையுடைய=வினையினுண்டான, உள் உடம்பின்=குட்சமதேகத்தின், ஆய=உண்டான, ஒளி = தேஜஸானது, வெள்ளி=வெள்ளி, பொன்=பொன்;(இவைகளுடைய) மேனியது- சொரூபத்தை, ஒக்கும்=ஒப்பாகும். (எ-று.)

(கருத்துரை) குக்குமதேகத்தின் தேஜஸானது வெள்ளியையும், பொன்னையும் போலவிளங்குவதாம் என்பது கருத்து.

(விசேஷவுரை.) உள்ளடம்பின் ஒளிதேஜோமய முடையதென்பார், 'வெள்ளி பொன்மேனிய தொக்கும்வினையுடைய - உள்ளடம்பினைய வெளி' எனக் கூறினார். (2)

3. சென்றுண்டு வந்து திரிதரு முள்ளடம்பு மென்றுங் கெடாத திது.

(பதவுரை) இது உள்ளடம்பு=இந்த உள்ளடம்பானது, சென்று=வெளிப்பட்டு, உண்டு=புசிதது, வந்த=திரும்பிவந்தி, திரிதரும்=திரியும். (ஆகையால்) என்றும்=எப்பொழுதும், கெடாதது= அழியாததாகும். (எ-று.)

(கருத்துரை) சூக்ரம சரீரமானது சர்வகாரியங்களும் செய்து திரித்துவருவதால் என்றுவகெடாதுதா யிருக்கும் என்பது கருத்து.

(விசேஷவாரை.) சூக்கும சரீரம் என்பது தத்துவக் கூட்டமா கையால் அது சூலசரீர முளையரைக்கும் இருத்தே யாகவேண்டு மென்பார், 'உள்ளுடம்பென்றுங் கொடாதிது' எனக்கூறினார். (3)

4. வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு மொருபயனைக் காட்டு முடம்பு.

(பதவாரை.) வரு=உண்டாகின்ற, பயன் = பிரயோசனத்தை, உண்டு=அநுபவித்த, மகிழ்ந்து=சந்தோஷித்த, உடனாக = ஸ்நூல சரீரத்துடன், நிற்கும்=வைத்திருக்கின்ற, உடம்பு = சரீரமானது, ஒருபயனை=ஒப்பற்ற பிரயோசனத்தை, காட்டும் = உணர்த்துவிக் கும். (எ-று.)

(கருத்துரை.) சூக்குமசரீரமானது ஸ்நூலசரீரத்துடன் கலந் திருந்து சர்வ பிரயோசனங்களையும் ஆன்மாவுக்குக்காட்டும் என்பது கருத்து.

(விசேஷவாரை.) சூக்கும சரீரமானது ஆன்மாவுக்குசகலபோ கங்களையும் உண்டாக்கும் என்பார் இங்ஙனம் கூறினார். (4)

5. அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தா தொல்லையுடம்பின் றொடர்பு. [ய

(பதவாரை.) ஆய்த்து=ஆராய்த்து, ஆய=உண்டான, தொல்லை- பழையமையாகிய, உடம்பின்=சரீரத்தினது, தொடர்பு = தொடர்ச்சியானது, அல்லல்=தன்பத்தை விளைவிக்கின்ற, பிறப்பை=ஜெந் மத்தை, அகற்றுவிக்கும்=நீக்கும். (எ-று.)

(கருத்துரை.) சூக்கும சரீரமானது பிறவியை ஒழிக்கும் என்பது கருத்து.

யிச

ஒளவைக் குறள்

(விசேஷவரை.) சூக்கும சரீரமானது பிறவியை யொழிக்கு
மென்பார், 'அல்லற்பிறப்பை யகற்றுவிக்கு மாயந்தாய தொல்லைபு
டமபின் கொடர்பு' எனக்கூறினார். (5)

6. நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முடம்பு.

(பதவரை.) உடம்பு = சூக்கும சரீரமானது, நல்வினையும் =
நல்வினைகளையும், தீவினையும் = தீவினைகளையும், உண்டு = அதுபவி
தது, திரிதரும் = திரியும், (அன்றி) செய் = உயிராகளால் செய்யப்படு
கின்ற, வினைக்கும் = இருவினைகளுக்கும், வித்து ஆம் = காரணமா
கும். (எ-று.)

(கருத்துரை.) சூக்கும சரீரமானது வினைகளை யதுபவிக்கவம.
செய்யவுங் காரணமாயமையும் என்பது கருத்து.

(விசேஷவரை.) ஸ்தூல தேகத்தால் பயனின்றென்பார். 'சுல
வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முட
ம்பு' எனக்கூறினார். (6)

7. உள் ளுடம்பின் வாழ்வன வொன்பதுமே கள்ளவுடம் பாசி விடும். | டைக்

(பதவரை.) உள் ளுடம்பின் = சூக்குமதேகத்தில், வாழ்வன =
வாழ்பவைகளாகிய, ஒன்பதும் = நவத்துவாரங்களும், எழை = உயிர்
களுக்கு, கள்ளவுடம்பு = திருட்டுஉடம்பாக, ஆகிவிடும் = ஆகும்.

(கருத்துரை.) சூக்குமசரீரமானது நவத்துவாரங்களோடுகூடி
வாழ்வதாகும் என்பது கருத்து.

(விசேஷவரை.) ஸ்தூலசரீரத்தின்று உட்கிடையாய் நவத்துவா
ரங்களோடு கூடியதேயாமென்பார், இங்ஙனய்கூறினார். (7)

8. பொய்க்கெல்லாம்பாசனமாயுள்ளதற்கோ
மெய்க்குள்ளா மாயவுடம்பு. [ர்வித்தாகு

(பதவுரை.) மெய்க்கு=சரீரத்திற்கு, உன்ஆம் = உள்ளேயிருக்கின்ற, மாயஉடம்பு=குக்குமசரீரமானது, பொய்க்குஎல்லாம்=சர்வபொய்களுக்கும், பாசனம்ஆய்=ஆதாரமாக, உள்ளதற்கு = இருக்கின்ற சரீரத்திற்கு, ஓர்வித்து ஆகும்=ஒரு ஆதாரமாகும். (எ-று.)

(கருத்துரை.) பொய்யாகிய ஸ்தூலசரீரத்திற்கு குக்குமசரீரமானது ஆதாரமாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சரீரமானது நிலையில்லாத மண்பாண்டமாகுமென்பார், 'பொய்க்கெல்லாம்பாசனமாயுள்ளது' எனவும், ஸ்தூலசரீரமானது குக்கும சரீரமில்லா உழிநிலையாதெனபார், 'வித்தாகுமெய்க்குள்ளாக மாயவுடம்பு' எனவுகூறினார்.

சரீரம் மண்பாண்ட மென்றதை;

“காகமோடு கழுகலகை நாய்நரிகள் சுழடி

சோறிடுதிருத்தியை

காலிரண்டுநவவாசல் பெற்றுவளர்

காமவேண்டன சாலையை

மோகவாசை முறியிட்டபெட்டியை

முமலமிகுத்தொழுகு கேணியை

மொய்த்துவெக கிருமிதத்தும்பியை

முடங்கலார் கிடைசரக்கினை

மாகவிந்திரதனு மின்னையொந்திலக

வேதமோதிய குலாலொ

வனையவெய்யதடி காரணையமன்

வந்தடிக்கு மொருமட்கலத்

தேகமானபொயை மெய்யெனக்கரு
பையவைய மிசைவாடவோ

தெரிவதற்கரிய பிரயமேயமல
சிற்ககோதய விவாசமே' என்பதினாலறிக. (8)

9. வாயுவினா லாய வுடம்பின்பயனே யாயுவினெல்லையது.

(பதவுரை.) வாயுவினா = பிராணவாயுவினா, ஆய = உண்டான, உடம்பின்பு = சாரத்தினது, பயன் = பிரயோசனமாவது, ஆயுவின்பு = ஆயுசின், எல்லையது = அளவினையுடையதாகும். (எ-று.)

(கருத்துரை.) பிராணவாயுவானது விந்துவிற்கலந்து பாய்ந்து அளவே ஆயுசின் அளவாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை) ஒவ்வொருதேகங்களுக்கும் ஆயுளானது விந்துவின் கலந்துசெல்லும் பிராணவாயுவின் அளவினைக்கொண்டதே யாகுமென்பார், துங்ஙனங்கூறினார். (9)

10. ஒன்பதுவாசலு மொக்க வடைத்தக்கா லன்பதி லொன்ற மரன்.

(பதவுரை.) ஒன்பதுவாசலும் = நவத்துவாரங்களையும், ஒக்க = ஒருப்பட, அடைத்தக்கால் = மூடினால், அன்பு அதில் = அன்பில், அரன் = சிவபெருமானாவன், ஒன்றுஆம் = சேர்தலாகும். (எ-று.)

(கருத்துரை.) நவத்துவாரங்களையும் மூடி யோகஞ்செய்யவோர்களுடைய அன்பில் சிவபெருமான் கலந்திருப்பவ னாவான் என்பது கருத்து.

(விசேஷவுரை.) யோகஞ் செய்வோர் நவத்துவாரங்களையும் அடைத்தே செய்யவேண்டியதென்பார், 'ஒன்பதுவாசலுமொக்கவடைத்தக்கால்' எனவும், அவர்களுடைய ஆசையில் சர்வேஸ்வரன் கலந்திருப்பானென்பார், 'அன்பதிலொன்ற மரன்' எனவுங்கூறினார்.

யோகஞ்செய்வோர் நவத்துவாரங்களையும் அடைக்கவேண்டு
மென்றதை;

“கண்மூடியொருகண மிருக்கவென்றாற்பாழ்த்த
கர்மங்கள் போராடுதே” என்று ஸ்ரீதாயுமானவர் சொல்லி
பீரூப்பதினாலறிக.

அன்பில் சிவம்கலக்கும் அவசரமானது அன்பும்சிவமும் துன்
டேயாகும் என்றதை;

‘அன்புசிவமிரண் டென்பாறிவிலார்
அன்பேசிவமாவ தியாருமறிகிலார்
அன்பேசிவமாவ தியாருமறிந்தபின்
அன்பேசிவமா யமர்ந்திருப்பாடே’ என்பதினாலறிக.



4. நாடிதாரணை.



1. எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள் முழுபத்து நாடிமுதல்.

(பதவுரை.) எழுபத்தீராயிரம் = எழுபத்திரண்டாயிரம் என்
னுந்தொகையினையுடைய, நாடி அவற்றுள் = நாடிகளில், முதல் =
முதன்மையாகிய, நாடி = நாடிகளாவன, முழுபத்து = பத்தாகும்.

(கருத்துரை.) சரீரத்திலுள்ள எழுபத்திரண்டாயிர நரம்புக
ளில் முதன்மையாயுள்ளவை பத்துநாடிகளாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சரீரமானது எழுபத்தீராயிரம் என்னுந்தொ
கையினையுடைய நரம்புகளால் கட்டப்பட்டதென்பார், ‘எழுபத்தீ
ராயிரநாடி’ எனவும், இவைகளில் பத்துநாடிகளே சரீரக்கைப்

பாஷ்க்கக் கூடியனவென்பார், 'அவற்றுள் முழுபத்து நாடிமுதல்' எனவுந்கூறினார்.

தசநாடிகளாவன = அத்தி, அலம்புடை, இடை, காந்தாரி, தரு, சங்கினி, சிசுவை, சழிமுனை, பிங்கலை, புருடன் என்பவைகளாம். (1)

2. நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லா முரம்பெறு நாடியொன்றுண்டு.

(பதவுரை.) நரம்பெனும் = நரம்பென்று சொல்லப்படுகின்ற, நாடிஇவையினுக்கு எல்லாம் = எல்லாநாடிகளுக்கும், உரம்பெறும = வலம்பொருத்திய, நாடி = நாடியாவது, ஒன்று உண்டு = ஒன்று திருக்கின்றது. (எ-று.)

(கருத்துரை.) சர்வநாடிகளும் சேர்வதற்கு ஆதாரமான நாடி ஒன்றிருக்கிறது என்பது கருத்து.

(வினேஷுரை.) நாடிகளுக்கெல்லாம் ஆதாரநாடி ஒன்று இருக்கவேண்டுமென்பார், 'நரம்பெனுநாடி யிவையினுக்கெல்லா - முரம்பெறுநாடி யொன்றுண்டு' எனக்கூறினார். (2)

3. உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து.

(பதவுரை.) உந்திமுதலா = வயிறுமுதலாக, உறுமுடி = பொருத்திய சிரசுவரைக்கும், கீழ்மேலாய் = கீழுமேலுமாக, பரிந்து = விரும்பி, பந்தித்துநிற்கும் = கட்டப்பட்டுநிற்கும். (எ-று.)

(கருத்துரை.) சகலநாடிகளுக்கும் ஆதாரஸ்தானம் உந்தியே பாகும் என்பது கருத்து.

ஒவ்வொருமனிதர்களுக்கும் உண்டாயிருக்கின்ற எழுபத்தீரா பிரநரம்புகளும் சரீரங்களுக்கு ஆதாரமாயமைவனவாகையால் அவ

கனம் அமையும்போது சரீரத்தைக் காப்பாற்றுதற்கு முக்கியஸ்தானமாகிய உந்தியினின்றே உண்டாகவேண்டுமென்பார், 'உந்திமுதலா' எனவும், அங்ஙனமுண்டான அதுசிரமளவும் இடம்வலமாகப் பின்னிநிற்குமென்பார், 'உறுமுடிக்கீழ்மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து' எனவுக்கறிஞர். (3)

4. காலொடு கையி னடுவிடத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து.

(புதுவரை.) (அங்ஙனமுண்டான) நாடி = நரம்பானது, காலொடு = கால்களிடத்திலும், கையில் = கைகளிடத்தும், நடுஇடை = நடுவிடங்களிலும், தாமரை நூல்போலும் = தாமரையிலிருந்து எடுக்கின்ற நூலைப்போல, நுழைந்து = (சென்று) கலந்து. (எ-று.)

(கருநீநுரை) நாடியானது கால்கைமுதலிய அவயவங்களில் தாமரைநூல்போல் கலந்திருக்கும் என்பது கருந்து.

(விசேஷவரை) நாடிகளானவை சரீரத்தில் பலவிடத்திலுள்ள கலந்திருக்குமென்பார், 'காலொடுகையி னடுவிடைத் தாமரை-நூல் போலுநாடி நுழைந்து' எனக்கூறிஞர். (4)

5. ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள் பேதித்துத் தாம்பரந்த வாறு.

(புதுவரை.) ஆதித்தன் தன் = சூரியனுடைய, கதிர்போல = நிரணங்களைப்போல, அநாடிகள் = அந்தரம்புகள், பேதித்து = பிறழ்ந்து, தாம் = அவைகள், பரந்தவாறு = கலந்தவிதமாகும். (எ-று.)

(கருநீநுரை.) சரீரத்தின்கண் எழுபத்திராயிர நாடிகளும் சூரியனுடைய கிரணங்களைப்போல எங்கும்மாறிமறிக் கலந்திருக்கும் என்பது கருந்து.

(விசேஷவுரை.) நாடிகள் கத்தரிக்கோல்போல் வலரிடமாக மாறியிருப்பதே சபாவமாமென்பார், 'நாடிகள்பேதிதது தாமபரக தவாழ்' எனக்கூறினார். (6)

6. மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பி
பொய்யில்லைநாடிப் புணர்வு. [சைந்து

(பதவுரை.) நாடி=நரம்பினது, புணர்வு=சேர்க்கையானது, மெய்யெல்லாம் ஆகி=சரீரம்முழுமைக்குமாய், நரம்போடி எலும்பு= நரம்புடன் எலும்புகளும், இசைந்து=சேர்ந்துநிற்பதாகும், (ஆகையால்இது) பொய்யில்லை=உண்மையாகும். (எ-உ.)

(கருத்துரை.) நாடிகள் நரம்புகளிலும், எலும்புகளிலும் சலந்த சரீரம் முழுமைக்குமிருக்கும் என்றதிகருத்து.

(விசேஷவுரை) நாடிகளில்லாதபோது சரீரம் நில்லாநென்பார், 'மெய்யெல்லாமாகி நரம்போடெலும்பிசைந்து பொய்யில்லை காடிப்புணர்வு' எனக்கூறினார். (6)

7. உந்தி முதலாகி யோங்காரத் துட்பொரு
நின்றது நாடி நிலை. [ளாய்

(பதவுரை.) உந்திமுதலாகி = கொப்பூழ்முதலாய், ஒங்காரத்து=பிரணவத்திற்கு, உட்பொருளாய் = அந்தர் முகப்பொருளாய், நாடிநிலை=நரம்புகளின் நிலையானது, நின்றது=இருந்தது. (எ-உ.)

(கருத்துரை) நாடிகளின் நிலையானது உந்திமுதல் சரீரத்தில் பின்னப்பட்டுின்றது என்பது கருத்து.

நாடிகள் சரீரத்தின் நிலைப்பதற்கு ஆதாரமாயுள்ள உந்தியின் கண்ணேதோன்றி நிற்பனவாகலான், 'உந்திமுதலாகி யோங்காரத்துட்பொருளாய்நின்றது நாடிநிலை' எனக்கூறினார். (7)

8. நாடிகளுநிபோய்ப் புக்கநலஞ்சுடர் தான் வீடுதருமாம் விரைந்து.

(பதவுரை) நாடிகள் = நரம்புகளில், ஊடுபோய் = ஊடுவிச்சென் று. புக்க = புகுந்த, நலஞ்சுடர் தான் = நன்மைமிகுந்த தேஜோமயப் பொருளானது, விரைந்து = சீக்கிரம். வீடுதரும் ஆம் = மோட்சத்தைக் கொடுக்கும். (எ-று.)

(கருத்துரை.) நாடிகளில் சூட்சுரூபமாய்க் கலந்திருக்கும் கடவளை உணர்ந்தால் அவர்வீடுதருவர் என்பது கருத்து.

(விசேஷவுரை.) கடவுள் பரிபாகமில்லார்க்கு உணரப்படா னாகையாலும் அவன் ஒவ்வொரு ஆன்மாக்களிலுங் கலந்திருக்க வேண்டியவனாகையாலும் அங்ஙனங்கலக்கும்வழி சூட்சுமரூபமாய்க் கலப்பானென்பார், 'நாடிகளுநிபோய்ப் புக்க நலஞ்சுடர் தான்' எனவும், அவரை உள்ளபடியே உணர்ந்தவர்க்கு மோட்சம்வருமென்பார், 'வீடுதருமாம்விரைந்து' எனவுங்கூறினார். (8)

9. நாடிவழக்க மறிந்து செறிந்தடங்கி நீடொளிகாண்ப தறிவு.

(பதவுரை.) நாடி = நரம்புகளின், வழக்கம் = வழக்கங்களை, அறிந்து = உணர்ந்து, செறிந்து = நெருங்கி, அடங்கி = ஒடுங்கி, நீடு = மிகுந்த, ஒளி = தேஜஸை, காண்பது = தெரிசிப்பது, அறிவு = அறிவாகும். (எ-று.)

(கருத்துரை.) நாடியின் வழக்கத்தை யறிந்து அடங்கிச் சிவ பெருமானைக்காண்பது அறிவாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) அறிவானது சர்வேஸ்வரனை அறிவதற்கு உரியதாகுமென்பார், 'நீடொளிகாண்புதறிவு' என்க்கூறினார். (9)

**10. அறிந்தடங்கிநிற்குமந் நாடிகடோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.**

(பதவுரை.) அறிந்து=உணர்ந்து, அடங்கி=ஓடுங்கி, நிற்கும்=இருக்கின்ற, அநாடிகள்தோறும்=அந்த நாடிகளிலெல்லாம், சிவம்-சிவமானது, செறிந்து = நிறைந்து, அடங்கிநிற்கும் = மறைந்திருக்கும். (எ-று.)

(கருத்துரை.) சிவபெருமான் நாடிகளிலெல்லாம் தினமுங் கலந்திருப்பார் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சிவபெருமானானவன் நாடிகளிலெல்லாங் கலந்து நிற்குமென்பார், 'அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ்சிவம்' எனக்கூறினர். (10)



5. வாயு தாரணை.



**1. மூலத்திற்றேன்றி முடிவிலிருநான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங்காண்.**

(பதவுரை.) மூலத்தில்=மூலாதாரத்தில், தோன்றி=உண்டாய், முடிவில்=முடிவின் கண். இருநான்குஆகி=எட்டாகி, கால்=வாயுவானது, வெளியில்=வெளியினிடத்தில், பன்னிரண்டுஆம்=பன்னிரண்டாகும், காண்=பார்ப்பாயாக. (எ-று.)

(கருத்துரை.) வாயுவானது மூலாதாரத்திலுண்டாய் முடிவில் எட்டாகப் பரந்து வெளிப்படும்போது பன்னிரண்டாகநிற்குமென்பதுகருத்து. (1)

**2. இடைபிங்கலைகளி ரேசுகமாற்றி
லடையு மரஞ் சூரன்.**

(பதவுரை.) இடை=இடைகலைலும், (இடதுநாசியிலும்) பிங்கலைகளில்=பிங்கலைகளிலும், (வலதுநாசியிலும்) இரேசகம்ஆற்றில்=இரேசகஞ்செய்தால், அரனார் அருள் = சிவபெருமானுடைய திருவருளானது, அடையும்=உண்டாகும். (எ-று.)

(கருத்துரை) நாசித்துவாரங்களினால் இரேசக, பூரக, சும்பகங்களைசெய்தால் சிவபெருமானுடைய திருவருள்கைகூடும் என்பதுகருத்து. (2)

3. அங்குலியான்மூடி முறையாலிரேசிக்கிற பொங்குமாம் பூரகத்தினுள்.

(பதவுரை.) அங்குலியால்=விரல்களினால், மூடி=மூடி, முறையால்=கிரமந்தோடு, இரேசிக்கில்=இரேசகஞ்செய்தால், பூரகத்தினுள்=பூரகத்திலே, பொங்குமாம்=விளங்கும். (எ-று.)

(கருத்துரை.) விரல்களினால் நாசியை மூடவேண்டிய கிரமப்படிமூடி இரேசித்து அதைப்பூரித்தால் சிவபெருமானுடைய திருவருள் விளங்கும் என்பதுகருத்து. (3)

4. எண்ணிலியூழி யுடம்பாயிரேசிக்கி வுண்ணிலைமை பெற்றதுணர்வு.

(பதவுரை.) எண்ணிலியூழி=அநேககாலங்கள், உடம்பு = சரீரத்தில், ஆய்=ஆய்ந்து, இரேசிக்கில்=இரேசகஞ்செய்தால், உணர்வு=உணர்ச்சியானது, உள்நிலைமைபெற்றது = அகநிலைமையை யடைந்ததாகும். (எ-று.)

(கருத்துரை.) அநேககாலங்கள்வரைக்கும் பிராணாயாமஞ் செய்தால் அகமானது உறுதிப்பாட்டையடையும் என்பது கருத்து. (4)

5. மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்றவாயு வுயிர்ப்பின்றி யுள்ளேபதி.

(பதவுரை.) மயிர்க்கால் வழியெல்லாம்=மயிர்க்கால் வழிகளில் எல்லாம், மாய்கின்ற=செலவாகின்ற, வாயு=வாயுவை, உயிர்ப்பிற்றி=பெருமூச்சவிடாமல், உள்ளே=அந்தர்முகத்தில், பசி=அடக்கஞ்செய். (எ-று.)

(கருத்துரை.) மயிர்க்கால்கள் வழியெல்லாம் வீணாகாமல்து விடுகின்ற வாயுவைஉள்ளே அடக்கஞ் செய்யவேண்டும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) மயிர்க்கால்களில் வாயு செல்லுவது சுபாவத்தானே யென்பார், 'மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்றவாயு' எனவும், மூச்சைஉள்ளேயடக்கவேண்டுமென்பார், 'உயிர்ப்பிற்றி யுள்ளேபதி' எனவுங்கூறினர். (5)

6. இரேசிப்பதுபோலப் பூரித்துநிற்கிற் றராசமுனைநாக் கதுவேயாம்.

(பதவுரை.) இரேசிப்பதுபோல=இரேசகஞ் செய்வதுபோல. பூரித்துநிற்கில்=பூசகஞ்செய்திருந்தால், நாக்கது=நாகவானது, தராசமுனையாம்=தராசமுனைபோல் நிற்கும். (எ-று.)

(கருத்துரை) இரேசகத்தின் அனவைப்பேரலவே பூசகமுஞ் செய்தால் நாகவானது தராசின்முனையைப்போல்நடுவுநிலைமையாய் நிற்கும் என்பதுகருத்து.

(விசேஷவுரை.) யோகநூலார் இரேசகத்தையும் பூசகத்தையும் தாங்கள் பழகிய நூற்களிற் சொல்லியவண்ணம் முறையுடன் செய்து அண்ணாக்கு பெரியநாக்கு இவைகளை உண்ணாக்குக்கு மத்தியமாக அசையாமல் நிறுத்தவேண்டுமென்பார், 'இரேசிப்பதுபோலப் பூரித்துநிற்கிற் தராசமுனை நாக்கதுவேயாம்' என்றுகூறினர்()

7. கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானே றுய்ப்போனிற்குந் தொடர்ந்து. [க்சிற்

(பதவுரை.) கும்பகத்தின்உள்ளே=கும்பகத்தில், அரணை=சிவ பெருமானை, குறித்து=பார்த்து, தான்=தான், நோக்கில் = தரிசித்த தால், தொடர்ந்து = வாயுவானதுதொடர்ந்து, தம்பிய்பால் நிற் கும்=தம்பியைப்போலிருக்கும். (எ-று)

(கருத்துரை.) வாசியை எந்தப்பக்கத்திலும் செல்லவொட்டா மல் நிலுத்தவதாகிய கும்பகத்தில் வாயுவானது தம்பியைப்போல் தொடர்ந்துநிற்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை) கும்பகஞ்செய்யுங்கால் வாசியானது தம்பி யின் சலனம்போல் அசையாது நிற்குமென்பார், 'தம்பிபோலநிற் குந்தொடர்ந்து' எனக்கூறினார். (7)

8. இரேசகபூரக கும்பகமாற்றிற் றராசுபோனிற்குந் தலை.

(பதவுரை.) தலை=தலையானது, இரேசகம் = ரேசகத்தையும், பூரகம்=பூரகத்தையும், கும்பகம்=கும்பகத்தையும், ஆற்றின் =கிரம ப்படிசெய்தால், தராசுமுனைபோல் = துலையின் முனையைப்போல், நிற்கும்=இருக்கும். (எ-று.)

(கருத்துரை) இரேசக, பூரக. கும்பகங்களை முறையே செய தால் அவர்களுக்கு தலையானது தராசுமுனையைப்போல் நிற்கும் என்பதுகருத்து. (7)

9. வாயுவழக்க மறிந்து செறிந்தடங்கி லாயுட்பெருக்க முண்டாம்.

(பதவுரை.) வாயு=கலசளின், வழக்கம்=மாறும்வழக்கத்தை, அறிந்து=நன்றாயுணர்ந்து, செறிந்துஅடங்கில் = ஒருமித்துஒடுங்கினி னால், ஆயுட்பெருக்கம் = ஆயுசுவிந்ததியானது, உண்டு ஆம்=உண் டாகும். (எ-று.)

(கருத்துரை.) வாயுகடிகையே உண்டாவது சரீரமாகையால் அவ் வாயுக்களின் தன்மைகளை நன்றாயுணர்ந்து அவைகளை அடக்கினால் ஆயுசுவிர்த்தியை யடையும் என்பது கருத்து. (1)

10. போகின்றவாயு பொருந்திற்சிவமொக்குந் தாழ்கினற வாயுவடக்கு.

(பதவுரை.) போகின்ற வெளிப்பட்டிப்போகின்ற, வாயு=வாயுவானது. பொருந்தில்=சரீரத்திற்குள் அடங்கினால், சிவம்ஒக்கும்=சிவத்திற்கொப்பாகும், (ஆகையால்) தாழ்கின்ற=அஃங்குணங்கழிந்து போகின்ற, வாயு=வாயுவுணிலை, அடக்கு=சரீரத்தின்கண்ணே நிமிசுதக. (எ-று.)

(கருத்துரை.) வெளியே வீணாகப்போகின்ற வாயுவை உள்ளே சேய யடக்கினால் சிவபெருமானாக ஆகக்கூடும் என்பது கருத்து. (1)



6. அங்கி தாரணை.



1. அந்தத்திலங்கி யழல்போலத்தானோக்குந் பந்தப் பிறப்பறுக்க லாம்.

(பதவுரை.) அந்தத்தில் = கடைசியில், அங்கி = மூலாக்கினியை. அழல்போல = தேஜஸைப்போல், தான் = யோகியானவன், நோக்கில்=நரிசித்தால், பந்தம்=பற்றுமீடல்புடைய, பிறப்பு=ஜென்மத்தை, அறுக்கலாம்=கீக்கலாம். (எ-று.)

(கருத்துரை.) யோகிகள் மூலாக்கினியைச் சுழிமுனையில் நரிசித்தால் ஜென்மத்தை யறவே ஒழித்தவர்களாவார்கள் என்பது கருத்து.

2 உள்ளும்புறம்பு மொருங்கக் கொழுநூற்றிற் கள்ளமல மறுக்கலாம்.

(பதவுரை.) உள்ளும் = அகத்திலும். புறம்பும் = வெளியிலும் = ஒருங்க = ஏகமாக, கொழு = கொழுமையானது, ஊறில் = ஊறுமா னால், கள்ளம் = வஞ்சனையை யுடைய, மலம் = மாங்கையை, அறுக்கலாம் = நீக்கலாம். (எ-று.)

(சுருந்துரை.) உள்ளும் வெளியும் ஒன்றாகப்பார்ப்போர் மாய்கையை ஒழிப்பவர்களாவார்கள் என்பது சுருத்து. (2)

3. எாயுங்கழல்போல வுள்ளுறநோக்கிற் கரியுங் கனலுருவமாம்.

(பதவுரை.) எரியும் = கிரிகின்ற, கழல்போல = அக்கினியைப் போல, உள்ளுற = அந்தர்முகத்தில், நோக்கில் = நிரிசித்தால், கரியும் = அடுப்புக்கரியும், கனல்உருவமாம் = அக்கினியின் ரூபத்தை யடைவதாகும். (எ-று.)

(சுருந்துரை.) அந்தர்முகத்தில் அக்கினி தரிசனஞ் செய்வே ண்டும் என்பது சுருத்து. (3)

4. உள்ளங்கிதன்னை யொருங்கக் கொழுநூறில் வெள்ளங்கி தானும்விரைந்து.

(பதவுரை.) உள்ளங்கிதன்னை = மூலாக்கினியை, ஒருங்க = ஏகமாக, கொழுநூறில் = கொழுமையானது ஊறினால், விரைந்து = சீக்கிரமாக, வெள்ளங்கிதானும் = அதுவெள்ளங்கியாகும். (எ-று.) (4)

5. உந்தியினுள்ளே யொருங்கச்சுடர்பாய்ச்சி லந்தியழ லுருவமாம்.

அ

ஒளவைக் குறள்

(பதவுரை) உத்திரின்உள்ளே = மூலாதாரத்தின்கண், ஒரு
—ஏகமாக, சுடர் = அக்கினியை. பாய்ச்சில் = பாய்ச்சினால். அந்தி =
லையில், உருயம் அழல் ஆம் = சரீரம் அக்கினிமயத்தை யடையு ம் (1)

(கருத்துரை) மூலாதாரத்தில் மூலக்கணலை வளரச்செய்தால்
ரம் அக்கினிமயத்தை யடையு ம் என்பதாகருத்த. (1)

6. ஐயைந் துமாய வகத்து ளெரிநோக்கிற் பொய்யைத்தும் போகும்புறம்.

(பதவுரை) ஐயைத்தும் = இருபததைந் துத்ததுவங்குறும். மாய-
ய, அகத்துள் = உள்ளே, ளெரிநோக்கில் = மூலாககினிபைத தரி
மால், பொய்யுத்தும் = ஐத்துபொய்களும், புறம்போகு ம் = வெளி
ட்டிப்போகும். (எ-று.) (6)

7. ஐம்பதுமொன்று மழல்போலத் தானோக் லும்பொளியாய் விடும். [கி]

(பதவுரை.) ஐம்பதும் ஒன்றும் = ஐம்பத்தோ ட்சரங்களையும்,
ல்போல = அக்கினிசொருபமாக, தான் = தான், நோக்கில் = பா
தால். உம்பா = மேலேவிளங்குகின்ற, ஒளிபாய்விடும் = தேஜோ
வகைகூடும். (எ-று.)

(கருத்துரை) ஐம்பத்தோ ட்சரங்களையும் தேஜோ சொருப
கத தரிசித்தால் சரீரமும் தேஜோமயத்தை யடையு ம் என்பது
தது. (7)

8. தூண்டுஞ்சுடரைத் துளங்காமற் றானோக் வேண்டிங் குறைமுடிக்கலாம். [கில்]

(பதவுரை) தூண்டும் = தவசிரேஷ்டர்களால் தூண்டப்படுகி
ரு. சுடரை = தேஜோமயப்பொருளை, துளங்காமல் = அசையா

ரால். தான்—தான், நோக்கில்—பார்த்தால், வேண்டிம்—ஆவர்களால்
விரும்பப்படுகின்ற, குறை = குறைவினை. முடிக்கலார் = நிறைவே
ற்றலாம். (எ-று.)

(கருத்துரை.) எக்காலத்திலும் அடியாத்தன்மையையுடைய
இறைவினை உள்ளபடியே உணர்வார்கள் சர்வகுறைகளி னின்றும்
சீனகுறைகள் என்பது கருத்து. (8)

9. உள்ளத்தால்வந்தி பொருங்கங்கொழுநூறில் மெள்ளத்தான் வீடாம் விரைந்து.

(பதவுரை) உள்ளத்தால்=மனத்தினால், அங்கி = அக்கினியா
னகி, ஒருங்க = முழுமையும், கொழுநூறில் = கொழுவானது விசே
ஷிக்குமானால், வீடு = மோட்சவீடானது, மெள்ளத்தான்விரைந்து =
பொறுமையோடுவிரைந்து, ஆம் = உண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) மனத்தினால் அக்கினியை வசப்படுத்தவேண்டும்
என்பதுகருத்து. (9)

10. ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில் வெள்ளியா மாலை விளக்கு.

(பதவுரை.) ஒள்ளிதாயுள்ளசுடரை = விளக்கமுற்றிருக்கின்ற
தேஜோமயப்பொருளை, உற = மிகுதியும், நோக்கில் = பார்த்தால்,
மாலைவிளக்கு = மாலையிலுண்டாகும் விளக்கானது, வெள்ளியாம் =
வெள்ளிபோல்விளங்கும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனை முழுமையும் உற்றுப்பார்த்தால்
தேஜோமயத்தை யடையலாம் என்பதுகருத்து. (10)

7. அமுததாரணை.

1. அண்ணாக்குத்தன்னை யடைத்தங் கமிர்து
விண்ணோர்க்கு வேந்தனுமாம். [ண்ணில்

(பதவுரை.) அண்ணாக்குத்தன்னை அடைத்தது = அண்ணாக்குளன்
மேல்நாக்கை மேல்வழிக்கு அடைத்தது, அங்கு = அவ்வீடத்தி
ண்டாகின்ற, அமிர்து = அமிர்தத்தை, அண்ணில் = பானஞ்செய்
ல், விண்ணோர்க்கு வேந்தனுமாம் = தேவர்களுக்குத் தலைவருள
புரினுமாகலாம். (எ-று.)

(கந்தபுரா.) மேல்நாக்கை அவ்வீடத்திலுள்ள வழிக்குத்தடை
கவைத்தப் பார்த்தாலுண்டாகின்ற அமிர்த்தத்தைப் பானமாகப்
புருகின்ற யோகிகள் தேவேந்திரபதவியையும் அடைவார்கள்
என்பதாகருந்தது. (1)

2. ஈரெண்கலையி னிறைந்த வமிர்துண்ணில்
பூரணமாகும் பொலிந்து.

(பதவுரை.) ஈரெண்கலையில் = பதினாறு கலைகளிலும், நிறைத்த-
ணமாகியிருக்கின்ற, அமிர்து = அமிர்தத்தை, அண்ணில் = பானஞ்
செய்தால், பொலிந்து = விளங்கி, பூரணமாகும் = பரிபூரணத்தை
டைவலாம். (எ-று.)

(கந்தபுரா.) பன்னிரண்டுகலைகளும் கவந்திருக்கின்ற அமி
ர்த்தைப் பானஞ்செய்தால் பரிபூரணத்தை அடைவதற்குத்
தடயில்லை என்பதாகருந்தது. (2)

3. ஒங்காரமான கலசத்தமிர்துண்ணில்
போங்கால மில்லை புரிந்து.

(பதவுரை.) ஒங்காரம் ஆனகலசத்து=பிரண வாகாரமாயிருக்கின்ற கலசத்திலுள்ள, அமிர்துஉண்ணில் = அமிர்தத்தைப் பருகினால். புரிந்து=செய்து. போவகாலமில்லை = இறக்குங்காலம்வருதலில்லையாகும். (எ-று.)

(கருத்துரை) பிரணவாகாரமாயிருக்கின்ற கலசத்தினிடமாக விருக்கின்ற அமிர்தத்தையுண்டால் அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்வார்கள் என்பது கருத்து. (3)

4. ஆனகலசத் தமிழ்தை யறிந்துண்ணில் பேர்னகம் வேண்டாமற் போம்.

(பதவுரை.) ஆன=பொருந்தின, கலசத்து அமிர்தை=பொற்கலசத்திலிருக்கின்ற அமிர்தத்தை, உண்ணில்=பருகினால், போனகம்=சாப்பாடு, வேண்டாமற்போம் = வேண்டியதில்லாமற் போய்விடும். (எ-று.)

(கருத்துரை.) அமிர்தகலசத்தில் நிறைந்திருக்கின்ற அமிர்தத்தை உள்ளன்போடு உண்போர்கள் என்றைக்கும ஆகாரம் வேண்டாத மகாயோகிகளாவார்கள் என்பதுகருத்து. (4)

5. ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம்.

(பதவுரை.) ஊறுமமிர்தத்தை = சாக்கின்ற அமிர்தத்தை, உண்டிஉற=உண்டியாக, பார்க்கில்=பார்த்தால், கூறும்=சொல்லப்படுகின்ற, பிறப்பு=ஜென்மவேரை, அறுக்கலாம்=ஒழிக்கலாம். (1)

(கருத்துரை.) யோக மேலீட்டால் எவ்வொருவன் அங்குவீடுகின்ற அமிர்தபானஞ்செய்கிறானோ, அவன் இனிவருஞ் சென்மங்களோ வெருவேசாக அறுப்பவனாவான் என்பதுகருத்து. (5)

6. ஞான வொளிவிளக்கா னல்லவாயிர் துண்
ஆன சிவயோகி யாம். [ணில்

(பதவுரை.) ஞானஒளி=ஞானதேஹஸ்யுடைய, விளக்காள்.=
விளக்கினால், நல்ல = உயர்வாகிய, அமிர்து = அமிர்தத்தை. உண்
ணில்=பருகினால், ஆன = பொருந்தின, சிவயோகியாம் = சிவயோகி
யாகக்கூடும். (எ-று)

(கருத்துரை.) ஞானத்தையே உள்ளபடி யறுபவித்து அகினால்
விளையக்கூடிய அமிர்தத்தைப்பருகினால் உண்மையான சிவயோகி
யாவதற்குத் தடையில்லை என்பது கருத்து. (6)

7. மேலையமிர்தை விளங்காமற் று ணுண்ணி
காலனை வஞ்சிக்க லாம். [ல்

(பதவுரை.) மேலை அமிர்தை=மேல் நிலத்தில் விளந்துவருகி
ன்ற அமிர்தத்தை, விளங்காமல்=ஒழியாமல் = தான் உண்ணில் = தான்
பருகுவானால், காலனை = எமனை, வஞ்சிக்கலாம் = வஞ்சனை செய்
யக்கூடும். (எ-று.)

(கருத்துரை) சுழினுஸ்தானத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில்
உண்டாகின்ற அமிர்தத்தைப் பானஞ்செய்தால் எமன்வருதலில்லை
என்பதுகருத்து. (7)

8. காலன லூக்கக் கலந்தவமிர் துண்ணில்
ஞான மதுவா நயந்து.

(பதவுரை.) கால் அனல்ஊக்க=காற்றினாலுண்டாகின்ற அன
லானது ஊக்க, கலந்த=அகினால் அவ்விடத்தில் சேர்ந்திருக்கின்ற,
அமிர்துஉண்ணில்=அமிர்தத்தைப்பருகினால், நயந்து=விரும்பி, ஞா
னமதுவாய்=ஞானமானது கைகூடும். (எ-று.)

(கருத்துரை.) சரசம்பந்தமா யிருக்கின்ற அமிர்தத்தை யுண்டால் ஞானங்கைகூடும் என்பது கருத்து. (8)

9. எல்லையிலின்னமிர்த முண்டாங்கினிதிருக் தொல்லை முதலொளியேயாம். [கில்

(பதவுரை.) எல்லையில் இன்னமிர்தம் உண்டு=அளவு சொல்லப்படாத இனிமையாகிய அமிர்தத்தைப்புகித்து, ஆகரு=அவ்விடத்தில், இனிது இருக்கின் = செவ்வையாகவிருந்தால், தொல்லை=பழையபான, முதல் ஒளியேஆம்=முதல்வனுடைய தேஜோமயமே உண்டாகத்தாகும். (எ-று.)


(கருத்துரை) அளவு சொல்லப்படாத பேரின்பமிர்தத்தை உண்டிருந்தால் இறைவனுடைய சொருபமே கைகூடும் என்பது கருத்து. (9)

10. நிலா மண்டபத்தி னிறைந்த வமிர்துண் உலாவலா மந்தரத்தின் மேல். [ணில்

(பதவுரை.) நிலாமண்டபத்தில்=சந்திரனைவன் எழுந்தருளி யிருக்கின்ற மண்டபத்தின்கண், மந்தரத்த அமிர்த உண்ணில்=நிறைந்திருக்கின்ற பேரின்பமிர்தத்தை உண்டால், அந்தரத்தின்மேல்=மேலாகாயத்தில், உலாவலாம்=வாசஞ்செய்யலாம். (எ-று.)

(கருத்துரை.) சந்திரமண்டலத்தி லிருக்கின்ற அமிர்தத்தைப் பானஞ்செய்யவல்லவர்க்கு மேலுவகத்தில் உலாவுகின்ற சக்தியுண்டாகும் என்பது கருத்து. (10)

8. அர்ச்சனை.



1. மண்டலங்கண்மூன்று மருவவுடறிருந்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) மண்டலங்கள் மூன்று = சோமதூரியாக்கினி என்
றும் மூன்று மண்டலங்களையும், மருவ = சேர, உடன் இருத்தி -- உட
னையிருக்கப்பண்ணி, அண்டு = பொருந்தின, அரனை = சிவபெருமா
ன், அர்ச்சிக்கும் ஆறு = அருச்சனை செய்யும் விதமாகும். (எ-று.)

(கருத்துரை.) மும்மண்டலங்களையுஞ் சகாயமாகக் கிரகண்டே
ற்றைவனை அர்ச்சிக்கவேண்டும் என்பது கருத்து. (1)

2. ஆசனத்தைக்கட்டி யரன்றன்னை யர்ச்சித்
பூசனைசெய்துள்ளே புணர். [துர்]

(பதவுரை.) ஆசனத்தைக்கட்டி = ஆசனங்களை ஏற்படுத்திக்கொ
ண்டி. அரன்தன்னை = சிவபெருமானை, அர்ச்சித்து = அருச்சனைசெ
ய்து, பூசனைசெய்து = பூசித்து, உள்ளே = மனத்தின்கண், புணர் =
லப்பாயாக. (எ-று.)

(கருத்துரை.) ஆசனங்களோடு இறைவனை யோகசாதனைந்
தால் கலக்கவேண்டும் என்பதுகருத்து. (2)

3. உள்ளமேபீட முணர்வே சிவலிங்கம்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) உள்ளமேபீடம் = மனமேபீடமாகவும், உணர்வே
சிவலிங்கம் = உணர்ச்சியே சிவலிங்கமாகவும், தெள்ளி = ஆராய்ந்து,
அர்ச்சிக்கும் ஆறு = அருச்சனை செய்யும் விதமாகும். (எ-று.)

(விசேஷவுரை.) பரமேஸ்வரனை உள்ளபடியே ஆஸ்ரயிக்கவேண்டியவர்கள் அவனை இருதயகமலத்திலிருந்தே வணங்கவேண்டுமென்பார், 'உள்ளமேட்ட முணர்வேசிவலிங்கம்' எனவும் இவ்வண்ணஞ்செய்ப்பவர்கள் ஞானிகளென்பார், தெள்ளியார்ச்சிக்குமாறு' எனவுங் கூறினர். (3)

4. ஆதாரத்துள்ளே யறிந்த சிவனுருவைப் பேதமற வர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) சிவனுருவை பரமேஸ்வரனுடையரூபத்தை, ஆதாரத்துள்ளே = ஆரூபதாரங்களுக்குள், அறிந்து-உணர்ந்து, பேதமற = யாதொருவித்தியாசமு முண்டாகாமல், அர்ச்சிக்குமாறு = அருச்சனைசெய்யும் விதமாகும்.

(கருத்துரை.) ஆரூபதாரங்களிலும் சிவபெருமானுடைய சொரூபத்தைக்கண்டே பெரியோர்கள் அருச்சனைசெய்வார்கள் என்பது கருத்து.

(விசேஷவுரை.) மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆரூபதாரங்களினுமே இறைவனை உள்ளபடி உணர்வேண்டுமென்பார், 'ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவை' எனவும், அங்ஙனமறியப்பட்ட இறைவனை அவ்விடங்களிலேயே அர்ச்சனைசெய்யவேண்டுமென்பார், 'பேதமறவர்ச்சிக்குமாறு' எனவுங்கூறினர். (4)

5. பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங் கர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) பூரித்திருந்து = பூரகஞ்செய்து, புணர்ந்து = கலந்து, சிவனுருவை = சிவபெருமானுடைய சொரூபத்தை, அங்கு = அவ்விடத்தில், அர்ச்சிக்குமாறு = அருச்சனைசெய்யும் விதமாகும் (எ-று).

(கருத்துரை.) சி- பெருமானைப் பூரகத்தால் அர்ச்சனை செய்ய வண்டும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சிவயோகஞ்செய்வோர் இரேசக, பூர்க, கும்கங்களையே அவ்யோசக்திற்கு முடிந்தாரணமாககொண்டு அதிலரகத்தினாலேயே இறைவனை அர்ச்சிக்கவேண்டுமென்பார். 'பூரி கருந்து புணர்ந்துசிவனுருவைப் - பாரித்தங்கர்ச்சிக்குமாறு' எனக்-றினார். (5)

6. விளக்குறுரி, தையான் மெய்ப்பொருளைக் துளக்கற வர்ச்சிக்கு மாறு. [கண்டு

(பதவுரை.) விளக்குறு = தெளிவிக்கப்பட்ட, சிந்தையால்-னத்தினால். மெய்ப்பொருளை = உண்மைவஸ்துவை. கண்டு-பாறுது, துளக்கற=குற்றமில்லாமல், அர்ச்சிக்குமாறு = அருச்சனைசெய்யு விதமாகும். (எ-று.)

(கருத்துரை.) தெளிந்த சிந்தையுடையவர்களே சர்வேஸ்வரன அடையவேண்டும் என்பது கருத்து

(விசேஷவுரை.) யோகிகள் கல்விகேள்வியில் விளங்கிய சிந்தையுடையவர்களென்பார், விளக்குறுசிந்தையான் எனவும், இறைவனைக் காணவேண்டியது அகதியாய்சியமென்பார், 'மெய்ப்பொருளைக்கண்டு துளக்கறவர்ச்சிக்குமாறு' எனவுகூறினார். (6)

7. பிண்டத்தி னுள்ளே பேரா திறைவனைக் கண்டுதா னர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) பிண்டத்தினுள்ளே=உள்ளிடத்திலே, பேராது=பீடமாம், இறைவனை=கடவுளை, கண்டு = பார்த்து, அர்ச்சிக்குமாறு=அருச்சனை செய்யும் விதமாகும். (எ-று.)

(அருத்தனார்) அந்தர்முகத்தில் இடைவிடாது இறைவனை அர்ச்சிக்கவேண்டும் என்பது கருத்து.

(விசேஷாரை.) சர்வமனிதர்களும் கடவுளை அந்தர்முகமாக அருச்சனை செய்யவேண்டுமென்பார். 'பிண்டத்தினுள்ளே பேராதி னைவனைக்-கண்டுநானர்ச்சிக்குமாறு' எனக்கூறினார். (7)

8. மந்திரங்களை எல்லா மயங்காமலுண்ணினை முந்தரனை யர்ச்சிக்குமாறு. [ந்து

(பதவுரை.) மந்திரங்கள் எல்லாம்=சர்வமந்திரங்களிலும், மயங்காமல்=மயக்கத்தை யடையாமல். உண்ணிந்து=அகத்திலினை கது. முந்த=முன்னதாக, அரனை=சிகப்பெருமானே, அர்ச்சிக்குமாறு=அருச்சனை செய்யும் விதமாகும். (எ-அ.)

(கந்தநூலார்.) சர்வமந்திரங்களை எல்லாமயங்காமல் சர்வேஸ்வரனை உள்பிட்டத்தில் நமஸ்காரஞ் செய்யவேண்டும் என்பது கருத்து.

(விசேஷாரை.) ஐம்பதனொருமுத்தையும் அந்தந்த ஆதாரங்களில் மீறாதிக்காமல் திறுதக்கேண்டுமென்பார், 'மந்திரங்களை எல்லாமயங்காமல்' எனவும், அந்தர்முகத்தில் நினைக்கவேண்டுமென்பார், 'உண்ணினைந்து' எனவும், சர்வேஸ்வரனை வணக்கவேண்டுமென்பார், 'முந்தரனையர்ச்சிக்குமாறு' எனவுகூறினார். (8)

9. பேராக்கருத்தினுற் பிண்டத்தினுண்ணினை தாராதனை செய்யுமாறு. [னைந்

(பதவுரை.) பிண்டத்தினுள்=அந்தர்முகத்திலிருந்து, பேராக்கருத்தினுள்=ஒழியாத எண்ணத்தினால், நினைந்து=எண்ணி, ஆராதனை செய்யுமாறு=அருச்சனை செய்யவேண்டிய விதமாகும். (எ-அ.)

அ

ஒளவைக் குறள்

(கருத்துரை.) இறைவனை அந்தர்முகத்தில் அருச்சனைசெய்ய வண்டும் என்பதாம்.

(விசேஷவுரை.) இறைவன் அந்தர்முகத்தில் எழுந்தருளியிருப்பவனென்பார், 'உண்ணினைந்து' எனவும், 'அவனை இடைவிடா வ் சிந்திக்கவேண்டுமென்பார், 'பேராக்கருத்தினால்' எனவும், திப்படி அருச்சனைசெய்யவேண்டுமென்பார், 'ஆராதனை செய்யுதறு' எனவுங்கூறினார். (9)

10. உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங்கொண்
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. [சுடரை

(பதவுரை) ஒள்சுடரை = ஒள்ளியதேஜோமயப் பொருளை, ள்ளத்தினுள்ளே = மனத்தின்கண், உற=மிகுதியாக, பார்த்து= ண்டு, அங்கு=அவ்விடத்தில், மெள்ளத்தான்=மெதுவாக, அர்ச்சி குமாறு=அர்ச்சனைசெய்யும் விதமாகும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வராகிய இறைவனை நாம் நமஸ்காஞ் செய்வேண்டியது அந்தர்முகத்தி லென்பது கருத்து. (10)

9. உள்ளுணர்தல்.

1. எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கேசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.

(பதவுரை.) எண்ணிலியூழி=அநேககாலங்களாக, தவஞ்செய் ரு=தவத்தைச்செய்து, இங்கு=இவ்விடத்தில், ஈசனை=சர்வேஸ்வர ன், உண்ணிலைமைபெற்றது = மனோவுறுதியால் அடையப் பெற் றது, உணர்வு=நல்லுணர்ச்சியாகும். (எ-று.)

(கருத்துரை.) நல்லுணர்ச்சியானது அநேககாலம்வரைக்கும் இடைவிடாமல் தவஞ்செய்து ஈஸ்வரனைப்பெற்றதாகும் என்பது கருத்து. (1)

2. பல்லாழி காலம் பயின்றனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம்.

(பதவுரை.) பல்லாழிகாலம்பயின்று=நெடுங்காலம்வரைக்கும் பழகி, அரனை அர்ச்சித்து=சர்வேஸ்வரனை அர்ச்சனை செய்து, நல்லுணர்வு=உயர்வாகிய உணர்ச்சியை, பெற்றநலம்=அடைந்தநன்மையாகும். (எ-று.)

(கருத்துரை.) அநேககாலம்வரைக்குத் தவஞ்செய்து நல்லுணர்ச்சியைப்பெற்ற விதமாகும் என்பது கருத்து. (2)

3. எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான்.

(பதவுரை.) எண்ணற்கு அரிய=நினைப்பதற்கு அருமையான; அருந்தவத்தால்= அருமையாகிய தவத்தினால், உணர்வுதான்=உணர்ச்சியானது, நண்ணப்படும்=அடையப்படும். (எ-று.)

(கருத்துரை.) அநேககாலம்வரைக்கும் இடைவிடாமற் செய்த தவப்பயிற்சியினாலேயே நல்லுணர்ச்சியை யடையவேண்டும் என்பது கருத்து. (3)

4. முன்னைப்பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான்.

(பதவுரை.) முன்னைப்பிறப்பின்=பூர்வஜென்மத்தில், முயன்ற-முயற்சிசெய்த, தவத்தினால்=தவத்தினால், பின்னைப்பெறும்=பிறகே அடையக்கூடுமானது, உணர்வுதான்=நல்லுணர்வேயாகும். (எ-று.)

(கருத்துரை.) பூர்வஜென்மத்தில் செய்த தவசிரேஷ்டத்தால் நல்லுணர்வை யடைவதாகும் என்பது கருத்து. (4)

5. காயக் கிலேச முணர்ந்த பயானன்றே ஓயா வுணர்வு பெறல்.

(பதவுரை.) காயக்கிலேசம்=சரீரத்தினுடைய கிலேசத்தை. ஊர்ந்த=தொரிந்துகொண்ட, பயன் அன்றே=பயன் அல்லவா; ஓயா உணர்வுபெறல்=ஓழிதலில்லாத உணர்ச்சியால் பெறுவதாகும். (4)

(கருத்துரை.) சரீரத்தினுடைய உண்மையைத் தொரிந்து தவந் செய்தாலே நல்லுணர்ச்சியைப் பெறக்கூடும் என்பது கருத்து. (5)

6. பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல்.

(பதவுரை.) பண்டைப்பிறவிப்பயனாம்=பூர்வஜென்மத்தின் பயனாகிய, தவத்தினால்=தவத்தினால், கண்டங்குணர்வுபெறல் = பார்த்து நல்லுணர்வைப் பெறுவதாகும். (எ-று.)

(கருத்துரை.) பூர்வஜென்மப்பயனே நல்லுணர்வு உண்டாவது என்பது கருத்து. (6)

7. பேராந் தவத்தினர் பயனாம் பிறப்பின்மை ஆராய்த் துணர்வு பெறல்.

(பதவுரை.) பேராதவத்தின்பயனாம் = ஒழியாத தவத்தின்பயனாகிய, பிறப்பின்மை=ஜென்மமில்லாமையே, ஆராய்த் துணர்வுபெறல்=நல்லுணர்வு பெறுவதாகும். (எ-று.)

(கருத்துரை.) தவத்தின்பயனே நல்லுணர்ச்சியை யடைவதாகும் என்பது கருத்து. (7)

8. ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.

(பதவுரை.) ஞானத்தால் ஆய=ஞானசுதினாண்டான. உடம்பின்=சரீரத்தினுடைய. பயனன்றே, பிரயோஜனமல்லவா, மோனத்தாலாய=மௌனஞானத்தாலுண்டான, உணர்வு = உணர்ச்சியாகும். (எ-று.) (8)

9. ஆதியோ டொன்று மறிவைப்பெறுவது
நீதியாற் செய்த தவம். [தான்

(பதவுரை.) ஆதியோடு என்றும்=முதற்பொருளுடன்கலங்கின்ற, ஆறிவைப்பெறுவதுதான் = நல்லுணர்ச்சியை யடைவதவே, நீதியாற்செய்ததவம்=சீராயத்தூடன்செய்த தவமாகும். (எ-று.)

(கருத்துரை.) உண்மைத்தவமாவது நல்லுணர்ச்சியை யடைவதாகும் என்பது கருத்து. (9)


10. காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்.

(பதவுரை.) காடும் மலையுங்கருதி=சாட்டிலிருந்தும் மலையிலிருந்தும்கிளைத்து, தவஞ்செய்தால்=தவத்தைச்செய்தால், உணர்வின் பயன்கூடும்=நல்லுணர்ச்சியின் பிரயோசனமானதுகைகூடும் (1)

(கருத்துரை.) காடுமலைகளில் தவஞ்செய்தாலே நல்லுணர்ச்சிகிட்டவேதாகும் என்பது கருத்து. (10)



10. பத்தியுடைமை.



1. பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானேத் முத்திக்கு மூல மது. [கில்

(பதவுரை) பத்தியால்=அன்பினால், உள்ளே=மனத்தின் கண்ணே, பரிந்து=விரும்பி, அரணை=செய்யுடையானே, தான்கோக்கின்-
தான்பார்ந்தால், அது = அப்பார்வையானது, முத்திக்குமூலம்=
மோட்சத்திற்குக் காரணமாகும். (எ-று.)

(கருத்துரை.) இறைவனைப் பக்தியோடுவணங்குவதே மோட்சத்திற்குக் காரணமாகும் என்பது கருத்து. (1)

2. பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவசிந்தை யால்.

(பதவுரை.) பாடியுமாடியும் = பாடியும்ஆடியும், பல்காலும்=
நெடுநாள்வரைக்கும், நேசித்தும்=பழகியும், சிவசிந்தையால் = சிவ
நினைக்கும் மனத்தடனே, தேடும்=தேடவேண்டும். (எ-று)

(கருத்துரை.) பக்தியைநெடுநாளாகச் சிவசிந்தையுடன் தேட
வேண்டும் என்பது கருத்து. (2)

3. அன்பா லமுது மலறியு மாள்வாளை யென்புருகி யுள்ளே நினை.

(பதவுரை.) ஆள்வாளை=நம்மையாண்டருள்செய்கின்ற இறை
வரை, அன்பால்=பக்தியின்மேலீட்டால், அமுதம்அலறியும்=அமு
தம் அலறியும், என்புருகி=எலும்புகள் உருகும்படி, உள்ளே=மன
த்தின் கண்ணே, நினை=சிந்தனைசெய்ய. (எ-று.)

(கருத்துரை.) இறைவனை நல்ல அன்பினுடன் நினைக்கவேண்டும் என்பது கருத்து. (3)

4. பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா வீசனைத் தேடு

(பதவுரை.) பூசனை செய்து = பூசித்து, புகழ்ந்து = கொண்டாடி, மனங்கூர்ந்து = மனம் ஒருமித்து, நேசத்தால் = உள்ளன்பினால், ஈசனைத் தேடு = பரமசிவனை ஆராயவேண்டும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனை உள்ளபடியே பூசித்து உணரவேண்டும் என்பது கருத்து. (4)

5. கண்ணு வறப்பார்த்துக் காதலாற் றுளே உண்ணுமே வீச னொளி. [க்கில்

(பதவுரை.) கண்ணால் உறப்பார்த்து = கண்களால் மிகவும்பார்த்து, காதலால் = விருப்பத்துடன், தானேநாக்கில் = தான் பார்த்தால், ஈசனொளி = பரமேஸ்வரனுடைய ஒளிமயமானது, உண்ணுமே = விழுங்கக்கூடியதாக விசுசிக்கும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனை உள்ளபடியே உணர்ந்து அகமார்க்கமாகத் தரிசிப்பவர்களுக்கு அவ்வெம்பெருமானுடைய தேஜோமயமானது அடியார்களை தன்னுள் அடக்கி மேம்பட்டுநிற்கும் என்பது கருத்து. (5)

6. நல்லாளைப் பூசித்து நாதனை வுருகில் நில்லாதோ வீச நிலை.

(பதவுரை.) நல்லாளைப் பூசித்து = நல்லவனாகிய பரமேஸ்வரனைப் பூசசெய்து, நாதனை வுருகில் = தலைவனை யென்று மனமிளகிநின்றால், ஈசநிலை = சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது, நில்லாதோ = குடிகொண்டிருக்க மாட்டாதோ. (எ-று.)

(கருத்துரை.) பரமேஸ்வரனைப் பூசைசெய்து யாரொருவாமன
 ிளகுநின்றார்களோ அவர்களிடத்தில் சர்வேஸ்வரனுடைய திருபா
 சீகாக்கமானது நிலைபெற்றுநிற்கும் என்பது கருத்து. (6)

7. அடியார்க் கடியரா யன்புருசித் தம்முள் படியொன்றிப் பார்த்துக் கொளல்.

(பதவுரை.) அடியார்க்கடியராய்=அடியார்களுக்கு அடியார்
 களாக அன்பு உருகி=பக்தியினாலுருகி, தம்முள்=தமமுடைய மன
 உதிர்ச்சுள்ளே, படியொன்றி - உன்னலகநகநளிற்சலந்து, பார்த்துக்
 கொளல்=நரிசிவது அடைதல்வேண்டும். (எ-று.)

(கருத்துரை.) அன்பர்களில் அன்பினால் இளகித்துநிரெய்
 கின்றவர்களுக்கே இறைவனுடைய திருவருள்கைகூடும் என்பது
 கருத்து. (7)

8. ஈசனைக்கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீநினைந்து கொள்.

(பதவுரை.) எல்லா உயிர்களையும் = சர்வயிராணிகளையும், ஈச
 னனைக்கருதி=சர்வேஸ்வரனுடைய திருவுருவமென்று நினைந்து,
 நேசத்தால்=பிரியத்தினால், நீநினைந்துகொள்=ஈபக்திசெய்து கொ
 ள்ளக்கடவாய். (எ-று.)

(கருத்துரை.) சர்வயிராணிகளையும் ஈஸ்வரனுடைய சொருப
 மாகவே கொள்ளவேண்டும் என்பது கருத்து. (8)

9. மெய்ம்மயிர்கூர விதிர்ப்புற்றுவேர்த்தெழு பொய்ம்மையி லீசனைப் போற்று. [ந்து

(பதவுரை.) மெய்ம்மயிரகூர = சரீரத்தில் மயிர்க்குசசெறிய,
 விதிர்ப்புற்று=புளகாய்கிதமாய், வேர்த்தெழுந்து = வேரடையுடன்

எழுத்து, பொய்ம்மையில் = உண்மையாயிருக்கின்ற. சுசீரப்பிபா
ற்று = பாமேஸ்வரனை துதிசெய், (எ-று.)


(கருத்துரை.) சரீரம்புளகாமகிதங்கொள்ள உண்மையான கட
வுளை உணங்கவேண்டும் என்பது கருத்து. (9)

10. ரெறித்தறிந்து நாடிச் செவ்விதாயுள்ளோ அறிந்தரனை யாய்ந்துகொளல்.

(பதவுரை.) ரெறித்தறிந்து = செர்ந்தணர்ந்து. நாடி = விருாயி,
ரெவ்விதாய = நன்றாய், உள்ளோ = மனத்தினகண்பேண, அறிந்து =
உணர்ந்து, அரனை ஆய்ந்துகொளல் = பாமேஸ்வரனை ஆராய்ந்து
ணரவேண்டும். (எ-று.)

(கருத்துரை.) பூதையனை அந்தர்முகத்தில் தரிசிக்கவேண்டும்
என்பது கருத்து. (10)

திருவாழ்வாரால்.



அருள்பெறுதல்.



1. அருளிஞ லன்றி யகத்தறி வில்லை அருளின் மலமறுக்க லாம்.

(பதவுரை.) அருளிஞலன்றி = திருவருளிஞலல்லாமல், அக
ந்து = மனத்தின்கண், அறிவில்லை = உணர்ச்சியில்லை, அருளின்
மலம் அறுக்கலாம் = திருவருளிஞல் மாயாமலத்தை யறுத்தொழிச்
கக்கூடும். (எ-று.)

(கருத்துரை.) திருவருளிஞல் சகலவிதமான மாய்கையையும்
அறுத்தொழிக்கலாம் என்பது கருத்து. (1)

2. இருளைக் கடிந்தின் றிறைவ னருளால் தெருளுஞ் சிவசிந்தையாம்.

(பதவுரை.) இன்று இருளைக்கடிந்து == ஒன்றைக்கு இருளா ய அஞ்ஞானத்தைக்கடிந்து, இறைவன் அருளால் == சிவபெருமா ளுடைய கிருபையால், தெருளுஞ்சிவசிந்தையாம்==தெளியையடை யக்கூடிய சிவசிந்தையுண்டாகும். (எ-று.)

(சுருத்துரை.) சிவபெருமானுடைய திருவருளால் அஞ்ஞான தைப் போக்கடிக்கலாம் என்பது கருத்து. (2)

3. வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாச தூய்மையா மீச னருள். [ற்ற

(பதவுரை.) வாய்மையால்=உண்மையினாலும், பொய்யாமன தினால்=பொய்க் காதமனத்தினாலும், மாசற்றதூய்மையால்=குற்ற வற்றபரிசுத்தத்தினாலும், மீசன் அருள்=சர்வேஸ்வரனுடைய திருவ ருள் உண்டாகும். (எ-று.)

(சுருத்துரை.) உண்மையினால் சர்வகாரியங்களிலும் வல்ல றிறைவனை அடையலாம் என்பது கருத்து. (3)

4. ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கா அவ்வகத்து ளானந்த மாம். [ல்

(பதவுரை.) ஒவ்வகத்துள்நின்ற == ஒத்ததாகியமனத்தின்கண் ாமுத்தருளியிருந்த, சிவனருள் பெற்றக்கால்==சிவபெருமா ளுடைய திருவருளையடைந்தால், அவ்வகத்துள் ஆநந்தமாம்=ஆனந்த மனத் திற்கு ஆநந்தமுண்டாகும். (எ-று.)

(சுருத்துரை.) நல்லமனத்திலிருக்கின்ற சிவபெருமா ளுடைய திருவருளையடைந்தால் ஆநந்த முத்தயமாகும் என்பது கருத்து. (4)

**5. உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னு மருள்பெற்றக் கால்.**

(பதவுரை.) ஒள்ளிதாய்மன்னும் = தேஜோமயத்தை யுடைய தாய் நிலைபெற்றிருக்கின்ற, அருள்பெற்றக்கால் = திருவருளையடைவோமானால், உன்னுங்கருமம்முடிக்கலாம் = நினைக்கப்பட்ட கருமங்களை யெல்லாம் நிறைவேற்றலாம். (எ-று)

(கருத்துரை.) திருவருளையடைந்தால் எண்ணிய கருமங்களை ஈட்டிற்றலாம் என்பது கருத்து. (5)

**6. எல்லாப் பொருளு முடிக்கலா மிசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால்.**

(பதவுரை.) ஈசன்றன் தொல்லையருள் பெற்றக்கால் = பரமேஸ்வரனுடைய பழமையாகிய திருவருளைப்பெற்றால், எல்லாப்பொருளும் முடிக்கலாம் = சர்வபொருள்களையும் முடிக்கலாம். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய திருவருளைப்பெற்றுள்ள உர்கள் சர்வகாரியங்களையுஞ் செய்ய வல்லவராவார்கள் என்பது கருத்து. (6)

**7. சிந்தையுணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.**

(பதவுரை.) சிந்தையுள்ளின்ற = மனத்தின்கண்ணிருந்த, சிவன் அருள்பெற்றக்கால் = சிவபெருமானுடைய திருவருளையடைந்தால், பந்தமம்பாசம் = பந்தப்பட்டமாய்கையானது, அறும் = தன்னைவிட்டகலும். (எ-று.)

(கருத்துரை.) யாவருடைய மனத்தின்கண்ணிருக்கின்ற பரமேஸ்வரனுடைய திருவருளைப்பெற்றால் சர்வமாயைகளையும் அறும். தொழிக்கலாம் என்பது கருத்து. (7)

8. மாசற்ற கொள்கை மதிபோலத் தான்தே
 மாசனருள் பெற்றாக் கால். [ன்றும்

(பதவுரை.) மாசன் அருள்பெற்றக்கால்=சர்வேஸ்வர னுடைய திருவருளையடைந்தால், மாசறற்கொள்கை=சுற்றமற்ற, தன்மையா ளது, மதிபோலத்தான்தே, தான்தும் = சந்திரனொளியைப்போல் கா ணப்படும். (எ-று.)

(கருத்துரை) பரமேஸ்வரனுடைய திருவருளையடைந்தவர்க றுக்கு உள்ளுணர்ச்சி துல்லியமாயிருக்கும் என்பதுகருத்து. (8)

9. ஆவாவென் றேதி யருள்பெற்றார்க் கல்
 தாவாதோ ஞான வொளி. [லாது

(பதவுரை) ஆவாவென்று ஒதி = ஆ! ஆஆ!! என்றுசொல்லி, யருள்பெற்றார்க் கல்லாது-திருவருளைப்பெற்றவர்களுக்கல்லாமல், தாவாதோ ஞானவொளி=ஞானதேஜலான துகைகூடாதோ? ()

(கருத்துரை.) திருவருளைப் பெற்றவர்களுக்கு ஞானதேஜலா னது கைகூடும் என்பது கருத்து. (9)

10. ஓவாச் சிவனருள் பெற்ற லுரையின்றித்
 தாவாத வின்பத் தரும்.

(பதவுரை.) ஓவா சிவன் அருள்பெற்றால்=ஒழியாத சிவபெரு ளானுடைய திருவருளைப்பெற்றால், உரையின்றி = சொல்லில்லா மல், தாவாதவின்பதரும்=ஒழியாத சுகத்தைக் கொடுக்கும்.(எ-று)

(கருத்துரை.) ஒழியாமல் சர்வேஸ்வரனுடைய திருவருளைப் பெற்றால் மெளனஞானம் கைகூடும் என்பது கருத்து. (10)



2. நினைப்புறுதல்.



1. கருத்துறப்பார்த்துக் கலங்காமலுள்ளத் திருத்திச் சிவனைநினை.

(பதவுரை.) கருத்தாறப்பார்த்து = மனத்திற் பொருந்தப்பார்
கருத்து, கலங்காமல் = தளராமல், சிவனைநினைத்து இருத்தி = பரமேஸ்
வனை மனத்தில்வைத்து, நினை = நினைப்பாயாக. (எ-று.)

(சுருத்துரை) மனத்தை உறுதியாக நினைத்திச சிவபெருமானை
நினைக்கவேண்டும் என்பது கருத்து. (1)

2. குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சித்தி மண்டலங்கள் மேலாகப் பார். [த்து

(பதவுரை.) குண்டலியின் உள்ளே குறித்து = குண்டலி சத்தியி
னுள்ளே நினைத்து, அரனைசித்தித்து = சிவபெருமானை நினைத்து,
மண்டலங்கள் மேலாகப்பார் = மும்மண்டலங்கடையும்மேலாகத்திரி
சிப்பாயாக. (எ-று.)

(சுருத்துரை.) மூலநிலத்தில் குண்டலிசத்தியை நினைத்து முன்
மண்டலங்களையும் நினைக்கவேண்டும் என்பது கருத்து. (2)

3. ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்ற பார்மின் பழம்பொருளே யாம். [ன்னைப்

(பதவுரை.) சிவந்தன்னை = சிவபெருமானை, சிந்தையிலொன்ற
ஓர்மின் = மனத்திற் பொருந்த நினைவுகள், (அன்றி) பார்மின்கள் =
தரிசனஞ் செய்யுங்கள், பழம்பொருளேயாம் = (இங்ஙனஞ்செய்
தால்) பழம்பொருளாகிய இறைவனாகக்கூடும். (எ-று.)

(கருத்துரை) சிவபெருமானே உள்ளத்தின்கண் நினைத்து தரிசுத்தால் இறைவனாகக்கூடும் என்பது கருத்து. (3)

4. சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீச மிக்க மலத்தை விடு. [நீ

(பதவுரை) ஈசனை=பரமேஸ்வரனை, சிந்தையில்=மனத்தில், சிக்கெனத்தேர்ந்துகொள் = வலுவாகத்தெளிந்துகொள், (அப்படி உசய்யையானால்) மிக்கமலத்தைவிடு = மிகுந்தமாயாமலத்தை விடுவாயாக. (எ-று.)

(கருத்துரை) தெளிந்தமனத்தினால் சர்வேஸ்வரனைத் துதிசுத்தால் மாயாமலத்தை யறுக்கக்கூடும் என்பது கருத்து. (4)

5. அறிமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சே துறுமின்க ளும்முளே யோர்ந்து. [நி

(பதவுரை) ஆதாரத்தைச்சேர்ந்து = ஆறுதாமங்கலையுஞ்சேர்ந்து, சிந்தையில்=மனத்தினுள்ளே, அறிமின்கள்=இறைவனை உணருபவர்கள், உம்முளேஓர்ந்து=உமக்குள்ளேயாடாய்ந்து, உறுமின்கள்=இறைவனை அடையுபவர்கள். (எ-று.)

(கருத்துரை) மனத்தினுள்ளே இறைவனை ஆராய்ந்தறியவேண்டும் என்பது கருத்து. (5)

6. நித்தம் நினைந்திரங்கி நின்மலனையொன் முற்றுமவ னொளியேயாம். [றுவிக்கில்

(பதவுரை) நித்தம்=அநுதினமும், நின்மலனை=பரிசுத்தனாகி னகடவுளை, நினைந்துஇரங்கி = மனமிரங்கிசரிந்தித்து, ஒன்று விக் கில்=பொருத்துவித்தால், அவன்ஒளியே=அவனுடைய தேஜோமய மே, முற்றுமாம்=முடிவாகக் கிடைக்குமாம். (எ-று.)

(கருத்துரை.) தினந்தோறும் நிர்மலனாகிய இறைவனைத் துதி செய்தால் அவனுடைய தேஜோமயத்திலேயே கலப்பதற்காகுமாம் என்பது கருத்து. (6)

7. ஓசையுணர்ந்தங்கே யுணர்வைப்பெறும்ப
ஈசன் கருத்தாயிரு. [ரிசால்

(பதவுரை.) ஓசைஉணர்ந்து==சத்தத்தைத்தெரிந்து, அங்கே== அந்தர்முகத்திலே, உணர்வைப்பெறும்==உணர்ச்சியையடைந்த, பரிசால்==தன்மையினால், ஈசன் கருத்தாய் இரு = சர்வேஸ்வரனுடைய எண்ணமாகவே யிருப்பாயாக. (எ-று.)

(கருத்துரை.) சத்தத்தையுணர்ந்து சநாகாலமும் ஈஸ்வரசிந்தனையாகவே யிருக்கவேண்டும் என்பது கருத்து. (7)

8. இராப்பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்குல்
பராபரத்தோ டொன்றலு மாம்.

(பதவுரை.) இராப்பகலன்றி=அகோராத்திரமும், இருசுடர்= சந்திரசூரியாக்கினிகளாகிய சுடர்களை, சிந்திக்குல் = நினைத்தால், பராபரத்தோ டொன்றலுமாம்=பராபரப் பொருளினிடத்தில் கலக்கவுக்கூடும். (எ-று.)

(கருத்துரை.) அகோராத்திரம் இறைவனைச்சிந்தித்தால் இறைவனுடன் கலந்திருக்கக்கூடும் என்பது கருத்து. (8)

9. மிக்கமனத்தால் மிகநினைந்து சிந்திக்குல்
ஒக்கச் சிவனுருவ மாம்.

(பதவுரை.) மிக்கமனத்தால் = நல்லமனத்தினால், மிகநினைந்து=மிகுதியும்எண்ணி, சிந்திக்குல்=தியானித்தால், ஒக்கச்சிவனுருவமாம்=ஒப்பாகச் சிவனொருபத்தை யடையக்கூடும். (எ-று.)

(கருத்துரை) உயர்வாகிய மனத்தைக்கொண்டு உள்படிபெயர்சியானது செய்தால் சிவசாரூப்பிபத்தை யடைபலாம் என்பது உருத்தி. (9)

10. வேண்டிவார் வேண்டும் வதைதான் விரிந் காண்டற்கரிதாஞ் சிவம். [தெங்குங்

(பதவுரை) வேண்டிவார வேண்டும் வதைதான்விரிந்து = வேண்டியவர்கள் விரும்புகின்ற விதமாகப்பலி, எங்கும் = எங்குதந்திடும், சிவம் = சிவமானது, காண்டற்கு அரிது ஆம் = பாப்பதற்கு அருமைபாடாபொருளாகும். (8-9)

(கருத்துரை) சரே உஸ்வரண் யார்ப்படிவிரும்புகின்றாராகனோ உப்படியெல்லாம் உருத்தமாகிபும் யாவராலும் பாப்பதற்கருமை யானவளுக முடிகிறுன் என்பது உருத்தி. (10)



3. தேறிந்துதேளிதல்.



1. தேறித்தெளிமின் சிவமென்றே யுள்ளுண கூறிய பல்குணமு மாம். [ர்வில்

(பதவுரை.) உள்ளுணர்வில் = மனோவுணர்ச்சியில், சிவம் = சிவமென்னும் பொருளானது, கூறிய = சொல்லப்பட்ட, பல்குணமா மென்றே = பலகுணங்களிலும் கலந்துள்ளதாமென்று, தேறிதெளிமின் = ஆராய்ந்துணருங்கள். (6-7.)

(கருத்துரை) சகலகுணங்களிலும் கலந்திருக்கிறபொருள்சிவமென்றே தெளிவாயாக என்பது கருத்து. (1)

2. உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக் கண்டில்லை யாகுஞ் சிவம். [கால்

(பதவுரை) உண்டில்லை என்றும் - உண்டென்றும், இல்லையென்றும் = சொல்லும்படியாகவிருக்கின்ற. உணர்வை உணர்ச்சியை, அழிந்தக்கால உணர்ந்தால், சிவம் = சிவமென்றும் பொருளானது, உண்டில்லையாகும் = கண்டதும், காணாததுமான பொருளாகும். (1)

(கருத்துரை) அதுநுபமாயிருக்கின்ற உணர்வையழிந்தால் சிவமும் அவ்வாறே வெளிப்படும் என்பது கருத்து. (2)

3. ஒருவர்க்கொருவனோ யாருமுமிக்கெல்லா ஒருவனோ பல்புணமு மாம். [ம்

(பதவுரை) ஒருவர்க்கு ஒருவனையாகும் = ஒருவருக்கும் ஒருவரையாய் எழுந்தருளியிருக்கின்ற. உயிர்க்கெல்லாம் = சர்வயிரானிச்சுருக்கெல்லாம், ஒருவனே = நிறைவுள் ஒருவன், பல்புணமு மாம் = பல்புணங்களிலும் கலந்தபொருளாகும். (௭-2)

(கருத்துரை) சாவேஸ்வரன் ஒருவனே பல்புணங்களையுடைய உயிர்களுக்கும் ஆதாரமாயுள்ளவன் என்பது கருத்து. (3)

4. எல்லார்க்குமொன்றே சிவமாயிடுநன்றுண பல்லோர்க்கு முண்டோ பவம். [ந்த

(பதவுரை) எல்லார்க்கும் = சர்வயிரானிகளுக்கும், சிவம் ஒன்றேயாவது = சிவமாவது ஒன்றே பொதுவாகவீருப்பது, என்ற உணர்வாத பல்லோர்க்கும் = என்று அழிந்தசகலருக்கும், பவம் உண்டோ - பிரவிண்டாகுமோ? உண்டாகாது. (௭-3)

(கருத்துரை) எல்லார்க்கும் பொதுவாகவுள்ளவன் எல்லாருள் ஒருவனென்று உணரவல்லார்க்கு இனிப்பிரக்கும் ஜன்மமில்லை என்பது கருத்து. (4)

5. ஆயு மிரவியு மொன்றே யனைத்தாயிர்க்கும் ஆயுங்கா லொன்றே சிவம்.

(பதவுரை.) ஆயும்=ஆராய்கின்ற, இரலியும்=சூரியனும், அனைத்தயிராக்கும்=சர்வபிராணிகளுக்கும், ஒன்றே = ஒருபொருளேயாகும், (அதுபோல) ஆயுங்கால் = ஆராய்ந்தபார்த்தால், சிவம் ஒன்றே=சிவமென்றும்பொருளும் யாவர்க்கும் ஒன்றேயாகும். (எ-று.)

(கருத்துரை.) எல்லார்க்குஞ்சூரியன் ஒருவனே யாயதுபோல சிவமும் ஒன்றேயாகும் என்பது கருத்து. (5)

6. ஓவாததொன்றே பலவா முயிர்க்கெல்லாத் தேவான தென்றே தெளி.

(பதவுரை.) ஓவாதது ஒன்றே = என்றும் ஒழியாதிருக்கின்ற பொருளொன்றே, பலவாம் உயிர்க்கு எல்லாம் = பலவகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம், தேவானது = தெய்வமாயிருப்பது, என்று தெளி=என்றுதெளிந்து கொள்வாயாக. (எ-று.)

(கருத்துரை.) எக்காலத்தும் அழியாமலிருக்கின்றதே வொன்றே பலவகையான உயிர்களுக்கெல்லாம் பிரதானமானது என்பது கருத்து. (6)

7. தம்மையறியாதார் தாமறிவோமென்பதெ செம்மையா லீசன் றிறம். [ன்

(பதவுரை.) தம்மை அறியாதார் = தம்மைத்தாமே யறியாத அறிவீனர்கள், ஈசன் திறம் = சர்வேஸ்வரனுடைய வல்லமையை, செம்மையில்=உண்மையாக, தாம் அறிவோம் என்பது என்=தாம் தெரிந்துகொள்வோம் என்று சொல்வது ஏன்? (எ-று.)

(கருத்துரை.) தம்மைத்தாம் அறியாத அஞ்ஞானிகள் இறைவன் குணத்தை யறியமாட்டார்கள் என்பது கருத்து. (7)

8. எல்லாவுலகத் திருந்தாலு மேத்துவர்கள் நல்லுலக நாத னடி.

(பதவுரை.) எல்லாவுலகத்து இருந்தாலும்=எல்லாலோகமாத்
ளிலிருந்தாலும், நல் உலகநாதனடி = உயர்ந்த உலகநாதனுடைய
திருவடிகளை, எத்துவர்கள்=துதிசெய்வார்கள். (எ-று.)

(கருத்துரை.) எந்தவுலகத்திலிருந்தாலும் இறைவனுடைய
திருவடிகளை யாவரும்வணங்குவார்கள் என்பது கருத்து. (8)

9. உலகத்திற்பட்ட உயிர்க்கெல்லா மீசன் நிலவுபோன்றிற்கும் நிறைந்து.

(பதவுரை.) உலகத்திற்பட்ட = இவ்வுலகங்களிலிருக்கின்ற,
உயிர்க்கெல்லாம்=சர்வபிராணிகளுக்கும், மீசன்=சர்வேஸ்வரான
வன், நிறைந்து=வியாபகமாகி, நிலவுபோன்றிற்கும் = பூண்சந்திர
னைப்போலவிருக்கும். (எ-று.)

(கருத்துரை) இவ்வுலக ஆன்மாக்களிலெல்லாம் இறைவன்
கலந்திருக்கின்றான் என்பது கருத்து. (9)

10. உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன் அலகிறந்த வாதியே யாம்.

(பதவுரை.) உலகத்தில்தன்னும்=உலகத்தினிடத்தில் நிலபெ
ற்றிருக்கின்ற, உயிர்க்கெல்லாம் = சர்வபிராணிகளுக்கும், மீசன்=
சர்வேஸ்வரானவன், அலகிறந்த ஆதியேயாம்=அளவு சொல்லப்ப
டாத தற்பொருளேயாவான். (எ-று.)

(கருத்துரை.) சர்வபிராணிகளுக்கும் இறைவன் முதற்பொரு
ளாயுள்ளவன் என்பது கருத்து. (10)



4. க ல ஞ ா ன ம்.



1. சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடு
முத்திக்கு மூல மது. [ருவில்

(பதவுரை.) சத்தியாஞ் சந்திரனை = பெண்ரூபமாகிய சந்திரனை, செங்கதிரோன் = சூரியனானவன், உடிருவின் = ஊடுருவிக்கலந்தால், அது = அந்தமாரக்கமானது, முத்திக்குமூலம் = மோட்சத்திக்குக்காரணமாகும். (எ-று.)

(கருத்துரை.) சந்திரகலையையும் சூரியகலையையும் சேர்த்து அன்றே மோட்சமடையவழியேற்படும் என்பது கருத்து. (1)

2. அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்
நயனமா முத்திக்கு வீடு. [றில்

(பதவுரை.) அயனங்கொள் = தட்சினாயனமென்றும் உத்திராயனமென்றும் இரண்டுபிரிவைக் கொண்டிருக்கின்ற, சந்திரனாள் = சந்திரனிடத்தில், ஆதித்தன், சூரியனானவன், ஒன்றில் = பொருந்தினால், நயனமாம் = கண்ணைப்போன்று விளங்குவதாகிய, முத்திக்குவீடு = மோட்சத்துக்குவீடு கிடைப்பதாகும். (எ-று.)

(கருத்துரை.) சந்திரகலையுடன் சூரியகலையானது பொருந்திச் செய்யும் கலஞானமானது மோட்சவீட்டையடையக் காரணமாகும் என்பது கருத்து. (2)

3. அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு.

(பதவுரை.) அஞ்சாலுமாயா = பஞ்சாலஸ்தக ளாலும் ஒயாத, அறம் = தருமமும், பொருள் = பொருளும், இன்பமும் = சுசு

மும். தஞ்சாபதவர் = என்ற ம இறக்காதவர் துறக்குமாயி = ஸ்டை
வீடும் வழிகளாகும். (எ-று.)

(கருத்துரை.) அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும்
பிரவ்யொழிந்தவர்கள் வீடக்கூடியவைகளாகும் என்பது கருத்து.

4. ஈசனோடொன்றி லிசையாப்பொருளில்லை தேசவிவாக் கொளியே யாம்.

(பதவுரை.) ஈசனோடு ஒன்றில் = சர்வேஸ்வரனோடு கலந்த வீட
டால், இசையாப்பொருள் இல்லை = கைகூடாதபொருள் இல்லை
யாம், (எனினில்) தேசவிவாக் கொளியாம் = அப்பொருளானது தே
சவிவாக் குகளுக்கு ஒளிகொடுப்பதாகும். (எ-று.)

(கருத்துரை) சர்வேஸ்வரனானவன் தேசங்களுக்கெல்லாம்
ஒளியாயிருக்கிறதிலும் அதுனோடு கலப்பவர்களுக்கு சகலபொருள்
களுகைகூடுவனவாகும் என்பது கருத்து. (1)

5. தாஞ்செய் வினையெல்லாந் தம்மையற வு காஞ்சனமே யாகும் கருத்து. [ணரில்]

(பதவுரை.) தம்மையறவுணரில் = தம்மைத்தாமே முழுமையும்
பற்றறவுணர்ந்து கொண்டால், தாஞ்செய் வினையெல்லாம் = தம்
மால் செய்யப்பட்ட வினைகளெல்லாமொழிந்து, கருத்து = மனயா
னது, காஞ்சனமே யாகும் = பொன்னே யாகும். (எ-று.)

(கருத்துரை.) யார் எப்படிப்பட்ட வினைகளைச் செய்தாலும் அவ
ர்கள் தம்மைத்தாம் உணர்ந்தவர்களாயிருந்தால் அனையாவும் ஒழி
ந்து பொன்போன்ற மனத்தை யுடையவர்களாவார்கள் என்பது
கருத்து. (2)

6. கூடகமான குறியெழுத்தைத் தானறியில் வீடக மாகும் வினைநது.

(பதவுரை.) கூடகமான = சரீரமெடுத்தற்குக் காரணமான, குறியெழுத்தை = அறிகுறியாயிருக்கின்ற எழுத்தை, தான் அறியில் = தான் உணர்ந்தால், விரைந்து = சீக்கிரமாக, வீடகமாகும் = மோட்ச சமயகககும். (எ-று.)

(கருத்துரை.) சரீரமுண்டானதற்குக் காரணமா யிருக்கின்ற அடையாளமான எழுத்தை உண்மையாக உணர்பவர்கள் மோட்ச வீட்டையடைவார்கள் என்பது கருத்து. (6)

7. வீடகமாக விழைந்தொல்லேவேண்டுமேல் கூடகத்திற் சோதியோ டொன்று.

(பதவுரை.) வீடகமாக = மோட்சத்தையடைய, விழைந்த = ஆசைப்பட்டு, ஒல்லே = சீக்கிரமாக, வேண்டுமேல் = விரும்புவார்களா னால், கூடகத்தில் சோதியோடு ஒன்று = கூடப்பிரமத்தினுடன் கலந்து வருவாயாக. (எ-று)

(கருத்துரை.) மோட்சவீட்டையடைய விரும்புவோர்கள் கூடகப் பிரமத்தை விரும்பி அதனுடன் கலக்கவேண்டும் என்பது கருத்து. (7)

8. பூரித்து நின்ற சிவனைப் புணரவே பாரித்ததாகும் கருத்து.

(பதவுரை.) பூரித்த நின்ற = எஞ்சுகவலந்திருந்த, சிவனைப் புணரவே = சிவபெருமானோடுகூடினால், கருத்து = மனமானது, பாரித்ததாகும் = பெருமையை யுடையதாகும். (எ-று.)

(கருத்துரை.) சர்வபிரானிகளிடத்தில் வியாபித் திருக்கின்ற சர்வேஸ்வரனைக் கலந்தால் எண்ணமானது சுத்தமுடையதாகும் என்பது கருத்து. (8)

9. இரேசக மாற்றி யிடையரூதே நிற்கில் பூரிப்ப துள்ளே சிவம்.

(பதவுரை.) இரேசகம்ஆற்றி=இரேசகத்தைசெய்து, இடை யறாதேநிற்கில்=மத்தியில் விடாமலிருந்தால், சிவம்=சர்வேஸ்வரனானவன், உள்ளேபூரிப்பது=உள்ளேநிறைந்திருப்பவனாவான். (எ-று.)

(கருத்துரை.) இரேசகம் என்னும் வழியைக் கிரமத்தடன இடைவிடாமற்செய்தால் சிவபெருமானானவன் உள்ளே மலிந்திருப்பவனாவான் என்பது கருத்து. (9)

10. சிந்தையில் நின்ற நிலைவிசம்பிற் சாக்கிர சந்திரனிற் றேரன்று முணர்வு. [மார்]

(பதவுரை.) சிந்தையில் நின்றநிலை=மனத்திலுண்டான உண்மையினால், விசம்பிள்=ஆகாயத்தில், சாக்கிரமாம் = சாக்கிராவஸ்தையாகும் (ஆகையால்) உணர்வு = உணர்ச்சியானது, சந்திரனில் தோன்றும்=சந்திரகலையில் வெளிப்படும் (எ-று.)

(கருத்துரை.) மனோநிலையானது சந்திரனில் சாக்கிராவஸ்தையில் உணர்ச்சி ரூபமாக வெளிப்படும் என்பது கருத்து. (10)



5. உருவொன்றிற்றில்.



1. எள்ளகத் தெண்ணெயிருந்ததனை யொக் உள்ளகத்தீச னொளி. [குமே]

(பதவுரை.) உள்ளகத்தீசன் ஒளி = மனத்திலே யிருக்கின்ற ஜெகதீஸ்வரனுடைய தேஜோமயமானது, எள்ளகத்து எண்ணெய் இருந்ததனை ஒக்கும் = எள்ளினிடத்து எண்ணெய் வியாபித்திருந்ததை யொப்பாகும். (எ-று.)

(கருத்துரை) சர்வேஸ்வரன் ஒவ்வொரு ஆன்மாக்களுடைய மனத்திலும் கலந்திருப்பது எள்ளினிடத்து எண்ணெய் கலந்திருப்பதுபோலாகும் என்பது கருத்து. (1)

2. பாலின்க னெய்போற் பரந்தெங்கு நிற்கு நூலின்க விச னுழைந்து. [மே

(பதவுரை.) நூலின்கண் ஈசன் றுழைந்து = சர்வேஸ்வரனின் நூலின்கண்ணே கலந்து, பாலின்கண் னெய்போல் = பாலினால் கலந்திருக்கிற செய்யைப்போல, பரந்து என்கும்நிற்கும் = எவ்விடத்திலும் கலந்திருக்கும். (எ-று.)

(கருத்துரை.) பாலின்கெய்கலந்திருப்பதுபோல சர்வேஸ்வரன் சகல ஆன்மாக்களிலும் கலந்திருப்பான் என்பது கருத்து. (2)

3. கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும் இரும்புண்ட நீரு மியல்பு.

(பதவுரை.) கரும்பினிற்கட்டியும் = கரும்பினிடத்து வெல்லமும், காய்பாலின்கெய்யும் = காய்கின்றபாலினிடத்து கெய்யும், இரும்புண்டநீரும் = இரும்பினால் உண்ணப்பட்ட ஜலமும், இயல்பு = சர்வேஸ்வரனுடைய இலட்சணங்களாம். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய லட்சணங்களமேலே சொன்னபொருள்களின் குணங்கள் போன்றவை என்பது கருத்து. (3)

4. பழத்தினிரதம்போற் பரந்தெங்கு நிற்கும் வழுத்தினு லீச விலை.

(பதவுரை.) வழுத்தினால் = துதிசெய்தால், ஈசன் விலை = சர்வேஸ்வரனுடைய உண்மை விடையானது, பழத்தின் இரதம்போல் = பழங்களினுடைய ஈசத்தைப்போல, பரந்து என்கும்நிற்கும் = எவ்விடத்தும் வியாபித்திருக்கும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய வியாபகமானது பழையின்
பான் இரதமஃபான் தாகும் என்பது கருத்து. (௫)

5. தனுஷொடுதோன்றுமே தானெல்லாமாதி யஹுவதுவாய் நிற்குமது.

(பதவுரை.) தான எல்லாம் ஆகி=தானே எல்லாப்பொருள்
யாசியும் அஹுவதுவாய் நிற்கும்அது=அஹுவதுவாயும் நிற்குமது
பொருளானது, தனுஷொடுதோன்றும் = இரதமஃபான் தாகுமே
யுண்டாகும். (எ-அ.)

(கருத்துரை.) எல்லாமாகியும் அஹுவதுவாய் நிற்கின்ற பொரு
ளானது சர்வேஸ்வரனுடையுண்டாகும் என்பது கருத்து. (௫)

6. விந்துமுனைபோல் விரிந்தெங்கு நிற்குமே ஒத்துளே நிற்கு முணர்வு.

(பதவுரை.) உள்ளே ஒத்துநிற்கும் உணர்வு=மனத்தில் ஒத்தி
ருக்கின்ற உணர்ச்சியானது, வித்தும் முனைபோல்=வினைமையையும்
முனையையும்போல, விரிந்துஎங்கும்நிற்கும்=எவ்விடத்துங் கலந்து
நிற்கும். (எ-அ.)

(கருத்துரை.) விந்தின் முனையைப்போல இறைவன் சகலஉயி
ர்களிலுங் கலந்திருப்பான் என்பது கருத்து. (௫)

7. அச்சமாங்கார மகத்தடக்கி ஒற்பின்னை ரிச்சயமா மீச நிலை.

(பதவுரை.) அச்சம் ஆங்காரம்=பயந்தையும் அகங்காரத்தை
யும், அகத்து அடக்கினால் = மனத்திலடக்கினால், பின்னை=பிறகு,
ரிச்சநிலை = சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது, ரிச்சய
மாம்=உண்மையாகவிளங்கும். (எ-அ.)

(கருத்துரை.) அச்சத்தையும் அகங்காரத்தையும் அடக்குகின்
றவர்களுக்கே இறைவனுடையகுணம்வெளிப்படும்என்பது கருத்து.

8. மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போ
வீட்டுளே நிற்கு மியல்பு. [லுமே

(பதவுரை.) வீட்டுளேநிற்கும் இயல்பு = நாம்சரீரத்திற்குள்ளி
நக்கின்ற இயல்பானது, மோட்டினீர்நாற்றம்=மோட்டிலே யுள்ள
நாற்றத்தையுடைய, முளைமுட்டைபோலும்=முளையான துமுளை
க்கின்ற ஒருமுட்டைபோலும். (எ-று.) (8)

9. நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனா
அனைத்துயிர்க்கும் தானாமவன். [ய்நிற்கும்

(பதவுரை.) அனைத்துயிர்க்குத் தானும்அவன் = எல்லாவுயி
களுக்கும் ஒருவனுயிருக்கின்ற அவன், நினைப்பவர்க்கு = தன்னை
உணமையாக நினைப்பவர்களுடைய, நெஞ்சத்துள் = மனத்தினுள்
ளே, நின்மலனாய்நிற்கும்=பரிசுத்தனாயிருப்பான். (எ-று)

(கருத்துரை.) இறையவன் தன்னை உள்ளபடியே நினைப்பவ
ர்களுடைய மனத்தில் பரிசுத்தனாக எழுந்தருளியிருப்பான் என்பது
கருத்து. (9)

10. ஓசையினுள்ளோயுதிக்கின்றதொன் றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.

(பதவுரை.) வாசமலர் நாற்றம்போல்வந்து=வாசனை பொருந்
திற மலரினுடைய சுகந்தத்தைப்போலவந்து, ஓசையினுள்ளே உதி
க்கின்றது ஒன்றுஉண்டு = சத்தத்தினுள் தோன்றுவது ஒரு பொரு
ளிருக்கின்றது. (எ-று.)

(கருத்துரை.) சத்த தன்மாத்திரையினிடமாக பூவின் மணம்
போலவரும்பொருள் ஒன்றிருக்கின்றது என்பது கருத்து. (10)



6. முத்திகாண்டல்.

—o—o—o—

1. மனத்தோடுபுத்தியாங்காரஞ் சித்தம் அனைத்தினுமில்லையது.

(பதவுரை.) அது = மத்தியானது, மனத்தோடுபுத்தியாங்காரம் சித்தம் = மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் என்னும், அனைத்தினும் இல்லை = எல்லாவற்றிலுமில்லை. (எ-று.)

(கருத்துரை.) மனம், புத்தி, ஆங்காரம் சித்தம் எனனும் நான் கினுள்ளும் மோட்சமில்லை என்பது கருத்து. (1)

2. வாக்குங்கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆகிய நூலினுமில்.

(பதவுரை.) வாக்குங்கருத்தும் = உசனமும் எண்ணமும், மயங்குஞ்சமயங்கள் = மயங்குகின்ற சமயங்களானவை, ஆகிய = உண்டாக்கின, நூலினுமில் = சாஸ்திரங்களிலுமில்லை. (எ-று.)

(கருத்துரை.) எந்தசசாஸ்திரங்களிலும் மனோவாக்குகள் மயங்குகின்றகாலம் சொல்லப்படவில்லை என்பது கருத்து. (2)

3. உருவமொன்றில்லை யுணர்விலையோதும் அருவமுந் தானதுவேயாம்.

(பதவுரை.) உருவம் ஒன்று இல்லை = ஒருருபமுமில்லை, உணர்வு இல்லை = உணர்ச்சியுமில்லை, ஒதும் = சொல்லப்படுகின்ற, அருவமுந்தான் அதுவேயாம் = அருவப்பொருளும் அதுவேயாகும் (எ-று.)

(கருத்துரை.) உருவம், உணர்வு இவைகளில்லாத பொருள் அருவமேயாகும் ஆகையால் அதைநாடினால் முத்திகாண்டலாகும் என்பது கருத்து. (3)

MAHARISHI HOPADHYAYA
DR. U. V. SWAMINATHA IYER LIBRARY
MADRAS 41

4. தனக்கோ ருருவில்லை தானெக் துமாதி

மனத்தகமாய் நிற்கு மது.

(11நாறா.) அஃதனக்கு ஒரு உருவில்லை = அப்பொருளுக்கு ஒரு உருபமில்லை, (ஆகையால்) தான் எ. குமாதி = தான் சர்வ இடங்களிலும் வியாபித்ததாகி, மனத்தகமாய் நிற்கும் = மனத்திலிடத்திலும் சலங்கிருக்கும். (1-2.)

(3நாந்துரை.) சாஷேஸ்வரன் என்னும் பொருளானது எவ்வடத்திலும் வியாபித்தமாய் நிற்குமான ஒருகையால் அன்பர்களுடைய மனத்தின்கண் ஊடுபுகும் என்பது கருத்து. (1)

5. பெண்ணு வாலியென்னும் பேரொன் றிலி
விண்ணி நிற்கும் வியப்பு. [நாநி

(11நாறா.) வியப்பு = அப்பொருளினுடைய வியப்பானது. பெண்குண் அலிஎன்றும் பேர் = பெண் என்றும் ஆண் என்றும் அலியென்றும் வழங்குகின்ற பேர், ஒன்று இலதாகி = ஒன்றையினும் இல்லாததாய், விண்ணகி நிற்கும் = ஆகாயமாயிருக்கும். (1-2.)

(3நாந்துரை.) சர்வேஸ்வரன் ஆண், பெண், அலி என்று சொல்லாதபடி ஆகாயமாயிருக்கும் என்பது கருத்து. (1)

6. அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்.

(11நாறா.) அனைத்து உருவமாய் = எல்லாருபங்களையும் மடைகின்ற, அறிவை அகலில் = அறிவைவிட்டால், சிவம் = சிவமானது, தினைத்துணையும் இல்லை = திணையளவுமில்லையாகும். (1-2.)

(3நாந்துரை.) சர்வருபமாயிருக்கின்ற அறிவைவிட்டால் சிவமில்லை என்பது கருத்து. (1)

7. துனிமுகத்துக்கா தியாத் துன்னறிவின்றி
அணிதா ரிரண்டு விரல்.

(பதவுரை.) துனிமுகத்துக்கு ஆகியாக--வருத்தகின்ற முகத்
துக்கு முதன்மையாக, துன் அறிவின்றி = நெருங்கிய அறிவில்லா
மல். அணிதார் இரண்டுவிரல் = அணிதாராயிருப்பது இரண்டுவிர
லாகும். (எ-று) (7)

8. மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண்டங் கா திரிலை.

(பதவுரை.) மயிர்முனையிற்பாதி=ஒருமயிரினுடைய முனையிற
பாதியினளவு, மனத்துஅறிவு உண்டேல்=மனத்தினிடத்தில் அறிவு
இருக்குமானால், அங்கு ஆதிரிலை=அவ்விடத்தில் முதற்பொருள்
டைய உண்மைமையானது, அயிர்ப்புண்டு = அயிர்ப்பு உண்டா
கும். (எ-று)

(கருத்துரை.) சர்வேஸ்வானுடைய உண்மைமையானது மயிர்
முனையிற்பாதியினளவு சைகூடுமானால் முத்திகாணுதலாகும் என்
பது கருத்து. (8)

9. தற்பரமான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு.

(பதவுரை.) தற்பரமான = ஞானபரமாகிய, சதாசிவத்தோடு
ஒன்றில்=சதாசிவத்தினுடன்கலந்தால், உயிர்க்கு = ஆன்மாவுக்கு,
உற்றறிவில்லை=உற்றறியு மறிவுஇல்லையாம். (எ-று.)

(கருத்துரை.) சதாசிவத்தோடுகலந்து விட்டால் அறிவுக்குச்
சொந்தவுணர்ச்சி யுண்டாவதில்லை என்பது கருத்து. (9)

10. உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு.

(பதவுரை) உறக்கம் = தூக்கமும், உணர்வு = உணர்ச்சியும், பசி=பசியும், கெடப்பட்டால்=கெட்டால், பிறப்பு=ஜென்மங்களில், பிறக்கவும்வேண்டா=பிறக்கவேண்டியதில்லை. (எ-று.)

(கருத்துரை.) உறக்கமுதலியவை யொழிந்தால் பிறவியில்லை என்பது கருத்து. (10)



7. உருபாதிதம்.

1. கருவின்றி வீடாய் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு.

(பதவுரை.) கருவின்றி = கருவில்லாமல், வீடாய் = மோட்சமாக, கருத்துஉறவேண்டில்=மனஞ்சம்மதிக்குமானால், உணர்வு=உணர்ச்சியானது, உருவின்றிநிற்கும=அரூபமாகவீருக்கும். (எ-று.)

(கருத்துரை.) ஜென்மத்தைவீரும்பாமல் மோட்சத்தையடையவீரும்பினால் உணர்ச்சியானது ரூபத்தை விரும்பாது என்பது கருத்து. (1)

2. பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண் அறுத்துருவ மாற்றி யிரு. [டில்

(பதவுரை.) பிறத்தல் ஒன்று இன்றி = பிறப்பதொன்றில்லாமல், பிறவாமைவேண்டில்=பிறவாநெறியை விரும்பினால், உருவம் அறுத்து=ரூபத்தையறுத்து, மாற்றியிரு=வேறுபடுத்தி யிருக்கக்கடவாய். (எ-று.)

(கருத்துரை.)-ஜென்மவேரை யொழிக்கவேண்டியானால் ரூபத்தைமாற்றி யிருக்கவேண்டும் என்பது கருத்து. (2)

3. உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில் கருவேது மில்லை தனக்கு.

(பதவுரை.) உருவங்களெல்லாம் = ரூபங்களெல்லாம், அறுத்த = நீக்கி, அறமாற்றில் = முழுமையும் மாற்றினால், தனக்கு = ஆன்மாவுக்கு, கருவது மில்லை = எந்தச் செந்மமும் இல்லை. (எ-று.)

(கருத்துரை.) சர்வரூபங்களையும் ஒழித்தால் பிறகு ஜெம்மில்லை என்பது கருத்து. (3)

4. கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சையறுத்துருவ மாற்றி யிரு.

(பதவுரை.) கறுப்பு = கறுப்பும், வெளுப்பு = வெளுப்பும், சிவப்பு = சிவப்பும், பொன் = மஞ்சளும், பச்சை = பச்சையும் ஆகிய, உருவம் = ரூபங்களே, அறுத்து = நீக்கி, மாற்றியிரு = வேறு சிவரூபத்தை யடைந்திரு. (எ-று.)

(கருத்துரை.) சகலநிறங்களையும் வெறுத்து சொரூபத்தையடையவேண்டும் என்பது கருத்து. (4)

5. அனைத்துருவமெல்லா மறக்கெடுத்துநின் பினைப்பிறப் பில்லையாம் வீடு. [ரூல்

(பதவுரை.) அனைத்து உருவம் எல்லாம் = சகலரூபங்களையும், அறக்கெடுத்து நின்றால் = முழுமையுங்கெடுத்திருந்தால், பினை = பிறகு, பிறப்பில்லை = ஜெம்மம் உண்டாவதில்லை, வீடு ஆம் = மோட்ச முண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) சகலரூபங்களையும் ஒழித்தால் மோட்சமென்பது கைகூடும் என்பது கருத்து. (5)

**6. நினைப்புமறப்பற்று நிராகரித் துநின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.**

(பதவுரை.) நினைப்பும் மறப்பும் அற்று=நினைவுமறப்பும் அற்று, நிராகரித்த நின்றால்=விட்டிருந்தால், தனக்குபிறப்பு ஒன்றுமில்லை- ஒருவனுக்கு ஒருபிறப்பு மில்லையாம். (எ-று)

(சூத்திரம்) நினைப்புமறப்பற்றவர்களுக்கு ஜென்மமில்லை என்பது கருத்து. (6)

**7. குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றி
மறித்துப் பிறப்பில்லை வீடு.** [நில்

(பதவுரை.) குறித்து உருவமெல்லாம் = சொல்லப்பட்ட ரூபங்களெல்லாம், குறைவின்றி = யாதொரு குறைவுமில்லாமல், மாற்றின் = மாற்றினால், மறித்துப்பிறப்பில்லை = மறக்காமல் உண்டாகவில்லை, வீடு = மோட்சமுண்டாகும் (எ-று)

(சூத்திரம்) சர்வரூபங்களையும் மாற்றினால் வேறு பிறப்பில்லை மோட்சமுண்டாகும் என்பது கருத்து. (7)

**8. பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.**

(பதவுரை.) பிதற்று முணர்வையறுத்து = பிதற்றுகின்ற உணர்ச்சியை நீக்கி, பிரபஞ்சவிகற்பம் = உலகபேதத்தை, உணர்வதே வீடு = உணர்ந்துகொள்வதே மோட்சமாகும். (எ-று.)

(சூத்திரம்) சிவவிகற்பமான உணர்ச்சியை நீக்கி உலகவிகற்பத்தை உணர்ந்து கொள்வதே மோட்சமாகும் என்பது கருத்து. (8)

**9. பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.**


(பதவுரை) பேர் உவமையின்றி = பெரிய ஒப்புவமை யில்லாமல், உருவம் அறுத்து = சர்வரூபங்களையும் நீக்கி, மாற்றியிரு = மாறுதல் செய்திருக்க, உரல்பிரப்பறுக்கவீடாம் = தரவீயையொழிக்கும்படியான மோட்சமுண்டாகும். (எ-று.) (9)

10. ஓசையுணர்வோடுயிர்ப்பின்மையற்றக்கால் பேசவும் வேண்டா பிறப்பு.

(பதவுரை) ஓசை = ஓசையையும். உணர்வோடு = உணர்ச்சியையும். உயிர்ப்பினமை = பெருமூச்சிலலாமையையும், அற்றக்கால் = மிகுனால், பிரப்பு = ஜென்மம் உண்டென்று, பேசவும் வேண்டா = பேசவேண்டியதே யில்லை. (எ-று.)

(கருத்துரை) ஓசைமுதலியவைகளை ஒழித்தால் ஜென்மம் இல்லை என்பது கருத்து. (10)

8. பிறப்பறுத்து.



1. தன்னை அறிவு மறிவுதனைப் பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு.

(பதவுரை.) தன்னை அறியும் அறிவுதனைப் பெறில் = தன்னைத் தானே உணர்கின்ற உணர்ச்சியைப் பெற்றால், பின்னைப் பிறப்பில்லை = பிறகு ஜென்மமென்பது உண்டாகுதில்லை, (ஆனால்) வீடு = மோட்சமுண்டாகும். (எ-று)

(கருத்துரை.) தன்னைத் தானறியும் உணர்ச்சி ஒருவனுக்கு உண்டானால் மோட்சவீடுகூடும் என்பது கருத்து. (1)

2. அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து.

(பதவுரை.) அறம்பாவம் ஆயும் = தருமத்தையும் பாவத்தையும் ஆராய்கின்ற, அளவுதனைக் கண்டால் = உணர்ச்சியை யுணர்ந்தால், பெயர்ந்து = பலதடவைகளில், பிறந்துழலவேண்டா = ஜென்மீதது வருந்தவேண்டியதில்லை. (எ-று.)

(கருத்துரை.) அறம்பாவங்களை யுணர்ந்தவர்கள் வேறு ஜென்மம் எடுப்பதில்லை என்பது கருத்து. (2)

3. சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற் பவநாச மாகும் பரிந்து. [சில்

(பதவுரை) சிவன் உருவம்தானாய் = சிவசொருபமே தன்னுடைய ரூபமாக, செறிந்து அடங்கி நிற்கில் = கலந்து பொறுமையாயிருந்தால், பரிந்து = விரும்பி, பாவம்நாசமாகும் = செம்மாவும்.

(கருத்துரை) தாம் சிவமாக உண்மையாகக் கொள்பவர்களுக்கு ஜென்மமில்லையாகும் என்பது கருத்து. (3)

4. உறக்கமுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால் பிறப்பின்றி வீடாம் பரம்.

(பதவுரை.) உறக்கம் = நித்திரையும், உணர்வு = நல்லறிவும், உயிர்ப்பின்மை = உயிர்ப்பில்லா திருத்தலுமாகிப் இவைகள், அற்றால் = நீங்கினால், பிறப்பின்றி = ஜென்மமில்லாமல், பரம்வீடாம் = மேலாகிய மோட்சமுண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) ஊண் உறக்கமுதலியவைகளை யறவேயொழித்தவர்களுக்குப் பிறவியில்லை என்பது கருத்து. (4)

**5. நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்ரூல்
அனைத்துலகும் வீடா மது.**

(பதவுரை) நினைப்பும் மறப்பும் நெடும்பசியும் அற்ரூல் = எண்ணுதலும் மறத்தலும் மிக்கபசியும் ஒழிந்தால், அனைத்துலகும் வீடாம் அது = எல்லாவுலகங்களும் அந்த மோட்சவீடாகும். (எ-று.)

(கருத்துரை.) நினைப்பு முதலியவைகளை ஒழியப் பெற்றவர்களுக்கு எல்லாவுலகங்களும் மோட்சவுலகமாகவே தோன்றும் என்பது கருத்து. (5)

**6. உடம்பிரண்டிங் கெட்டா லுறுபய னென்
திடம்படு மீசன் றிறம். றுண்டு**

(பதவுரை.) உடம்பிரண்டிங் கெட்டால் = ஸ்தூலதேகம் சூட்சும தேகங்களாகிய இரண்டு கெட்டால், உறுபயன் ஒன்று உண்டு = வாகுகூடிய பிரயோசனம் ஒன்றிருக்கிறது, (அதாவது) ஈசன் திறம் திடம்படு = சர்வேசுவரனுடைய சக்தி திடம்படுதலாகும் (எ-று.)

(கருத்துரை.) இரண்டு உடம்பையும் நசிப்பித்தாலே சிவனருள் கைகூடும் என்பது கருத்து. (6)

**7. தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்
பின்னைப் பிறப்பில்லை வீடு. [ரூல்**

(பதவுரை.) தன்னையறிந்து = தன்னைத்தானுணர்ந்து, செறிந்து அடங்கி தான் அற்ரூல் = நின்றுடங்கி தானென்னும் அகங்காரம் ஒழிந்தால், பின்னைபிறப்பில்லை வீடு = பிறகு ஜென்மம் வராமல் மோட்சமுண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) தன்னைத்தான் அறிபவனுக்கு மோட்சமே கைகூடும் என்பது கருத்து. (7)

8. மருளன்றி மாசறுக்கின் மாதுவெளியாய்
இருளின்றி நிற்கு மிடம்.

(பதவுரை.) மருளன்றி=மயக்கமில்லாமல், மாசறுக்கின்=சூழ்
நடக்கையழித்தால், மாதுவெளியாய் = மகத்தான பரிசுத்தமாகிய
தேஜோமயமாய், இருளின்றி நிற்கும் இடம் = அஞ்ஞானமில்லா
மல நீரகின்ற இடங்கடடைக்கும். (௭-அ.)

(கருத்துரை) மாய்கையை, யொழித்தவர்க்கு மோட்சங் கை
கூடும் என்பது கருத்து. (௮)

9. விகாரங்கெடமாற்றி மெய்யுணர்வு கண்
அகாரமாங் கண்ட ரறிவு. [டால்]

(பதவுரை.) விகாரங்கெடமாற்றி = மனோவிகாரமானது கெ
டும் வண்ணம்மாற்றி, மெய்யுணர்வுகண்டால்=உண்மையான உண
ர்ச்சியைக்கண்டால், அறிவு=அறிவானது, அகாரமாம்=அகாரமா
கும். (௭-அ.)

(கருத்துரை.) மனோவிகாரமற்றவர்களுடைய அறிவு ஞானமய
மாகும் என்பது கருத்து. (9)

10. சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு.

(பதவுரை) சிந்தை=சிந்தித்தலும், ஆங்காரமும் = அகங்கார
மும், செறிபுலன்=நெருங்கிய ஐம்புலன்களும், அற்றக்கால்=ஒழிந்
தால், வீடு=மோட்சமானது, முந்தியே யாகுமாம் = முன்னதாக
வே கைகூடுமாம். (௭-அ.)

(கருத்துரை.) அந்தக்கரணங்களின் சேஷ்டைகள் ஒழியப்பெ
ற்றார்க்கு வீடு சீக்கிரத்தில் கைகூடும் என்பது கருத்து. (10)

9. தூயவொளி காண்டல்.



1 தோன்றியதெல்லாந் தொடக்கறுத்துத்தூய்வெளியாய்த்
தோன்றியக்காற் றூய வொளி.

(பதவுரை.) தோன்றிய எல்லாம் = காணப்பட்ட யாவற்றையு
யும், தொடக்கறுத்து = நீக்கி, தூய்வெளியாய் தோன்றியக்கால் =
பரிசுத்தமான வெளியாகக்காணப்பட்டால், தூய்வொளி = ஞானே
யமுண்டாகும். (எ-அ.)

(கருத்துரை.) பரிசுத்தவெளியாகக் காணப்பட்டால் ஞானே
தயமுண்டாகும் என்பது கருத்தி.

2. தெளிவாயதேச விளக்கொளியைக் காணி
வெளியாய வீடதுவே யாம். [ல்

(பதவுரை.) தெளிவாய = தெளிந்த, தேசவிளக்கொளியைக் கா
ணில் = உன் நாட்டுவிளக்கொளியைத் தெரிசித்தால், வெளியாய = யா
வராலும் வெளிப்படையாக அங்கீகரிக்கக்கூடிய, வீடதுவேயாம் =
மோட்சமானது அதவேயாகும். (எ-அ.)

(கருத்துரை.) அந்தர்முகத்தில் காணப்படுந் தேஜோமயமே
மோட்சமாகும் என்பது கருத்தி.

3. மின்போலுருவ விளக்கொளிபோல் மேற்
முன்போல மூலம் புகும். [காணில்

(பதவுரை.) மின்போலுருவ = மின்னலைப்போல் சொரூபத்
தையும், விளக்கொளிபோல் = விளக்கொளிபோல்தேஜோமயத்தையு
யும், மேற்காணின் = வெளிப்படையாகத் தெரிசித்தால், முன்போல
மூலம்புகும் = முன்போல மூலத்திற்புகுவதாகும். (எ-அ.)

(கருத்துரை) தேஜோமயத்தையுடைய பொருளைத் தரிசித்தால் மோட்சமடையலாம் என்பது கருத்தது. (3)

4. பளிங்கு வலம்புரி பானிகர்த்ததாநில் துளங்கொளியாத் தூய நெறி.

(பதவுரை.) பளிங்கு=பளிங்கையும், வலம்புரி = வலம்புரியையும், பால்=பாலையும், நிகர்த்ததாயின் = ஒப்பானதானால், துளங்கொளியாத் தூயநெறி = பரிசுத்தம்பொருந்திய சம்மார்க்கமானது மிக்கதேஜோமயத்தை யுடையதாகும். (எ-று.) (4)

5. சங்கு நிறம்போற்றவள வொளிகாணில் அங்கையி னெல்லியே யாகும்.

(பதவுரை.) சங்குநிறம்போல் = சங்கினுடையநிறத்தைப்போல், தவளவொளிகாணில்=வெண்மைநிறத்தைத் தெரிசித்தால், அங்கையின் டெல்லியேயாம்=தேஜோமயமானது உள்ளங்கையிலுள்ள டெல்லிக்கனிபோலாகும். (எ-று.) (5)

6. துளங்கிய தூண்டா விளக்கொளிகாணில் விளங்கிய வீடாம் விரைந்து.

(பதவுரை.) துளங்கிய=விளக்கின, தூண்டாவிளக்கொளிகாணில்=தூண்டாததேஜோமயத்தைத் தரிசித்தால், விரைந்து=சீக்கிரம், விளங்கியவீடாம்=விளங்குகின்ற மோட்சமுண்டாகும் (எ-று.)

(கருத்துரை.) தேஜோமயப்பொருளைத்தரிசித்தால் மோட்சங்கைகூடும் என்பது கருத்து. (6)

7. மின்மினி போன்ற விளக்காகத் தான்ரோ அன்னப் பறவையே யாம். [ன்றில்

(பதவுரை) மின்மினிபோன்ற = மின்னும்பூச்சைப் போன்ற, விளக்காகதான்தோன்றில்=விளக்காகக் காணப்பட்டால், அன்ன ப்பறவையேயாம் = அன்னப்பட்டிபோல் உண்மையை உணரக்கூடி மாம். (௭-று.)

(கருத்துரை.) தேஜோமயதரிசனத்தால் உண்மைப்பொருளையடையக்கூடும் என்பது கருத்து. (7)

8. உள்ளொளிதோன்றி லுணரி லருளொளி அவ்வொளியாதி யொளி.

(பதவுரை) உள்ளொளிதோன்றில் = அந்தர்முகஒளியானது காணப்பட்டால், அருளொளி = திருவருள்விளக்கமானது, அவ்வொளி = அந்தவொளியேயாகும், ஆதி ஒளி = (ஆகையால்) அதயிர்தானமான ஒளியாகும். (௭-று.) (8)

9. பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில் பரம்பரமே யாய வொளி.

(பதவுரை.) பரந்தவிசும்பில் = எங்கும் வியாபித்திருக்கின்ற ஆகாயத்தில், பரந்தவொளிகாணில்=பரவியிருக்கின்ற தேஜஸைக் கண்டால், பரம்பரமேயாயவொளி=அந்தஒளியே இறைவனாகும் (9)


(கருத்துரை) தேஜோமயமே இறைவனுடைய சொரூபம் என்பது கருத்து. (9)

10. ஆதி யொளியாகி யாள்வானுந் தானுநி ஆதி யவனுருவு மாம்.

(பதவுரை.) ஆதி=இறைவனைவன், ஒளியாகி=தேஜோரூபமுடையவனாகியும், ஆள்வானுந்தானுந்=ஆண்டருள்செய்பவனுந் தானேயாகியும், ஆதியவனுருவுமாம் = ஆவது ஆதியிலிருந்து அவனுடைய சொரூபமேயாகும். (௭-று.)

(கருத்துரை.) சர்வம் சிவசொரூபம் என்பது கருத்து. (10)

10. ச த ர ச வ ம்.

1. பத்துந் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.

(பதவுரை.) பத்த்திசையும் = பத்த்திசைகளிலும், பரந்த = ப. வியிருக்கின்ற, கடல் = சமுத்திரமும், உலகம் = உலகங்களிலும், ஒத்த = ஒத்தன்மையாய் சிவம் = சிவமென்னும்பொருளானது, எங்கு பரங்கும = எவ்விடத்திலுந்ருக்கும். (எ-று.)

(சுருந்திரை.) சிவபெருமான் எங்கும் உலங்கிருப்பான் என்பது சருந்தி. (1)

2. விண்ணிறைநடு வின்றா விளங்குஞ் சுடொளிபோல்
உண்ணிறைநடு நிற்குஞ் சிவம்.

(பதவுரை.) விண்ணிறைந்து நின்று = ஆகாயத்தில் பவியிருந்து, விளங்கும் = விளங்குகின்ற, சுடொளிபோல் = தேஜோமயப் பொருளைப்போல, சிவம் = சிவமானது, உண்ணிறைந்து நிற்கும = திருடியத்தில் கலத்திருக்கும். (எ-று.)

(சுருந்திரை.) சர்வேஸ்வரனான சகல ஆன்மகோடிருள் றும் கலத்திருப்பான் என்பது சருந்தி. (2)

3. ஆகமும் சீவனு மாயைந் தானுகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்

(பதவுரை.) ஆகமும் = சாரமும், சீவனும் = உயிரும், ஆசையும் = ஆசையும், தானுகி = தானேயாய், சிவம் = சிவமானது, ஏகமாய்ந்ருகும் = ஒன்றாகவிருக்கும். (எ-று.)

(சுருந்திரை.) சதாசிவமானது எல்லாப் பொருளாகவு மிருக்கும் என்பது சருந்தி. (3)

4 வாடிவாய்ப்பென்னுரிபாய்ப்பற்றவற்றி யுட்பொருளாய் ஆயுரிடநபனை சிவம்.

(பதவுரை.) வாடியாய்ப்பென்னுரிபாய்ப்பற்றவற்றி = சிவபெற்ற உயிராகியும், மற்று=இன்னும், ஆவாரி யுட்பொருளாய் = ஆவார சாரிணுட்பொருளாகியும், ஆயும் இடநபனைசுவம் = ஆராய்கின்ற இடவேசிவமாகும். (எ-று.)

(கருத்துரை) சர்வபொருள்களிலும் ஆராயுரிடந சிவபெருமானாவான் என்பது கருத்து. (1)

5. எண்ணிறந்த யோனி பலவாய்ப்பாந்தெ உண்ணிறைந்து நிற்துஞ் சிவம். [ங்மும்

(பதவுரை.) எண்ணிறந்த = ஆளவுவிசால்படையான யோனி யோனிகளில், பலவாய்ப்பாந்து = பலவகையாகப் பரவி, வங்கும் = எவ்விடத்திலும், சிவம் = சிவபெருமானான, உண்ணிறைந்து நிற்கும் = உள்வியாபகமாகவிருக்கும். (எ-று.)

(கருத்துரை.) பலயோனிகளிலும் பலவகையாக வியாபித்திருக்கும் என்பது கருத்து. (5)

6. என்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க் ஒன்றாகி நிற்குஞ் சிவம். [கும்

(பதவுரை.) ஒன்றேதான் = ஒருபொருளே, னூழிமுதலாகி = ஊழிக்காலமுதலாகி, பல்லுயிர்க்கும் = சகல ஆன்மாக்களுக்கும், ஒன்றாகிநிற்கும் சிவம் = சிவபெருமான் கலந்திருப்பான். (எ-று.)

(கருத்துரை.) சிவபெருமான் ஒருவனே சகல யுயிர்களிலும் கலந்திருக்கிறவனாவான் என்பது கருத்து. (6)

7. மூலமொன்றாகி முடிவொன்று யெவ்வுயிர்
காலமாய் நிற்குஞ் சிவம். [க்குங்

(பதவுரை) மூலமொன்றாகி=காரணமாகிய ஒருபொருளாகியும், முடிவு ஒன்றாய் = முடிவுப்பொருள் ஒன்றாகியும், எவ்வுயிர்க்கும்=எல்லாவுயிர்களுக்கும், காலமாய்நிற்கும் சிவம் = சிவமானது காலமாய்நிற்கும். (எ-று.)

(கருத்துரை.) மூலமும் முடிவுமாக விருப்பவன் சதாசியனே என்பது கருத்து. (7)

8. மண்ணிற்பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணாகமே யாகுஞ் சிவம்.

(பதவுரை.) மண்ணிற்பிறந்த=உலகத்திலுண்டான, உயிர்க்கெல்லாந் தானாகி=சகலவுயிர்களுக்குத் தானேமுதலாகி, விண்ணாகமே யாகும்சிவம்=சிவபெருமானானவன் ஆகாயசூரியையாவான்.

(கருத்துரை.) சிவபெருமானானவன் உலகத்திலுண்டான ஆன்மகோடிகளுடைய சுழிமுனைஸ்தானத்தில்சஞ்சரிப்பவனாவான் என்பது கருத்து. (8)

9. தோற்றமது வீடாகித் தொல்லைமுதலொ
எத்தவரும் ச னுளன். [ன்றாகி

(பதவுரை.) தோற்றமதுவீடாகி = உற்பத்தியே வீடாகியும், தொல்லைமுதலொன்றாகி=பூர்வீகமுதல் ஒரேபொருளாகியும், எத்தவரும் ஈசன் உளன்=யாவராலும் துதிசெய்யப்பட்டவருகின்றசர்வேஸ்வரன் இருக்கின்றான். (எ-று)

(கருத்துரை) பிறவிமுதல் எல்லாவிடங்களிலு மிருக்கின்ற இறைவனையே உண்மையாக யாவருமுணரவேண்டும் என்பது கருத்து. (9)

10. நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானுகி உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.

(பதவுரை.) நிற்கும்பொருளும்=நிற்கின்றவஸ்துவும், நடப்பனவுந்தானுகி=நடக்கின்ற பொருளாகியும், உற்று என்கும் நிற்குஞ் சிவம்=சர்வவீடங்களிலும் சிவம் கலந்திருக்கும் (எ-று.)

(கருத்துரை.) சகலபொருள்களிலும் இறையவன் கலந்திருப்பான் என்பது கருத்து. (10)



1. த ன் ப ல்.



சுருவடி.

1. தன்பால் அறியுந் தவமுடையார் நெஞ்சகந் அன்பா யிருக்கு மரன். [துள்]

(பதவுரை.) தன்பால் அறியும்=தன்னுடையபாலே அறிகின்ற, தவமுடையார்=தவந்தையுடையவர்களது, நெஞ்சகத்துள்=மனத்தில், அரன்=சர்வேஸ்வரனாவன், அன்பாயிருக்கும்=அன்புடனையிருப்பான் (எ-று.)

(கருத்துரை.) தன்னைத்தான் அறியவல்லவர் மனத்தின்கண் இறையவன் எழுந்தருளியிருப்பவனாவான் என்பது கருத்து. (1)

2. சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில் சிந்தித் திருக்குஞ் சிவம்.

(பதவுரை.) சிந்தை=தங்களுடைய மனங்களை, சிவமாகக்காண்பவர்=சிவமாகவே பார்ப்பவர்களுடைய, சிந்தையில்=மனத்தின்

கண், சிவம்=சிவப்பொருளானது, சித்தித்து இருக்கும் = எண்ணி யிருக்கும் (எ-று)

(௧௩௩துரை.) மனத்தைச் சிவமென்றே சொள்வோர்க்கு சிவ பெருமான் எழும்புருளுவான் என்பது கருத்து. (2)

3. குருவி அடிபணிந்து கூடுவதல்லார்க் கருவாமாய் நிற்றல் சிவம்.

(134துரை) குருவின் அடிபணிந்து=ஞானஞ்சிரியனுடைய திரு வடிக்கீரையணங்கி, கூடுவது அல்லார்க்கு=சீசாநாதர்களுக்கும். சிவம்- சிவமானது. அருவாமாய்நிற்றல்=சூபமந்நிறுக்கும். (எ-று)

(௧௩௩துரை.) ஞானஞ்சிரியனுடைய திருவடிக்கீரையுள்ளபடியே வணங்கி அநைவகாரிகூடயல்லார்க்கு அனுடைய திருவருளாக கூடுவதாகும் என்பது கருத்து. (3)

4. தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியில் வலைப்பட்ட மானதுவே யாம். [லால்

(135துரை) தலைப்பட்ட=உயர்ந்த, சற்குருவின்=ஞானஞ்சிரிய னுடைய, சந்நிதியில்லால் = திருச்சந்திநானத்தின் முன்னேயல் லாமல், வலைப்பட்டமானதுவேயாம் = வலையிற்சிக்கிய மானதுவே யாகும். (எ-று)

(௧௩௫துரை.) சர்வஜெத்தானும் ஞானஞ்சிரியனுடைய சந்திநா னத்தில் அடங்கியிருக்கவேண்டும் என்பது கருத்து. (4)

5. நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிறிவற் றிருக்குஞ் சிவம்.

(136துரை.) நெறிப்பட்ட=ஞானவழியிற்சேர்ந்த, சற்குரு=ஞா னஞ்சிரியரானவர், நேர்வழிகாட்டில்=உண்மையானவழியை உபதே

சித்தால், பிரிவுற்றிருக்குஞ்சிவம் = சிவபெருமானானவன் யாடு.
பிரிவுமின்றிக் கலத்திருப்பான். (எ-று.)

(கருத்துரை) ஞானஞ்சிரியனுடைய உண்மையான உபதேசத் தர்ல இறையவன் திருவருளசெய்துகலத்திருப்பான் என்பதுகருத்தே.

6. நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே எல்லையிலாத சிவம்.

(பதவுரை.) நல்லன = நன்மையான, நூல்பல = நூல்கள் பலவற்றை, கற்பினும் = கற்றாலும், எல்லையில்லாத சிவம் = அளவு சொல்லப்படாத வியாபகம்பொருத்திய சிவபெருமானே, காண்பரிது = தரிசிப்பது மிகவும் அருமைபாகும். (எ-று)

(கருத்துரை.) ஞானஞ்சிரியருடைய கிருபையில்லாமல் அநேக சான்றிரயகளைப் படித்திருக்காலும் சர்வவியாபகம்பொருளான சிவபெருமானைத் தரிசிப்பது அருமைபான காரியமேயாகும் என்பது கருத்தே. (6)

7. நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந் தனைப் பிரியாது சிவம்.

(பதவுரை.) நினைப்பும் மறப்பும் இல்லாதவர் = நினைப்பும் மறப்பும் இல்லாதவர்களுடைய, நெஞ்சந்தனை = மனத்தை, சிவம் = சிவபெருமானானவன், பிரியாது = கலத்திருப்பான். (எ-று.)

(கருத்துரை.) சர்வகாலமும் ஒரேசிந்தனையாக இருப்பவர்களுடைய மனத்தைவிட்டு இறையவன் கூணநேரமும் பிரித்திருக்க மாட்டான் என்பது கருத்தே. (7)

8. ஒன்றிலொன்றில்லாதமனமுடையாருடல் என்று மொன்றாது சிவம்.

(பதவுரை.) ஒன்றில் = ஒரேபொருளினிடத்தில், ஒன்றாத = கலவாத, மனமுடையாருடல் = மனத்தைப் புடையவா ஒருடைய சரீரத்தில், சிவம் = பரம்பொருளானது, என்மும் ஒன்றாத = எந்தக்காலத்திலும் கலவாது. (எ-று.)

(கருத்துரை.) ஒரேபொருளைப்பற்றுவவர்களை இறைவனுடைய நாமாட்டான் என்பது கருத்து. (8)

9. நாட்ட மில்லாவிடம் நாட்ட மறிந்தபின் மீட்டு விடாது சிவம்.

(பதவுரை.) நாட்டமில்லாத இடம் = ஊரற்றும் நாட்டத்தை யடையப்படாத இடத்தினை, நாட்டமறிந்தபின் = உண்மைப்பாறையால் உணர்ந்தபின் சிவமீட்டுவிடாது = சிவமானது மறுபடியும் சிருப்பவிடாது. (எ-று.)

(கருத்துரை.) இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யுணர்ந்தபின்னர் இறைவன் அவர்களைவிடமாட்டான் என்பது கருத்து.

10. பஞ்சமாசத்த மறுப்பவர்க் கல்லா அல் அஞ்ச லென்னாது சிவம்.

(பதவுரை.) பஞ்சமாசத்தம் = பஞ்சமாபாதகம் என்கிற சத்தத்தை, அறுப்பவர்க்கல்லால் = அறுத்தொழிப்பவர்களுக்கல்லாமல், சிவம் = பரம்பொருளானது, அஞ்சல்என்னாது = பயப்படவேண்டாம் என்று சொல்லாது. (எ-று.)

(கருத்துரை.) யாரொருவர் பஞ்சமாபாதகங்களை விட்டு விலகுகின்றார்களோ அவர்களை உண்மையாய்க்காப்பது சிவமேயாகும் என்பது கருத்து. (10)



2. அங்கியிற்பஞ்சு.



1. அங்கியிற்பஞ்சுபோலாகாயத்தேநினையில்
சங்கிக்க வேண்டா சிவம்.

(பதவுரை) அங்கியிற்பஞ்சுபோல் = செருப்பில்பட்ட பஞ்சை
போல. ஆகாயத்தேநினையில் = ஆகாயத்தினிடத்தில் நினைப்போ
மாதிரி, சிவம் = சிவத்தை, சங்கிக்க வேண்டாம் = சந்தேகங்கொள்ள
வேண்டாம் (எ-று)

(சூத்திரம்) செருப்பில்பட்ட பஞ்சைபோல ஒன்று மிஸ்தி
எண்ணுப்பாகளுக்கு சாமிக்கொணுடைய இருபையுண்டாகும் என்ற
படி கருத்து (1)

2. மெய்ப்பாலறியாத மூடர்களுக்கெஞ்சுத்தின்
அப்பால தாருந்த சிவம்.

(பதவுரை) மெய்ப்பாலறியாத = உண்மைவிஷயத்தை யுண
ராத. மூடர்க்கெஞ்சுத்தின் = மூடர்களுடையமனத்தில், சிவம் அப்
பாலதாரும் = சிவபெருமான் கடந்திருப்பான். (எ-று)

(சூத்திரம்) மூடர்களுக்கு இறையவன் ஆரத்தேயிருப்பான்
என்பது கருத்து. (2)

3. தெஞ்சுகத்துணைக்கி நினைப்பவர்க்கல்லா
அஞ்சலென்னுது சிவம். [அல்

(பதவுரை) தெஞ்சுகத்துள்ளோக்கி = மனத்தைக்கொண்டு பா
ர்த்து, நினைப்பவர்க்கல்லால் = சிந்திப்பவர்களுக்கல்லாமல், சிவம் =
சிவபொருளானது, அஞ்சல்என்னுது = பயப்பட்டாதீர் என்று சொ
லாது. (எ-று)

(சுநந்தாரா.) இறைவனை உள்ளபடியே தங்களுடையமனத்
தைக்கொண்டு சித்திப்பவர்களுக்கே இருபாகடாட்டரம் செய்வான்
என்பது கருத்து. (3)

4. பற்றிலா தொன்றினைப் பற்றினு லல்லாது கற்றதனு லென்ன பாவம்.

(பந்வுரை.) பற்றிலாதொன்றினை = யாதொன்றிலும் பற்றில்
லாத ஒருபொருளை, பற்றினு = அல்லது = பற்றிப்பிடிக்காத லல்லா
மல், கற்றதனாள்என்பபயன் = சர்வசாஸ்திரங்களையும் படித்ததனால்
என்னபிரயோசனம். (எ-று.)

(சுநந்தாரா.) யாதொன்றிலும் பற்றில்லாத இறைவனை உண
ர்வகினாலே சர்வதூல்களையும் கற்றபயனை யுடையலாம் என்பது
கருத்து. (4)

5. தம்மையறிவாரைத் தாமறிந்து கொண்ட தமமை யறிவாரோ தாவ். [பின்

(பந்வுரை.) தம்மையறிவாரை = கங்களைத்தாமேயுணர்வாரை,
தாம் அறிந்துகொண்டபின் = தாம் உணர்ந்த கொண்டபின்னர், தம்
மையறிவாரோ தான் = தம்மைத்தாமறிவு மறிவுண்டாமோ. (எ-று)

(சுநந்தாரா.) தம்மைத்தாமறிந்து தலைவனை யுணர்ந்த பின்
மீண்டும் இறங்கார் என்பது கருத்து. (5)

6. அசபையறிந்துள்ளே யழலெழநோக்கில் இசையாது மண்ணிற்பிறப்பு.

(பந்வுரை.) அசபையறிந்து = அசபாமந்திரத்தை யுணர்ந்து,
உள்ளே = மனத்தின்கண்ணே, அழல்எழல் நோக்கில் = அக்கினிகள
ம்புவதைப்பார்த்தால், மண்ணில்பிறப்பு இசையாது = இவ்வலகத்
தில் ஜெந்மமுண்டாக மாட்டாது (எ-று.)

(கருத்துரை) யாவொருவர் அபாமந்திரத்தை யுணர்ந்து யோசனை செய்திருக்கலானா அயானள் மலுலஜம மெடுப்பதில்லை என்பது கருத்து. (6)

7. இமையாத நாட்டத் திருந்துணர்வாருக் கமையாத வானந்த மாம்.

(பதவுரை) இமையாத நாட்டத் திருந்து = இமைக்காதபார்வை யிலிருந்து. உணர்வாருக்கு = உணர்வின் தவர்களுக்கு, அமையாத ஆகந்தமாம் = பொருத்தாத வாந்தமுண்டாகும் (எ-று.)

(கருத்துரை) அபாமல் தரிசிப்பவர்களுக்கு என்பது மழியாத ஆகந்தமுண்டாகும் என்பது கருத்து. (7)

8. துரியங்க கடந்த கடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு.

(பதவுரை) துரியங்க கடந்த = துரியன் தானத்தைத் தாண்டியிருக்கின்ற, கடரொளியை = தேஜோமயப்பொருளை, கண்டால் = தரிசித்தால். மரணம் பிறப்பில்லை = சாதுவும் பிறந்தவுமில்லையாம், வீடு = மோட்சமுண்டாகும் (எ-று.)

(கருத்துரை) தேஜோமயமான பொருளை உள்ளபடி தரிசிப்பவர்களுக்கு இனிபிறவாகெறி லாகூடும் என்பது கருத்து. (8)

9. மதிபோ லுடம்பினை மீசற நோக்கில் விதிபோ யகல விடும்.

(பதவுரை) மதிபோல் = சந்திப்பினைப்போல, உடம்பினை = சரீரத்தை, மீசற = குதறம்மீசுத, நோக்கில் = பார்த்தால், விதிபோயகல விடும் = விதிபறனுப்போம் (எ-று.) (9)

10. சீவன் சிவலிங்கமாகத் தெளிந்தவர்தம் பாவ நசிக்ருமயரிந்து.

(பதவுரை.) சீவன்=சீவனே, சிவலிங்கமாகச் = சிவலிங்கமாக வே, தெளிந்தவர்தம்=தெளிந்தவர்களுடைய, பாவம் பரிந்து நசிக்கும்=ஜென்மமானது வேரோடற்றுவிடும் (எ-று)

(கருத்துரை.) சீவனும் சிவனும் ஒன்றேயென்று உணர்பவர்களுக்கு பிறவாமையுண்டா மென்பது கருத்து. (10)

3. மெய்யகம்.

1. மெய்யகத்தி னுள்ளே லிளங்குஞ் சுடர்கையகத்தி னெல்லிக் கனி. [தோக்கில்]

(பதவுரை.) மெய்யகத்தினுள்ளே = ஸ்தூலகுட்குமசரீரங்களுக்கள்ளே, லிளங்குஞ் சுடர்=வள்ளுகுகின்ற தேஜோமயப்பொருளோ, தோக்கில்=தரிசித்தால், (அப்பொருளானது) கையகத்தின் னெல்லிக்கனி=உள்ளங்கையில் னெல்லிக்கனியோல் வெளிப்படையாக கிடைக்கக் கூடியதாகும் (எ-று.)

(கருத்துரை) இறைவன் ஒவ்வொரு ஆண்மாக்களிலும் கலத்திருப்பவனும் அவ்வான்மாக்கள ஒவ்வொருசரீரங்கொலும் இருப்பனவுமாகையால் அப்படிப்பட்ட இறைவனை தரிசித்தால் அவன் எப்பொழுதும் வெளிப்படுவனாவான் என்பது கருத்து. (1)

2. கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத் உரையற்றிருப்பதுணர்வு. [துல்]

(பதவுரை.) உணர்வு=உணர்ச்சியானது, கரையற்ற செல்வத்தை காணுங்காலத்தில் = அளவுகடந்தசெல்வமாகிய சாவேஸ்வரன தரிசிக்குங்காலத்தில், உரையற்றிருப்பது = யாதொருசொல்லியில்லாமலிருப்பதாகும் (எ-று.)

(கருத்துரை.) அளவு கடந்த செல்வமாகிய இறைவனை உள்ள படியே தெரிசித்தால் வாய்ப்பேசாமல் மௌனமடையக்கூடும் என்பது கருத்து. (2)

3. உண்டுபடு தீர்ந்தார் போலுடம் பெல்லா கண்டுகொள் காத்தல் மிகும். [அங்

(பதவுரை.) உண்டு=புசித்து, பசிதீர்ந்தார்போல் = பசியை நீக்கிக் கொண்ட யானைப்போல, உடம்பெல்லா கண்டுகொள் = சார்புமுமைக்கு கண்டுகொள், காத்தல் மிகும் = ஆசையானது அதிகரிக்கும (ஏ-று)

(கருத்துரை) பசிதீர்ந்தவர்களைப்போலவே இறையவனுடைய வியாபகம் சார்புமுமைக்கு மிருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டியதென்பது கருத்து. (3)

4. உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு நரைதிரை யில்லை நமன்.

(பதவுரை.) உரைசெயும்நூசை = சொல்லப்படுகின்ற நாதத்திதவத்தை, உரைசெய்பவர்க்கு = சொல்லுபவருக்கு, நரைதிரை = நாரையும், திரையும், நமன் = எமனும் இல்லை = உண்டாவதில்லை (ஏ-று)

(கருத்துரை.) நாதத்திதவத்தை உண்மையாகக் கண்டறிந்து சொல்லுபவர்களுக்கு நரைதிரைகளும் எமனும் உண்டாவதில்லையாம் என்பது கருத்து. (4)

5. தோன்றாத தூயவெளி தோன்றியக்காலு தோன்றாமற் காப்ப தறிவு. [ன்னைத்

(பதவுரை.) தோன்றாத = யாவருக்குக் காணப்படாத, தூய வெளி = பரிசுத்தமாகிய தேஜஸானது, தோன்றியக்கால் = காணப்

பட்டால். உன்னை=உன்னை. தோன்றாமல் காப்பது=வெளிப்படுத்தாமல் காப்பது. அறிவு=அறிவாகும் (௭-அ)

(கருநீதுரை.) எவராலும் உண்ப்படாத உண்பையமாணியா உருக்குக காணப்படுகின்றதோ அவர்கள் அறிவு முகாந்தரமாக நம்பேற்றையடைவார்கள் என்பது கருத்து. (5)

6. வாக்குமனமு மிறந்த பொருள் காணில் ஆக்கைக் கழிவில்லையாம்.

(பதவுரை.) வாக்கும்=உசனமும், மனமும்=மனசும், இறந்த பொருள் = ஆகிய இவைகளைக் கடந்திருக்கின்ற பொருளைக்கண்டால், ஆக்கைக்கு=சரிவதகிந்து, அழிவில்லையாம்=யாதொரு கெடியும் உண்டாவதில்லையாம் (௭-அ)

(கருநீதுரை.) வாக்கையும் மனத்தையும் இரந்திருக்கின்ற கடவுளை உள்ளபடியே தரிசித்தால் சாரம் அறிந்து படுவதில்லையாம் என்பது கருத்து. (6)

7. கண்ணகத்தே நின்று களிதருமே காணு உன்னகத்தே நின்ற வொளி. [ங்கால்

(பதவுரை.) உன் அகத்தே நின்றஒளி=உன்னுடைய மனத்தின்கண் எழுந்தருளியிருக்கின்ற தேஜோமயப் பொருளானது. காணுங்கால்=பார்க்குமிடத்தில், கண்ணகத்தேநின்று = ஞானக்கண்ணினிடத்திலிருந்து, களிதரும்=ஆநந்தத்தையுண்டாக்கும் (௭-அ.)

(கருநீதுரை.) ஒவ்வொருவருடைய ஆன்மாக்களிலுமிருக்கின்ற தேஜோமயப்பொருள் தரிசிப்பவர்க்கு கண்காட்சியைக் கொடுக்கும் என்பது கருத்து. (7)

8. ஆனந்த மான வருளை யறிந்தபின் தானந்த மாகு மவர்க்கு.

(பதவுரை.) ஆகந்தமான = ஆசையான. அருளை = திருவருளை, அறிந் பயினை = உணர்ந்தபிரகு. அகாங்கு = அவ்வருளை யுட்கு, நான்கு. தரணந்தமாமுமை = தானே அகந்தமாக முடிவான (எ-று.)

(கருத்துரை) திருவருளாகிய ஆகந்தத்தை யுணர்ந்தபிரகே அகாங்குளெல்லாம் ஆகந்தரூபத்தை யடைவார்கள் என்பதுகரு. 1. த.

9. மறவாமற் காணும் வகையுணர் வாருக் கிறவா திருக்கலு மாம்.

(பதவுரை.) மறவாமல் = மறந்துவிடாமல், காணும் = தரிசிக் கின்ற, வகையுணர்வாருக்கு = வித்தகையுணர்பவருக்கு இறவாநிற்குத் தலுமாம் = இறவாநிற்கும் வல்லமையுடனகையிடும் (எ-று.)

(கருத்துரை.) எவ்விடத்திலுஞ்சர்வேஸ்வரேசமறவாநிற்குக்கு குணமுடையவர்கள் ஜடமெடுக்கமாட்டார்கள் என்பது கருத்து.

10. விண்ணிறைந்து நின்ற பொருளை அடம் உண்ணிறைந்து நின்ற பொளி. [பதன்

(பதவுரை) விண்ணிறைந்து நின்ற = ஆகாயமெரைக்கும் வியா பித்திருந்த, பொருளை = பொருளை, அடம்பு = சரீரமாகும், அத லுன் = அந்தச்சரீரத்திற்குள். நிறைந்து நின்றபொளி = வியாபித்திருக்க கிறது தேஜோமயப்பொருள் (எ-று.)

(கருத்துரை) ஆகாயமே சரீரமாகவும் அதற்குள் அடங்கியிரு க்கும் சர்வபொருள்களிலும் கலந்திருப்பவன் தேஜோ ரூபமுடைய உருவான் என்பது கருத்து. (10)

4. கண்ணாடி.



1. கண்ணாடி தன்வி லொளிபோ லுடம்ப்த உண்ணாடி நின்ற வொளி. [னுள்

(பாடிவை) கண்ணாடி தன்னில் - கண்ணாடியில் காணப்படுகின்ற, ஒளிபோல்=ஒளியைப்போல், உடம்ப்தனுள்=சரீரத்திற்குள், நாடிநின்றஒளி=சோகநிருந்தமதேஜோமயப்பொறுளாகுப (எ-று.)

(கருத்துரை) கண்ணாடிக்கொளியிருப்பத போல் உடம்பினுள் இறைவனாகிய ஒளியிருக்கிறதது என்பது கருத்து. (1)

2. அஞ்சு புலனின் வாழியறிந்தாற் பின்னைத் துஞ்சுவ தில்லை யுடம்பு.

(பாடிவை) அஞ்சுபுலனின் யுள்=பஞ்சேந்திரியங்களின் கிரமங்களே, அறிந்தால்=உணர்ந்தால், பின்னை=பிறகு, உடம்பு=சரீரமானது, துஞ்சுவதில்லை=தீரப்படவில்லை. (எ-று.)

(கருத்துரை) பஞ்சபுலன்களின் குணகுணங்களை யுணர்ந்தபெரியோர் உலகத்தில்தக்கமாட்டார்கள் என்பது கருத்து. (2)

3. நாடியாகத்தே தலனுற நோக்டிடிச் சாவது மில்லை யுடம்பு.

(பாடிவை) நாடியாகத்தே - உந்நிக்கமலஸ் தானத்தில், தலனுற=சன்மையையடைய. நோக்டிடிச்=தரிசித்தால், உடம்பு=சரீரமானது, சாவதுமில்லை=சாகிரதில்லை (எ-று.)

(கருத்துரை.) நாபிய்தானத்தின் குணகுணங்களை உள்ளபடியே உணர்ந்தவர் இனியிறக்கமாட்டார்கள் என்பது கருத்து. (3)

4. கண்டத் தளவிற்கு கடிய வொளிகாணில் அண்டத்த ராகு முடப்பு.

(பதவுரை.) கண்டத்தளவில் = விசுதநிஸ்தானத்தி லிருந்து, கடியஒளிநாணில் = எல்லதேஜோமயத்தைத் தரிசித்தால், உடம்பு = அவர்களுடைய சரீரமானது, அண்டத்தராகும் = தேவசரீரமாகும். (எ-று.)

(கருத்துரை) விசுதநிஸ்தானத்தின் ஆர்நவலீசேஷத்தையணராவல்லபிசாது சரீரமானது தேவர்களுடைய சரீரமாகுமென்பது கருத்து. (1)

5. சந்திர னுள்ளே நழலுற நோக்கினால் அந்தர மாகு முடப்பு.

(பதவுரை) சந்திரனுள்ளே = சந்திரமண்டலத்திற்குள்ளே, சந்லுற = அங்கிலிநளம்ப, நோக்கினால் = தரிசித்தால். உடம்பு = சரீரமானது, அந்தரமாகும் = சூட்சுமசொருபத்தை யடையும். (எ-று.)

(கருத்துரை) சந்திரமண்டலத்தினுள்ளே சென்று அங்கு அந்ரதண்டால் சரீரம் சூட்சுமசொருபத்தை யடையும் என்பது கருத்து.

6. ஆம்நுத் தெரியா வருவத் தனை மாக்கில் பார்க்கும் பரம மவன்.

(பதவுரை.) ஆங்குத் தெரியா வருவத்தனை = யாவராலு முண்ப்படா சொருபத்தை, நோக்கில் = தரிசித்தால், பார்க்கும் = கடாட்சிக்கின்ற, பரமமவன் = பம் பொருளென்று சொல்லும்படியாவான் (எ-று.)

(கருத்துரை.) யாவராலு முணரப்படாத இறைவனுடைய சொருபத்தைத் தரிசனை செய்தால் பரமேஸ்வரனுடைய சொருபத்தை யடைவான் என்பது கருத்து. (6)

7. வண்ண மில்லாத வடிவை யறிந்தபின் விண்ணை ராகு முடப்பு.

(புதுவுரை.) வண்ணமில்லாதவடிவை = அழகுமுதலியவைகள் சொல்லப்படாத சொற்பத்தை, அறிந்தபின் = உணர்ச்சியின்றி, உடம்பு=சரீரமானது, விண்ணவராகும் = தேவசரீரமாகும் (எ-று)

(கந்தறுரை.) அழகுமுதலியவை சொல்லப்படாத இறைவனை உள்ளானபோது உண்பவர்களுடைய சரீரமானது தேவர்களுடைய சரீரமாகும என்பது கருத்து. (7)

8. தெற்றிக்குதேவோ நிறைந்தவொளிகாணில் முற்று மறியா துடப்பு.

(புதுவுரை.) தெற்றிக்குதேவோ = சுழிமுனைக்குகே'ரே. நிறைந்த = வியாபிசுக்குக்கின்ற, ஒளி = தேஜோமயப்பொருளை, காணின் = தரிசித்தால், உடம்பு முற்றும அழிவாது = சரீரமெல்லாம் அழிவடையாது (எ-று)

(கந்தறுரை) சுழிநாஸ்தானத்தில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை யாரொருவா உள்படியே தரிசிக்குகின்றார்களேனா அவர்கள் சரீரமானது என்னைக்கும் அழிவதில்லை என்பது கருத்து. (8)

9. மாதூவெளியின் மனமொன்றவைத்தபின் போதக மாகு முடப்பு.

(புதுவுரை.) மாதூவெளியில் = மகத்தாகிய பரிசுத்தமாகிய வெளியின்கண், மனம் ஒன்றவைத்தபின் = மனத்தைப்பொருந்தவைத்தபின்னர், உடம்பு = சரீரமானது, போதகமாகும் = ஞானமயத்தையடையும் (எ-று)

(கருத்துரை.) பரிசுத்தமான வெளியினிடத்தில் மனத்தை உள் ளபடியே வைத்திருக்கின்ற வவ்வொருவருடைய சரீரமும் நூன டீலையை யடையும் என்பது கருத்து. (9)

10. சுத்தமோடொன்றி மனமு மிறந்தக்கால் முற்று மழியா தூடம்பு.

(பதவுரை.) சுத்தமோடொன்றி = சுத்த நத்தவத்திற் கலந்து, மனமு = மனமும். இறந்தக்கால் = யாவற்றையு மிறந்திருந்தால், உடம்புமுற்றும் = அழியாது = எல்லாச் சரீரம்களும் அழியாநிலையை யடைவனவாகும் (எ-று.)

(கருத்துரை) மனமானது சுத்த நத்தவத்திற் கலந்து யாவற் றையுந் துறந்திருக்குமானால் அவர்களுடைய சரீரமானது அழியா நிலையை யடையும் என்பது கருத்து. (10)



5. சூனியகாலமறிதல்.



1. நிரவியழலுருவாய் நீண்டவெளிகாணில் அரவணையா னொரு முடம்பு.

(பதவுரை.) நிரலி = எவ்விடத்திலும் நிறைந்து, அழலுருவாய் நீண்ட = அக்கினி சொரூபமாய் நீண்டிருக்கின்ற, வெளிகாணி = ஆகாயத்தைத் தரிசித்தால், உடம்பு = அவர்களுடைய சரீரமானது, அரவணையான் ஆகும் = விஷ்ணு சொரூபத்தையடையும். (எ-று.)

(கருத்துரை.) சர்வவியாபகஞான கடவுளே சிற்றம்பலத்தின் கண் தெரிசித்தவர்கள் சரீரமானது விஷ்ணு சொரூபத்தையடையும் என்பது கருத்து. (1)

2. உருவந் தழலாக வள்வத்தே சென்று
புருவந் திடையிருந்து பார்.

(1341ரை) உருவம் = சரீரமானது, தழலாக = அக்கினியமமாக, உள்வந்ததெனவு = மனத்திறசென்று, புருவந் திடையிருந்து = புருவமத்திலிருந்து, பார் = உரீ சீப்பாயாக (எ-று.)

(1342துரை) தன்னை அக்கினிசொருபமாகி சுழ ளுஸ்தானத்திலிருந்து சாமீகவ்வாயில்த சர்க்கெகவேண்டும் என்பது கருத்து.

3. புருவந் திடையிருந்து புண்ணியனைக்கா
உருவற்று நிறகு முடம்பு. [னில்

(1343ரை) புருவத்திடையிருவமத்திலில், இந் து = இன்று, புண்ணியனைக்காரணம் = சாரீஸையனை உமர் சி, மால, உடம்பு = சரீரமானது, உருவற்று நிற்கும் = குக்குமமாக நிற்கும் (எ-று.)

(1344துரை) சுழ ளுஸ்தானத்திலிருந்து இறைவனைத் தெரிசிக்கவேண்டும் என்பது கருத்து. (3)

4. அகம்புறம் பேராய் பொருளை யறியில்
உகம்பல காட்டு முடம்பு.

(1345ரை) அகம்புறம் = உள்ளும்வெளியிலும், பேராபொருளை = யாறாத பம்பொருளை, அறியில் = உணர்த்தால், உடம்பு = சரீரமானது, உகம்பலகாட்டும் = அநேககாலம் நிலைத்திருக்கும் (எ-று.)

(1346துரை) உள்ளிடத்திலும் வெளியிடத்திலும் கலத்திருக்கின்ற இறைவனை ஆராய்கின்றவர்களுடைய சரீரமானது கெடுகாள் இறக்காமலிருக்கும் என்பது கருத்து. (4)

5. ஆவிபாழ் போகா தடக்கி யிருத்தரின் ஒவிய மாரு முடம்பு.

(11தவுரை.) ஆவி--ஆவியை, பாழ்போகாத = பாழாய்விடா
ரல, அடக்கியிருத்தரின் = அடக்கிக்கருத்தகநொண டிருத்தால்,
உடம்பு=சரீரமானது. ஒவியமாகும் = சித்திரம்போல்அசைவற்றிரு
ககும். (எ-று)

(4நத்துரை) சரீரகளை வெள்ளிடாமல் அடக்குகின்றவர்கள்
மோனஞானத்தை யடைவர் என்பது கருத்து. (5)

6. அந்த மடக்கொறிவோடிருத்தரின் துஞ்சுவ தில்லையுடம்பு.

(11தவுரை) அஞ்சும் அடக்கி = மம்புலன்களையும் அடக்கி,
உறிவோம் = ஞான உட்கடனே. இருப்பில் = நகுப்பிரருடம்பு =
சரீரமானது. துஞ்சுவதில்லை = நுகராதபடுதலில்லை. (எ-று.)

(4நத்துரை) ஐம்புலன்களையும் ஒடுகவினவாகளுடைய சரீர
மானது இரப்பதில்லை என்பது கருத்து. (6)

7. தீயாக வுள்ளே தெரிவுற நோக்கினால் மாயாது பின்னையுடம்பு.

(11தவுரை.) தீயாக = அக்கினிசொரூபமாக, உள்ளே = மனத்தி
ன்கண், தெரிவுறநோக்கினால் = ஞானத்தை யடையத்தரிசித்தால்,
உடம்பு = சரீரமானது, பின்னையுடம்பு = பிரகுஇறக்காது (எ-று.)

(4நத்துரை.) அந்தர்முகத்தில் அக்கினிசொரூபமாக இறைவ
னைத்தரிசித்தால் சரீரம் கீழேவிழாது என்பது கருத்து. (7)

8. தானந்த மின்றித் தழுவுற நோக்கிடில் ஆனந்த மாரு முடம்பு.

(பதவுரை.) நான் = தான், அத்தமின்றி = முடிவில்லாமல். பழ லுர = பொறிபறக்க, கோக்கிடில் = தரிசித்தால், உடம்பு = சரீரமா னது, ஆகந்தமாகும் = பேரின்பத்தையடையும் (எ-று.)

(கருத்துரை.) எதிலும் சடத்தலில்லாமல் எவன் தரிசிக்கின்ற றே அவன் சரீரம் பேரின்பமயத்தையடையும் என்பது கருத்து.)

9. ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில் அழிவின்றி நிற்கு முடம்பு.

(பதவுரை.) ஒழிவு இன்றி = யாதொரு ஒழிவுமில்லாமல், நின்ற -
இருந்த, பொருளை = சாஷ்வரணை, உணரில் = உள்படியே உண
ர்த்தால், உடம்பு = சரீரமானது, அழிவின்றி நிற்குமுடம்பு = யாதொரு கெடு
கிணையு மடையாமலிருக்கும் (எ-று.)

(கருத்துரை.) எவ்விடத்திலும் வியாபித்திருந்த கடவுளை உண்
மையாக உணர்த்தால் அவர்களுடைய சரீரம் அழிவில்லாம லிருக்
கும் என்பது கருத்து. (9)


10. பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திச் முற்று மழியா துடம்பு. [கில்

(பதவுரை.) பற்றற்று நின்ற = யாதொரு சம்பந்தமு மில்லாமலி
ருந்த, பழம்பொருளை = சர்வேஸ்வரணை, சிந்திச்சின் = நினைத்தால்,
உடம்பு = சரீரமானது, முற்றும் அழியாது = முழுமையும் கெடாது ()

(கருத்துரை.) இறைவனைச் சிந்திப்பவர்கள் சரீரம் அழியாது
என்பது கருத்து. (10)



6. சுவயோகநிலை.



1. அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல்.

(பதவுரை.) அடிமிசை = மூலாதாரத்தின்மேல், வாயு = சரானது, அடுத்தடுத்தேகி = பொருத்துப் பொருத்துப்போய், முடிமிசை = சுழிநாஸ்தானத்தின்கண், முயல் = பிரயத்தனப்படு. (எ-று)

(கருத்துரை.) வாயுவோடுகூடச் சம்பந்தப்பட்டே சுழிநாஸ்தானத்தில் செவலவேண்டும் என்பது கருத்து. (1)

2. உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி
விண்ணோடு மெள்ள விதி.

(பதவுரை.) உன்நாடி = அத்தர்முகத்தின் நாடியிலுள்ள, வாயு அதனை = சரத்தை, உடலிரப்பி = சரீரத்திற்குள்பூரித்து, விண்ணோடு = சும்பகத்தில், மெள்ளவிடு = மெதுவாகவெளியேவிடுவாய். (எ-று)

(கருத்துரை) வாயுவை பூரிக்கவேண்டிய கிரமப்படி பூரித்து பின் குமபிக்கவேண்டும் என்பது கருத்து. (2)

3. மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்
கொள்ளுமின் சும்பங் குறித்து. [துக்

(பதவுரை.) மெள்ள = மெதுவாக, இரேசித்து = இரேசகஞ்செய்து, மெய்விம்மி = சரீரம்விம்முதலையடைந்து, பூரித்து = பூரகஞ்செய்து, சும்பகங்குறித்து = சும்பத்திலுள்ளேகுறித்து, கொள்ளுமின் = கொள்ளுங்கள். (எ-று.)

(கருத்துரை.) மெதுவாகச் சரத்தைவாங்கி இரேசித்துப்பின் பூரகஞ்செய்து அதன்பிறகு சும்பகஞ் செய்யவேண்டும் என்பது கருத்து. (3)

4. இரேசக முப்பத் திரண்டது மாத்திரை பூரகம் பத்தாறு புகும்.

(பதவுரை.) இரேசகம் = இரேசகத்தினுடைய, மாத்திரை = அளவாவது, முப்பத்திரண்டு = முப்பத்திரண்டுமாத்திரையும், பூரகம் = பூரகமானது, பத்தாறு = பதினாறு, புகும் = புகும். (எ-று)

(கருத்துரை.) இரேசகத்தினுடைய மாத்திரை முப்பத்திரண்டும் பூரகத்தினுடைய மாத்திரை பதினாறுமாகும் என்பது கருத்து.

5. கும்பக நாலோ டறுபது மாத்திரை தம்பித் திடுவது தான்.

(பதவுரை.) கும்பகம் = கும்பகமானது, நாலோ டறுபது மாத்திரை = அறுபத்தநான்குமாத்திரையாகவும், தம்பித்திடுவது தான் = ஸ்தம்பிக்கவேண்டும். (எ-று.)

(கருத்துரை.) கும்பகம் அறுபத்தநான்கு மாத்திரையளவு ஸ்தம்பிக்கவேண்டும் என்பது கருத்து. (5)

6. முன்ன மிரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம் பிடி.

(பதவுரை.) முன்னம் = முன்னதாக, மிரேசி = இரேசகஞ்செய், பின்பூரகமுயலு = பிறகுபூரகஞ்செய், கும்பம்பின்னதுபிடி = அதன்பிறகு கும்பத்தைசெய். (எ-று.)

(கருத்துரை.) முன்னர் இரேசகத்தையும், அதன்பிறகு பூரகத்தையும் அதன்பிறகு கும்பகத்தையுஞ் செய்யவேண்டும் என்பது கருத்து. (6)

7. ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ் சேருமின் வாயுச் செயல்.

(பதவுரை.) ஈரைந்து = பத்தும், எழுபத்திராயிர நாடியும் = எழுபத்திராயிரநாடிகளையும், வாயுசெயல்வாயுவின் செய்கையில், சேருமின் = சேருங்கள். (எ-று.)

(கருத்துரை) எழுபத்திராயிர நாடிகளையும் தசநாடிகளையும் வாயுவில் சேர்க்கவேண்டும் என்பது கருத்து. (7)

8. வாச லீரைந்து மயங்கிய வாயுவை யீசன்றன் வாசலி லேற்று.

(பதவுரை.) வாசல்சைந்தும் = பத்து வாசல்களிலும், மயங்கியம் = மயக்கப்பட்டிருக்கின்ற, வாயுவை = தசவாயுக்களையும், ஈரன், தன்வாசலில் ஏற்று = சாரவேண்டான் எழுந்தருளியிருக்கின்றவாயுவில் செலுத்த. (எ-று)

(கருத்துரை.) பலவாசல்களின் வழியாக சஞ்சரிக்கின்றவாயுவை சுழிஞ்சுதானத்தில் செலுத்தவேண்டும் என்பது கருத்து. (8)

9. தயாவினில் வாயு வலத்தி லியங்கி தியான சமாதிகள் செய்.

(பதவுரை.) தயாவினில் = தயவுடனே, வாயு = வாயுவானது, வலத்தில் இயங்கில் = வலதுபக்கத்தில் சஞ்சரிக்குமானால், தியான சமாதிகள் செய் = தியானம் சமாதிமுதலியவைகளைச் செய். (எ-று.)

(கருத்துரை.) வாயுவானது வலதுபக்கத்தில் சஞ்சரிக்கின்ற காலத்திலேயே தியானமுதலியவைகளைச் செய்யவேண்டும் என்பது கருத்து. (9)

10. ஆதியாமூல மறித்தஞ் செழுத் தினைப் பேதியா தோது பினை.

(பதவுரை.) பினை=பிறகு, ஆதியாம்=முதன்மையதாகிய மூலம் அறிந்து=காரணத்தையுணர்ந்து, அஞ்சவெழுத்தினை=பஞ்சாட்சரத்தை, போதியாதவழி=யாவருமுணராதபடி துதிசெய். (எ-று.)

(கருத்துரை.) இவைகளையெல்லாஞ்செய்தபிறகு பஞ்சாட்சரதியானஞ்செய்யவேண்டும் என்பது கருத்து. (10)



7. ரூ ன ன ி லே.



1. தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை.

(பதவுரை.) தற்புருடமாமுகந் தன்னில்=தற்புருடமான மகந் தானமுகத்தில், தனியிருந்து=தனியேயிருந்து, உற்பனம்=மேலானதாகிய, அஞ்சைஉரை=பஞ்சாட்சரங்களைத் தியானஞ்செய். (எ-று.)

(கருத்துரை.) தற்புருடமுகத்திலிருந்து பஞ்சாட்சரதியானஞ்செய்யவேண்டும் என்பது கருத்து. (1)

2. தற்புருட மாமுகமேற் றுரகைதன்மேலே நற்பது பேரொளி நில்.

(பதவுரை.) தற்புருடமாமுகமேல்=தற்புருடமென்னும் மகந் தாகியமுகத்தின்மேலிருக்கும், தாரகைதன்மேலே= நட்சத்திரத்தின்மேலே, நற்பது பேரொளி=இருப்பது பேரொளியாகும் (ஆகையால்) நில்=அவ்விடத்தில் நில். (எ-று.)

(கருத்துரை.) தற்புருடமுகத்திற்கு மேலிருக்கும் நட்சத்திரத்திற்குமேல் நிற்கவேண்டும் என்பது கருத்து. (2)

3. ஓதியதற்புரு டத்தடி யொவ்வவே பேதியா தோது ினை.

(பந்வுரை.) ஒத்திய=சொல்லப்பட்ட, தற்புருடத்தடி = தற்புரு
டமகத்தினடியில், ஒவ்வவே = ஒப்பாகவே. பிண=பிறகு, பேதியா
து = மனவித்தியாசமில்லாமல், ஒரு = ஒதுசெய். (எ-று.) (3)

4. கொழுந்துறுவன்னி கொழுவுறவுவரவ்வி எழுந்தாரகையா மிது. [ல்

(பந்வுரை.) கொழுந்துறுவன்னி = கொழுந்துவிட்டதுக்கினி
யானது, கொழுவுறவு = செமையாக, ஒவ்வில் = சம்பந்தப் பட்டால்,
இது = துது, எழுந்தாரகையாம் = எழுதின்றநட்சத்திரமாகும் (எ-று.)

5. மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.

(பந்வுரை.) மறித்து = சடுக்து, கொளுவிடு = கொளுத்துகின்ற
வன்னிநடுவே = அக்கினி சீசத்தினநடுவே, குறித்துக்கொளும் = யாவ
ற்றையுங் குறித்துக் கொள்ளுகின்ற, சீயைகூட்டு = சிகாரத்தையச
சீசா. (எ-று.) (5)

6. காலுந் தலையு மறித்து கலத்திடில் சாலவும் நல்லது தான்.

(பந்வுரை.) காலுந்தலையும் அறிந்து = காலையுந்தலையையுமுண்
ர்ந்து, கலத்திடில் = சீசர்ந்தால், சாலவும் = சிகரவும், நல்லது தான் =
கவலதாகும். (எ-று.) (6)

7. பொன்னெடுவெள்ளியிரண்டும் பொருந்தி அன்னவன் ருளதுவேயாம். [டில்

(பந்வுரை.) பொன்னெடுவெள்ளியிரண்டும் = சோமசூரியர்
களிருவரும், பொருந்திடில் = சீசர்ந்தால், அன்னவன் = இறைவனு
டைய, தாளதுவேயாம் = திருவடிகளே கைகூடும். (எ-று.) (7)

**8. நின்றவெழுத்துடனில்லாவெழுத்தினை
யொன்றுவிக்கி லொன்றே யுள.**

(பதவுரை.) நின்றவெழுத்துடன் = இருந்தவெழுத்துடனே, நில்லாவெழுத்தினை = நில்லாத எழுத்தை, ஒன்றுவிக்கில் = சேர்த்தால், ஒன்றேயுள = ஒருபொருளே யுள்ளதாகும். (எ-று.) (8)

**9. பேசா வெழுத்துடன் பேசமெழுத்துறில்
ஆசான் பரனந்தியாம்.**

(பதவுரை.) பேசா எழுத்துடன் = மௌன அட்சரத்துடனே, பேசம் எழுத்துறில் = பேசுகின்ற எழுத்துஞ்சேர்த்தால், ஆசான் = குருவானவன், பரனந்தியாம் = பரமேஸ்வரனாவான். (எ-று.) (9)

**10. அழியாவுயிரை யவனுடன்வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.**

(பதவுரை.) அழியாவுயிரை = நீத்தியமான உயிரை, அவனுடன் வைக்கில் = ஈஸ்வரனிடத்திலே சேர்த்து வைத்தால், பழியான தொன்றில்லை = யாதொருபழியும் உண்டாகவில்லை, பார் = நீபார்ப்பாயாக. (எ-று.) (10)

8. ஞானம்பிரியாம.

**1. பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.**

(பதவுரை.) பிறந்திடம் மாலிடம் = பிறந்த இடமானது மாலிடமாகும், பேராது திருப்பின் = நீங்காதிருக்கு மானால், இறந்திடம் = இறந்த இடமானது, வன்னியிடம் = அக்கினியிடமாகும். (எ-று.) (1)

**2. சாகாதிருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.**

(பந்வுரை.) சாகாதிருந்ததலமே = சாகாதிருந்தஇடமே, மவு
னம் = மவுனமாகும், அது = அதுவே, ஏகாந்தமாக இரு = ஒரேஇட
மாக இருப்பாயாக (எ-று.) (2)

**3. வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.**

(பந்வுரை.) வெளியில்விளைந்த = ஆகாயத்திலுண்டான, விளவி
ன்கனிதான் = விளைவின் கனியே, ஒளியில் ஒளியாயுறும் = தேஜோம
யத்தின் உட்கூடையான தேஜோமயமாகவிருக்கும் (எ-று.) (3)

**4. மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா பிறவார் பினை.**

(பந்வுரை.) மறவா = மறக்காமலும், நினையா = நினைக்காமலும்,
மவுனத்து இருக்கில் = மௌனஞானத்திலிருந்தால், பினை = பிறகு,
பிறவார் இறவார் = பிறக்கவுமாட்டார் இறக்கவுமாட்டார். (எ-று.)

**5. குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.**

(பந்வுரை.) குருவாம் பரனந்தி = குருவாகிய பரமேஸ்வரனு
டைய, கூடல் = சேர்க்கையை, குறித்த = நினைத்து, ஆயகு = அவ்வி
டத்தில், இருபோதும் = இரண்டுகேளாயும், நீங்கா திரு = பிரியாமலி
ருக்கவேண்டும். (எ-று.) (5)

**6. சுந்தரச்சோதி துலங்குமிடமது
மந்திரச் சக்கரமு மாம்.**

(பதவுரை.) சுந்தரச்சோதி = அழகுபொருந்திய சோதியா ளை, துலங்கும் இடமது = விளங்குகின்ற இடமே, மந்திரசக்கர முமாம்=மந்திரமான சக்கரமுமாகும். (எ-று.) (6)

7. தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது பாராப் பராபரம் பார்.

(பதவுரை.) பாராப்பராபரம்=பார்க்கமுடியாத பராபரப்பொ ருளானது, தூராதிதூரம் = தூராதிதூரத்தி லிருக்கும், சொல்லத் தொலையாது=இதைச் சொல்லமுடியாது, பார்=ஃபார். (எ-று.) (7)

8. ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை.

(பதவுரை.) ஈரொளியீதென் று=இது இருஒளியென்று, இறை வன் உரைத்தனன் = பரமேசுவரன் சொன்னான், ஈரொளிமீது நிலை=ஆனால் அவ்விரண்டொளியின்மீதே உயர்ந்தநிலையாகும். (8)

9. அந்தமு மாதியு மில்லா வரும்பொருள் சுந்தர ஞானச் சுடர்.

(பதவுரை.) அந்தமும் ஆதியும் இல்லா = ஆதியந்த மில்லாத, அரும்பொருள் = அருமையாகிய பொருளானது, சுந்தர ஞானச் சுடர்=அழகிய ஞானவொளியாகும். (எ-று.) (9)

10. இதுமுத்திசாதனமென் றேட்டில் வரைந் பதியைத் தனன்குரு பார். [து

(பதவுரை.) இது=இதவே, முத்திசாதனம் என்று=மோட்ச வழியென்று, ஏட்டில்வரைந்த = ஏட்டிலெழுதி, பதியைத்தனன் குரு=ஞானசிரியானவன் பதியவைத்தனன், பார்=ஃபார். (எ-று.)

(கருத்துரை.) இவ்வகையான உபதேசத்தை ஞான சிரியன் ஞானசாஸ்திரத்தில் எழுதிவைத்திருக்கிறான் என்பத்கருத்து (10)

9. மெய்ந்நெறி.



1. செல்லல் நிகழல் வருகால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.

(பதவுரை.) மௌனத்தொழில்—மௌனஞானத்தினது, தொழில், செல்லல் நிகழல்வருகாலமூன்றினையும் சொல்லும் = இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலங்களாகிய மூன்றினையுஞ் சொல்லுதலாம். (எ-று.) (1)

2. பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சாடர்.

(பதவுரை.) பஞ்சிற்படு=பஞ்சிப்பட்ட, பொறிபோல = நெருப்புபொறியைப்போல, பரந்திருந்து = வியாபித்திருந்து, ஞானச்சாடர்=ஞானஒளியானது, துஞ்சாது=உறங்காது. (எ-று.) (2)

3. இமைப்பிற்பரந்தங் கொடுங்குமின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.

(பதவுரை.) இமைப்பிற்பரந்து=இமைநேரத்தில் எவ்விடத்திலும்பரவி, அங்கு=அப்பொழுதே, ஒடுங்கும் = மறைந்துவிடுகின்ற, மின்போல்=மின்னைப்போல, நமக்குள்=நமக்குள்ளே, சிவன்செயல்=சிவனுடையசெயலை, நாடு=விரும்பு. (எ-று.) (3)

4. குவித்துமனத்தைக் குவித்துள்ளே யோங்
செவித்துப் பெறுவ தெவன். [கிஸ்]

(பதவுரை.) மனத்தைக்குவித்து=மனத்தையொருங்கச்செய்து, குவித்துள்ளே ஒங்கில்=உள்ளேகுவித்துஉயர்ந்தால், செவித்துப்பெறுவது எவன்=செபித்துப் பெறுவது என்ன? (எ-று.) (4)

5. காலுந்தலையு மொன்றாகக்கலந்திடம்
நாலா நிலையென நாடு.

(பதவுரை.) காலுந்தலையும்காலென்பதும் தலையென்பதும், ஒன்றாகக் கலந்திடம் = ஒன்றாகக்கலந்தலிடம், நாலாநிலையென நாடு=அதுவேதூரியநிலையென்று ஆஸ்ரயிப்பாம். (எ-று.) (5)

6. மூலநிலமிசை மூன்றாநிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்.

(பதவுரை.) மூலநிலமிசை = மூலாதாரத்தில், மூன்றாமநிலத்தினில்=மூன்றாவதாகிய இடத்தில், ஆலம் அருந்தும்கிவம்=சிவபெருமானானவர் எழுந்தருளியிருப்பார். (எ-று.) (6)

7. எழுஞ்சுடருச்சிரின் மேன்மனம்வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.

(பதவுரை.) எழு=எழுதின்ற, சுடர்=சுடராயுள்ள, உச்சிரின்மேன்=உச்சிக்குமேலே, மனம்வைக்க = மனத்தைவைக்க, தொழிலொன்றிலாதசுடர்=யாதொருதொழிலில்லாதசுடராம். (7)

8. அடைத்திட்டவாசலின் மேன்மனம்வை
படைத்தவன் தன்னையே பார். [த்துப்

(பதவுரை) அடைத்திட்ட வாசலின்மேல்=கதவையடைத்திருக்கின்றவாசலின்மேல், மனம்வைக்க-மனத்தைவைத்து, படைத்த உன் தன்னையேபார்=சிருஷ்டித்தகடவுளைப்பார். (எ-று.)

(கருத்துரை.) கதவடைத்திருக்கின்ற வாசலின்கண் மனத்தை வைத்து யாவரையும்சிருஷ்டித்தகடவுளைத் தெரிசிக்கவேண்டும்என்பது கருத்து. (8)

9. அறுபதொடாறு வருடமிதனை

உறுதியாக வுணர்.

(பதவுரை.) அறுபதொடாறுவருடம் = அறுபத்தாறு வருஷம் உரைக்கும், இதனை=இதை, உறுதியாகவுணர்=உறுதியாக ஆராய்வாய். (எ-று.)

(கருத்துரை.) இவ்விஷயங்களை யெல்லாம் அறுபத்தாறு வருஷம்வரைக்கும் ஆராயவேண்டும் என்பது கருத்து. (9)

10. அட்டமாசித்தி யடையுமோ ராண்டிலில் இட்ட மிதனைத் தெளி.

(பதவுரை.) அட்டமாசித்தி = அஷ்டமாசித்திகளும், அடையுமீ=உண்டாகும் (ஆகையால்) ஓராண்டினில் = ஒருவருஷத்தில், இட்டம்=ஐஷ்டமாக. இதனைத்தெளி=இதை ஆராய்வாயாக. ()

(கருத்துரை.) இதனால் அஷ்டமாசித்திகளையு மடையலாம் ஆகையால் இதனை ஓராண்டுவரைக்கும் ஆராயவேண்டும் என்பது கருத்து. (10)

10. துரியதரிசனம்.

1. வன்னியதெட்டு மதியப்பதினாறு

முன்னிய பன்னிரண்டு முள்.

(பதவுரை.) வன்னியது எட்டு=சூரியன்எட்டும், மதியப்பதினாறு=சந்திரன்பதினாறும், முன்னிய=நீனைத்த, பன்னிரண்டுமுள்=பன்னிரண்டுமுள்ளடக்கவேண்டும். (எ-று.) (1)

2. சூரியன்வன்னியொன் றுகிடிற்சோமனும் பாரு மினீ து பயன்.

(பதவுரை.) சூரியன்=சூரியனும், வன்னி=அக்கினியும், ஒன்றுகிடில்=ஒன்றானால், சோமனும்=சந்திரனும், ஈதுபயன்=இந்தப்பயனை, பாருமின்=நீங்கள்பாருங்கள். (எ-று.) (2)

3. மதியொடுவன்னியொன் றுகவே வந்தால்
கதிரவ னுவிமன்று காண்.

(பதவுரை.) மதியொடு = சந்திரனுடன், வன்னி = அக்கினியும், ன்றுகவேவந்தால் = கலந்துவந்தால், கநிடமளம் = சூரியனுவான், சந்து = என்று, காண் = காண்பாயாக. (எ-று.) (3)

4. மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.

(பதவுரை.) மதிக்குட்கதிரவன்வந்து = சந்திரனுக்குள்ளேசூரியனுமவந்து, அவரு ஒடுங்கில் = அவ்விடத்தில் ஒடுங்கினால், பூரணைச் சொல் = பெளர்ணமின்னுஞ் சொல்லானது, உதிக்குமாம் = உண்டாகுமாம். (எ-று.)

(கருத்துரை.) சந்திரனுக்குள்ளே சூரியன்வந்து ஒடுங்கினால் பெளர்ணமியென்று சொல்லுவார்கள் என்பது கருத்து. (4)

5. தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.

(பதவுரை.) தோற்றும் = காணப்படுகின்ற, கதிரவனுள் = சூரியனுக்குள், மதிபுக்கிடில் = சந்திரன் ஒடுங்கினால், சாற்றும் = சொல்லப்படுகின்ற, அமாவாசைதான் = அமாவாசையாகும். (எ-று.)

(கருத்துரை.) சூரியனுக்குள் சந்திரன் ஒடுங்கினால் அமாவாசையாகும் என்பது கருத்து. (5)

6. வன்னி கதிரவன் கூடி டி லத்தகை
பின்னிரை யாகு மெலாம்.

(பதவுரை.) அத்தகைவன்னி = அப்படிப்பட்ட அக்கினியும், கதிரவன் = சூரியனும், கூடிடில் = சேர்ந்தால், பின் = பிறகு, இவையாறும் எலாம் = இவைகளெல்லாமாகும். (எ-று.) (6)

**7. அமாவாசை பூரணை யா நூபவர்க்நர்
சமனா முர்ருடம்பு தான்.**

(பதவுரை.) அமாவாசை = அமாவாசையே, பூரணையாகும் அவர்க்கு = பெளரணையாக கொளளுபவருக்கு, உயிர உடம்புதான் = உயிரும் உடம்பும், சமனம் = சமானமாகும். (எ-று.) (7)

**8. அண்டத்திலுமிந்த வாறென்றறித்திடு
பிண்டத்திலு மதுவே பேசு.**

(பதவுரை.) அண்டத்திலும் = வெளியண்டத்திலும், இத்தொறென்று = இவ்விதமென்று, அறிக்கிடு = உணரக்கிடம் அப்பண்டத்திலும் = உள்ளண்டத்திலும், அதுவேபேசு = அப்படியே யாகுமென்று பேசு. (எ-று.)

(சுருத்தரை.) அண்டத்திலும் பிண்டத்திலும் ஒன்றென்றறியுணரவேண்டும் என்பது சுருத்தது. (8)

**9. ஏறுமதிய மிறங்கிடி லுறங்கியும்
கூறுமப் பூரணை கொள்.**

(பதவுரை.) ஏறும்மதியம் = ஏறுகின்ற சந்திரனாவன். இறங்கிடில் = இறங்குமானால், உறங்கிடும் = உறங்கும், கூறும் = அப்பொழுது சொல்லப்படுகின்ற, அப்பூரணை = அந்தப் பெளரணமியை, கொள் = கொள்ளக்கடவாய். (எ-று.) (9)

**10. உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
பதிக்கு மமாவாசை யாம்.**

(பதவுரை.) உதிக்கும்மதியமும் = உதயமாகின்ற சந்திரனையும், கண்டு = தெரிசித்து, அங்கு = அவ்விடத்தில், உறங்கின் = ஞாங்கினால், மதிக்கும் = நினைக்கப்படுகின்ற, அமாவாசையாம் = அமாவாசையாகும். (எ-று.) (10)

11. உயர்ஞானதரிசனம்.



1. கொண்டிடுமண்டல மூன்றங்கிதன்னையிப் பிண்டமு சூழி பிரியா.

(பதவுரை.) கொண்டிடு = யாவராலும் கொள்ளப்படுகின்ற, மண்டலமூன்று = மும்மண்டலங்களுள், அங்கிதன்னை = அக்கினிமண்டலத்தை, இப்பிண்டமும் = இந்தப்பிண்டத்திலும், சூழிபிரியா = சூழியிலும் பிரியமாட்டா. (எ-று.)

(கருத்துரை.) மும்மண்டலங்களுள் அக்கினி மண்டலத்தை, எந்தக்காலத்திலும் பிரியமாட்டா என்பது கருத்து. (1)

2. வெள்ளிபுதனொடு திங்களிடமெனத் தள்ளுமின் காலசரம்.

(பதவுரை.) காலசரம் = காலத்தில் நடக்குஞ்சரத்தை, வெள்ளிபுதனொடு திங்கள் = வெள்ளி புதன் திங்கள் இம்மூன்று நாட்களிலும், இடமெனத்தள்ளுமின் = இடதுபக்கத்தில் தள்ளுவர்கள். (எ-று.)

(கருத்துரை.) திங்கள், புதன், வெள்ளி இக்கிழமைகளில் சந்திரநாடியில் காலசரத்தைச் செலுத்தவேண்டும் என்பது கருத்து. (2)

3. செவ்வாய் சனிநா யிறுவல மாகவே கொள்ளிலிவ்வாறிடரு மிவ்.

(பதவுரை.) செவ்வாய் சனி ஞாயிறு = செவ்வாய் சனி ஞாயிறு என்னுகிழமைகளில், வலமாக கொள்ளின் = வலதுபக்கமாகத் தள்ளினால், இவ்வாறிடரு மிவ் = இப்படிப்பட்ட துன்பம் ஒன்று மில்லை. (1)

(கருத்துரை.) செவ்வாய், சனி, ஞாயிறு என்னும் சூரியநாட்களில் சூரியநாடியில் சரத்தைத் தள்ளவேண்டும் என்பது கருத்து. (3)

4. வளர்பொன் னிடம்பிறைத் தேய்வுவலமா வளர்பிறை யென்றே மதி.

(பதவுரை.) வளர்=வளர்கின்ற, பொன் = வியாழக்கிழமைகளில், பிறைத்தேய்வு=தேய்ப்பிறைகளில், இடம் = இடதுபக்கமாகவும், வளர்பிறை=வளர்பிறையில், வலமாம் = வலதுபக்கமாகவும், செல்லும்என்றேமதி=செல்லும்என்றேஎண்ணுவாய். (எ-அ.)

(கருத்துரை.) வியாழக்கிழமைகளில் தேய்ப்பிறையில் இடதுபக்கமாகவும் வளர்பிறையில் வலதுபக்கமாகவும் சரஞ்செல்லும்என்பது கருத்து. (4)

5. வலத்திற் சனிக்கே மிராப்பகல் வாயு செலுத்து பேராது செயல்.

(பதவுரை.) சனிக்கே=சனிக்கிழமைகளில், இராப்பகல்=இராத்திரியும்பகலும், வாயு=வாயுவை, வலத்தில் = வலதுபக்கத்திலே, பேராது=ஒழியாது, செலுத்து=செலுத்துவாய், செயல்=இதுவே அதன்செய்கைகளாம். (எ-அ.) (5)

6. இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு தயங்குறல் நாடிக்குட்டான்.

(பதவுரை.) வாயு=வாயுவானது, தயங்குறல்=விளங்க, நாடிக்குட்டான்=நாடிக்குள், பகல்வலம்=பகலில்வலமாகவும், இராவிடம்=இரவில்இடமாகவும், இயங்குறல்=நடக்கும். (எ-அ.) (6)

7. அரசறியாம லவன்பேருறைந்துத் தரைதனை யாண்ட சமன்.

(பதவுரை.) அரசறியாமல்=அரசனை அறியாமல், அவன்பேர்=அவனுடையபேரை, உரைத்து=சொல்லி, தரைதனையாண்டசமன்=பூமியையாண்ட சமனாகும். (எ-அ.) (7)

8. கல்லாதமுடர் திருவுருக் கொண்டிடச் செல்லாத தென்ன செயல்.

(பதவுரை.) கல்லாதமூடர் = கற்காதமூடர்கள், திருவருக்கொண்டிடல் = திருவருவந்தையடைய, என்னசெயல் செயல்லாதது = என்னகாரியம் நடவாதது. (எ-று.)

(கருத்துரை.) யாவராயினும் திருவருக்கொண்டால் எல்லாக் காரியங்களுந் தைக்கடும் என்பது கருத்தது. (8)

9. திருவருட்பாலைத் தெரிந்துதெளியில் குருவிரூப் பாமென்று கொள்.

(பதவுரை.) திருவருட்பாலை = திருவருளென்னும் அமிர்தததை, தெரிந்தது = உணர்ந்தது, தெளியில் = ஒளியடைந்தால், குருவிரூப்பாமென்று கொள் = ஞானானுபாயமுடைய இருப்பிடமாமென்று கொள்ளுவாய். (எ-று.)

(கருத்துரை.) திருவருட்பாலை உணர்ந்தவர்கள் குருவிரூப்பிடமாவார்கள் என்பது கருத்தது. (9)

10. கற்கிலும் கேட்கிலும் ஞானக் கருத்துற நிற்கிற் பரமமை வீடு.

(பதவுரை.) கற்கிலும் = எல்லாச்சாஸ்திரங்களைக் கற்றாலும், கேட்கிலும் = கேட்டாலும், ஞானக்கருத்துறை = ஞானமாகிய வானவழியில், நிற்கில் = இருந்தால், பரமமைவீடு = பரம்பொருள் எழுந்தருளியிருக்கின்ற வீடுகைக்கடும். (எ-று.)

(கருத்துரை.) சகலசாஸ்திரங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கற்றாலும் கேட்டாலும் மோட்சவீடுகைக்கடும் என்பது கருத்தது. (10)

ஒ ள வ ஐ க் கு ற ள்

மூலமும் - உரையும்

முற்றுப்பெற்றது.

